

உபாகமம்

ஆசிரியர்

மோசே தான் இந்த புத்தகத்தின் ஆசிரியர். யோர்தான் நதியை கடக்கும் முன் இஸ்ரவேல் ஜனங்களுக்கு மோசே செய்த உபதேசங்களின் தொகுப்புகள் அதிகமாக பதியப்பட்டு இருக்கிறது. 1:2, மோசே இஸ்ரவேலர் எல்லோரையும் நோக்கிச் சொன்ன வசனங்களாவன. கடைசி அதிகாரம் அனேகமாக யோசுவாவினால் எழுதப்பட்டதாக கருதப்படுகிறது. மோசே தான் இந்த புத்தகத்தின் ஆசிரியர் என்று புத்தகம் முழுவதிலும் நிறைய ஆதாரங்கள் காணப்படுகிறது. 1:2, 4, 31:24. மோசேயும் இஸ்ரவேல் ஜனங்களும் யோர்தான் நதிக்கு இப்புறத்தில் இருக்கிற மோவாபின் தேசத்தில் இருந்ததை இந்த புத்தகம் காண்பிக்கிறது. 1:5. உபாகமம் என்ற பதத்தின் பொருள் இரண்டாவது நியாயபிரமாணம். தேவனுக்கும் அவருடைய ஜனங்களான இஸ்ரவேலர்களுக்கும் நடுவில் செய்யப்பட்ட உடன்படிக்கை பிரமாணங்களை மறுபடியும் இந்த புத்தகத்தில் கூறப்பட்டிருக்கிறது.

எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்

ஏறக்குறைய கி. மு. 1,446 க்கும் 1,405 க்கும். இடையில் எழுதப்பட்டது.

இஸ்ரவேலர் கானான் தேசத்திற்குள் பிரவேசிக்கவிருந்த 40 நாட்களில் எழுதப்பட்டது.

யாருக்காக எழுதப்பட்டது

எகிப்து தேசத்தின் அடிமைத்தினத்திலிருந்து விடுதலையான இஸ்ரவேலர்கள், 40 வருடங்கள் அலைந்து திரிந்து இறந்தபின்பு, கானான் தேசத்தில் பிரவேசிக்க ஆயத்தமாக இருந்த இளைய சந்ததியான இஸ்ரவேலர்களுக்கும், மற்றும் வேத புத்தகத்தை வாசிப்பவர்களுக்கும் எழுதப்பட்டது.

எழுதப்பட்ட நோக்கம்

இஸ்ரவேல் தேசத்திற்கு மோசே கொடுத்த வழியனுப்பும் செய்திகள். இஸ்ரவேல் வாக்குதத்தம் செய்யப்பட்ட தேசத்தில் பிரவேசிக்க ஆயத்தமாக இருந்தார்கள். எகிப்தை விட்டு நாற்பது வருடங்கள் வனாந்திரத்தில் சுற்றி, இப்போது யோர்தான் நதியை கடந்து கானான் தேசத்தை சொந்தமாக்கும் நாட்களில் இருந்தார்கள். ஆனாலும் மோசே தேசத்தில் பிரவேசிக்காமல் மரணத்தில் பிரவேசிக்க இருந்த நாட்களில் பேசின செய்திகள் பிரவேசிக்க போகிற புதிய தேசத்தில், சுகமாயிருக்கும்படி தேவனுடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிய

அன்பாய் மோசேயினால் கேட்டுக் கொள்ளப்பட்ட வழியனுப்பும் செய்திகள். இந்த இஸ்ரவேலின் தேவன் யார் என்றும் இஸ்ரவேலர்களுக்கு என்ன செய்தார் என்றும் ஜனங்களுக்கு நினைப்பூட்டும் செய்திகளை அளித்தான். 6:4, 10-12; 20-23. அதுமாத்திரமில்லாமல் பின்வரும் சந்ததிக்கும் இந்த கட்டளைகளை கைக்கொள்ள கற்றுக் கொடுக்கும்படி மன்றாடுகிறான். 6:6-9.

மையக் கருத்து

கீழ்படிதல்

பொருளடக்கம்

1. இஸ்ரவேலர் எகிப்திலிருந்து செய்த பிரயாணங்கள் — 1:1-3:29
2. தேவனுடன் இஸ்ரவேலுக்கு உள்ள உறவுகள் — 4:1-5:33
3. தேவனுக்கு விசுவாசமாய் இருப்பதின் அவசியம் — 6:1-11:32
4. தேவனிடத்தில் அன்புகூறுவதும் அவருடைய கட்டளைக்களுக்கு கீழ்படிவதும் — 12:1-26:19
5. ஆசிர்வாதங்களும் சாபங்களும் — 27:1-30:20
6. கடைசி செய்திகளும் மோசேயின் மரணமும் — 31:1-34:12

ஓரேபைவிட்டுப்
கட்டளை

புறப்படுவதற்கான

1 சேயீர் மலைவழியாக ஓரேபுக்குப் பதினொரு நாட்கள் பிரயாண தூரத்திலுள்ள காதேஸ்பர்னேயாவிலிருந்து,

2 சூப்புக்கு எதிராகவும், பாரான், தோப்பேல், லாபான், ஆஸரோத், திசாகாப் ஆகியவற்றிற்கு நடுவிலும் இருக்கிற யோர்தானுடைய கிழக்கு பகுதியில் வனாந்திரத்தின் சமவெளிக்கு வந்தபோது, மோசே இஸ்ரவேலர்கள் எல்லோரையும் நோக்கிச் சொன்ன வசனங்களாவன:

3 எஸ்போனில் குடியிருந்த எமோரியர்களின் ராஜாவாகிய சீகோனையும், எத்ரேயின் அருகே அஸ்தரோத்தில் குடியிருந்த பாசானின் ராஜாவாகிய ஓக் என்பவனையும், மோசே தோற்கடித்தபின்பு,

4 எகிப்தை விட்ட 40 ஆம் வருடம் பதினொராம் மாதம் முதல் தேதியிலே, மோசே இஸ்ரவேல் மக்களுக்குச் சொல்லும்படி தனக்குக் யெகோவா கொடுத்த யாவையும் அவர்களுக்குச் சொன்னான்.

5 யோர்தான் நதிக்கு கிழக்கு திசையிலிருக்கிற மோவாபின் தேசத்தில் மோசே இந்த நியாயப்பிரமாணத்தை விவரித்துக் காண்பிக்கத் துவங்கி,

6 ஓரேபிலே நம்முடைய தேவனாகிய யெகோவா நம்மிடம் சொன்னது என்னவென்றால்: “நீங்கள் இந்த மலையருகே தங்கியிருந்தது போதும்.

7 நீங்கள் திரும்பிப் பிரயாணம் செய்து,

எமோரியர்களின் மலைநாட்டிற்கும்,
 அதற்கு அருகிலுள்ள எல்லா
 சமவெளிகளிலும், குன்றுகளிலும்,
 பள்ளத்தாக்குகளிலும், தென்திசையிலும்,
 மத்திய தரைக் கடலோரத்திலும் இருக்கிற
 கானானியர்களின் தேசத்திற்கும்,
 லீபனோனுக்கும், ஐப்பிராத்து நதி என்னும்
 பெரிய நதிவரைக்கும் செல்லுங்கள்.

8 இதோ, இந்த தேசத்தை உங்களுக்கு
 முன்பாக வைத்தேன்; நீங்கள்
 போய், யெகோவா உங்களுடைய
 முற்பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும்,
 ஈசாக்குக்கும், யாக்கோபுக்கும் அவர்களுக்குப்
 பின்வரும் அவர்களுடைய சந்ததிக்கும்
 வாக்களித்துக் கொடுத்த அந்த தேசத்தை
 சொந்தமாக்கிக்கொள்ளுங்கள்” என்றார்.

தலைவர்கள் நியமனம்

9 அக்காலத்திலே நான் உங்களை நோக்கி:
 “நான் ஒருவனே உங்களுடைய பாரத்தை
 சுமக்கமுடியாது.

10 உங்கள் தேவனாகிய யெகோவா
 உங்களைப் பெருகச்செய்தார்; இதோ,
 இந்நாளில் நீங்கள் வானத்தின்
 நட்சத்திரங்களைப்போல திரளாக
 இருக்கிறீர்கள்.

11 நீங்கள் இப்பொழுது இருக்கிறதைப்
 பார்க்கிலும் ஆயிரம் மடங்கு அதிகமாகும்படி
 உங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய

யெகோவா உங்களுக்குச் சொன்னபடியே உங்களை ஆசீர்வதிப்பாராக.

¹² உங்களுடைய வருத்தத்தையும், பிரச்சனைகளையும், வழக்குகளையும் நான் ஒருவனே தாங்குவது எப்படி?

¹³ நான் உங்களுக்கு தலைவர்களை ஏற்படுத்துவதற்காக, உங்களுடைய கோத்திரங்களில் ஞானமும், விவேகமும், அறிவும் உள்ளவர்களென்று நன்மதிப்பு பெற்ற மனிதர்களைத் தெரிந்துகொள்ளுங்கள் என்று சொன்னேன்.

¹⁴ நீங்கள் எனக்கு மறுமொழியாக: நீர் செய்யச்சொன்ன காரியம் நல்லது என்றீர்கள்.

¹⁵ ஆகையால் நான் ஞானமும், அறிவுமுள்ள மனிதர்களாகிய உங்கள் கோத்திரங்களின் வம்சத் தலைவர்களைத் தெரிந்துகொண்டு, அவர்கள் உங்களுக்குத் தலைவர்களாயிருக்க, ஆயிரம்பேருக்கு தலைவர்களாகவும், நூறுபேருக்கு தலைவர்களாகவும், ஐம்பதுபேருக்கு தலைவர்களாகவும், பத்துப்பேருக்கு தலைவர்களாகவும் உங்கள் கோத்திரங்களில் அதிகாரிகளாகவும் ஏற்படுத்தினேன்.

¹⁶ அக்காலத்திலே உங்களுடைய நியாயாதிபதிகளை நான் நோக்கி: நீங்கள் உங்கள் சகோதரர்களின் வழக்குகளைக் கேட்டு, உங்கள் சகோதரர்களுக்கும், அவர்களிடத்தில் தங்கும் அந்நியனுக்கும், நீதியின்படி தீர்ப்புச் செய்யுங்கள்.

17 நியாயத்திலே முகதாட்சிணியம் பார்க்காமல் பெரியவன் சொல்வதைக் கேட்பதுபோலச் சிறியவன் சொல்வதையும் கேட்கக்கூடவீர்கள்; மனிதனுடைய முகத்திற்குப் பயப்படக்கூடாது; நியாயத்தீர்ப்பு தேவனுடையது; உங்களுக்குக் கடினமாயிருக்கும் காரியத்தை என்னிடம் கொண்டு வாருங்கள்; நான் அதைக் கேட்பேன் என்று சொல்லி,

18 நீங்கள் செய்யவேண்டிய காரியங்கள் எல்லாவற்றையும் அக்காலத்திலே கட்டளையிட்டேன்.

வேவுகாரர்கள் அனுப்பப்படுதல்

19 “நம்முடைய தேவனாகிய யெகோவா நமக்குக் கட்டளையிட்டபடியே, நாம் ஓரேபைவிட்டுப் பிரயாணம் செய்து, எமோரியர்களின் மலைநாட்டிற்கு நேராக நீங்கள் பார்த்த அந்தப் பயங்கரமான பெரிய வனாந்திர வழி முழுவதும் நடந்து வந்து, காதேஸ்பர்னேயாவிலே சேர்ந்தோம்.

20 அப்பொழுது நான் உங்களை நோக்கி: நம்முடைய தேவனாகிய யெகோவா நமக்குக்கொடுக்கும் எமோரியர்களின் மலைநாடு வரை வந்து சேர்ந்தீர்கள்.

21 இதோ, உன் தேவனாகிய யெகோவா அந்த தேசத்தை உனக்கு முன்பாக வைத்திருக்கிறார்; உன் முற்பிதாக்களுடைய தேவனாகிய யெகோவா உனக்குச்

சொன்னபடியே, நீ போய் அதை
சொந்தமாக்கிக்கொள்; பயப்படாமலும்
கலங்காமலும் இரு என்றேன்.

22 அப்பொழுது நீங்கள் எல்லோரும்
என்னிடம் வந்து: நமக்காக அந்த தேசத்தைச்
சோதித்துப்பார்க்கவும், நாம் இன்னவழியாக
அதில் சென்று, இன்ன பட்டணங்களுக்குப்
போகலாம் என்று நமக்கு மறுசெய்தி
கொண்டுவரவும், நமக்கு முன்பாக
மனிதர்களை அனுப்புவோம் என்றீர்கள்.

23 அது எனக்கு நன்றாகக்கண்டது;
கோத்திரத்திற்கு ஒருவனாக பன்னிரண்டு
மனிதர்களைத் தெரிந்தெடுத்து
அனுப்பினேன்.

24 அவர்கள் புறப்பட்டு, மலைகளில் ஏறி,
எஸ்கோல் பள்ளத்தாக்கு வரை போய், அதை
உளவுபார்த்து,

25 அந்த தேசத்தின் பழங்களில் சிலவற்றைத்
தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு
நம்மிடத்தில் வந்து, நம்முடைய தேவனாகிய
யெகோவா நமக்குக் கொடுக்கும் தேசம் நல்ல
தேசம் என்று நம்மிடத்தில் சொன்னார்கள்.

தேவனுக்கு எதிரான கலகம்

26 “அப்படியிருந்தும், நீங்கள்,
போகமாட்டோம் என்று உங்கள் தேவனாகிய
யெகோவாவுடைய கட்டளைக்கு விரோதமாக
எதிர்த்து,

27 உங்கள் கூடாரங்களில் முறுமுறுத்து: யெகோவா நம்மை வெறுத்து, நம்மை அழிப்பதற்காக நம்மை எமோரியர்களின் கையில் ஒப்புக்கொடுக்க, நம்மை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்தார்.

28 நாம் எங்கே போகலாம்; அந்த மக்கள் நம்மைவிட பலவான்களும், உயரமானவர்களும், அவர்களுடைய பட்டணங்கள் பெரியவைகளும், வானளாவிய மதிலுள்ளவைகளும்மாக இருக்கிறதென்றும், ஏனாக்கியர்களின் சந்ததியையும் அங்கே கண்டோம் என்றும் நம்முடைய சகோதரர்கள் சொல்லி, நம்முடைய இருதயத்தைக் கலங்கச்செய்தார்கள் என்று சொன்னீர்கள்.

29 அப்பொழுது நான் உங்களை நோக்கி: நீங்கள் கலங்காமலும் அவர்களுக்குப் பயப்படாமலும் இருங்கள்.

30 உங்களுக்கு முன் செல்லும் உங்கள் தேவனாகிய யெகோவா தாமே எகிப்தில் உங்களோடிருந்து, உங்கள் கண்களுக்கு முன்பாகச் செய்த எல்லாவற்றைப் போலவும், வனாந்திரத்தில் செய்துவந்ததுபோலவும், உங்களுக்காக போர்செய்வார்.

31 ஒரு மனிதன் தன் பிள்ளையைச் சுமந்துகொண்டு போவதுபோல, நீங்கள் இவ்விடத்திற்கு வருகிறவரைக்கும், நடந்துவந்த வழிகள் எல்லாவற்றிலும், உங்கள் தேவனாகிய யெகோவா உங்களைச் சுமந்துகொண்டு வந்ததைக் கண்டீர்களே.

32 உங்கள் தேவனாகிய யெகோவா நீங்கள் முகாம் அமைக்கத்தக்க இடத்தைப் பார்க்கவும், நீங்கள் போகவேண்டிய வழியை உங்களுக்குக் காட்டவும்,

33 இரவில் அக்கினியிலும் பகலில் மேகத்திலும் உங்களுக்குமுன் சென்றாரே. இப்படியிருந்தும், இந்தக் காரியத்தில் நீங்கள் அவரை விசுவாசிக்காமற்போனீர்கள்.

34 “ஆகையால் யெகோவா உங்கள் வார்த்தைகளின் சத்தத்தைக் கேட்டு, கடுங்கோபங்கொண்டு:

35 உங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுப்பேன் என்று நான் வாக்களித்த அந்த நல்ல தேசத்தை இந்தப் பொல்லாத சந்ததியாராகிய மனிதர்களில் ஒருவரும் காண்பதில்லை என்றும்,

36 எப்புன்னேயின் மகனாகிய காலேப் மாத்திரம் அதைக் காண்பான்; அவன் யெகோவாவை உத்தமமாகப் பின்பற்றினபடியினால், நான் அவன் மிதித்து வந்த தேசத்தை அவனுக்கும் அவனுடைய பிள்ளைகளுக்கும் கொடுப்பேன் என்றும் வாக்களித்தார்.

37 அன்றியும் உங்கள் நிமித்தம் யெகோவா என்மேலும் கோபங்கொண்டு: நீயும் அதில் நுழைவதில்லை;

38 உனக்கு முன்பாக நிற்கிற நூனின் மகனாகிய யோசுவா அதில் நுழைவான்; அவனைத் திடப்படுத்து; அவனே அதை

இஸ்ரவேலுக்குச் சொந்தமாகப் பங்கிடுவான்.

39 கொள்ளையாவார்கள் என்று நீங்கள் சொன்ன உங்கள் குழந்தைகளும், இந்நாளில் நன்மை தீமை அறியாத உங்கள் பிள்ளைகளும் அதில் நுழைவார்கள்; அவர்களுக்கு அதைக் கொடுப்பேன்; அவர்கள் அதைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள்.

40 நீங்களோ திரும்பிக்கொண்டு, சிவந்த சமுத்திரத்தின் வழியாக வனாந்திரத்திற்குப் பிரயாணப்பட்டுப் போங்கள் என்றார்.

41 அப்பொழுது நீங்கள் எனக்கு மறுமொழியாக: “யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம் செய்தோம்; நம்முடைய தேவனாகிய யெகோவா எங்களுக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் நாங்கள் போய் போர் செய்வோம் என்று சொல்லி, நீங்கள் யாவரும் உங்களுடைய ஆயுதங்களை எடுத்துக்கொண்டு, மலையின்மேல் ஏற ஆயத்தமாயிருந்தீர்கள்.

42 அப்பொழுது யெகோவா என்னைப் பார்த்து: நீங்கள் உங்களுடைய எதிரிகளுக்கு முன்பாக தோற்றுப்போகாதபடி, போகாமலும் போர் செய்யாமலும் இருப்பீர்களாக; நான் உங்களுடன் இருக்கமாட்டேன் என்று அவர்களுக்குச் சொல் என்றார்.

43 அப்படியே நான் உங்களுக்குச் சொன்னேன்; நீங்களோ செவிகொடாமல், யெகோவாவுடைய கட்டளைக்கு விரோதமாகத் துணிந்து மலையின்மேல்

ஏறினீர்கள்.

⁴⁴ அந்த மலையிலே குடியிருந்த எமோரியர்கள் உங்களை எதிர்க்கும்படி புறப்பட்டுவந்து, தேனீக்கள் துரத்துகிறதுபோல உங்களைத் துரத்தி, உங்களைச் சேயீர் துவங்கி ஓர்மாவரை தாக்கினார்கள்.

⁴⁵ நீங்கள் திரும்பிவந்து, யெகோவாவுடைய சமூகத்தில் அழுதீர்கள்; யெகோவா உங்கள் சத்தத்தைக் கேட்கவில்லை, உங்களுக்குச் செவிகொடுக்கவும் இல்லை.

⁴⁶ இப்படி காதேசிலே அநேக நாட்கள் தங்கியிருந்தீர்கள்.

அத்தியாயம் 2

வனாந்திரத்தில் சுற்றித்திரிதல்

¹ “யெகோவா எனக்குச் சொன்னபடி நாம் திரும்பி, சிவந்த சமுத்திரத்திற்குப் போகிற வழியாக வனாந்திரத்திற்குப் பிரயாணம்செய்து, அநேக நாட்கள் சேயீர் நாட்டை சுற்றித்திரிந்தோம்.

² அப்பொழுது யெகோவா என்னை நோக்கி:

³ நீங்கள் இந்த மலைநாட்டைச் சுற்றித்திரிந்தது போதும்; வடக்கே திரும்புங்கள்.

⁴ மக்களுக்கு நீ கட்டளையிடவேண்டியது என்னவென்றால்: சேயீரிலே குடியிருக்கிற ஏசாவின் சந்ததியான உங்கள் சகோதரர்களின் எல்லையைக்

கடக்கப்போகிறீர்கள்; அவர்கள் உங்களுக்குப் பயப்படுவார்கள்; நீங்களோ மிகவும் எச்சரிக்கையாயிருங்கள்;

5 அவர்களோடு போர்செய்யவேண்டாம்; அவர்களுடைய தேசத்திலே ஒரு அடி நிலத்தைக்கூட உங்களுக்குக் கொடுக்கமாட்டேன்; சேயீர் மலைநாட்டை ஏசாவுக்குச் சொந்தமாகக் கொடுத்திருக்கிறேன்.

6 உணவுப்பொருட்களை அவர்களிடம் பணத்திற்கு வாங்கிச் சாப்பிட்டு, தண்ணீரையும் அவர்களிடம் பணத்திற்கு வாங்கிக் குடியுங்கள்.

7 உன் தேவனாகிய யெகோவா உன் கையின் செயல்களிலெல்லாம் உன்னை ஆசீர்வதித்து வருகிறார்; இந்தப் பெரிய வனாந்திரத்தின்வழியாக நீ நடந்துவருகிறதை அறிவார்; இந்த நாற்பது வருடங்களும் உன் தேவனாகிய யெகோவா உன்னுடன் இருந்தார்; உனக்கு ஒன்றும் குறைவுபடவில்லை என்று சொல் என்றார்.

8 “அப்படியே நாம் சேயீரிலே குடியிருக்கிற நம்முடைய சகோதரர்களாகிய ஏசாவின் சந்ததியைவிட்டுப் புறப்பட்டு, சமபூமி வழியாக ஏலாத்திற்கும், எசியோன் கேபேருக்கும் போய், திரும்பிக்கொண்டு, மோவாப் வனாந்திரவழியாக வந்தோம்.

9 அப்பொழுது யெகோவா என்னை நோக்கி: நீ மோவாபை துன்பப்படுத்தாமலும், அவர்களுடன் போர்செய்யாமலும்

இரு; அவர்களுடைய தேசத்தில்
 உனக்கு ஒன்றையும் சொந்தமாகக்
 கொடுக்கமாட்டேன்; ஆர் என்னும்
 பட்டணத்தை லோத் சந்ததிக்குச்
 சொந்தமாகக் கொடுத்தேன்.

10 திரளானவர்களும், ஏனாக்கியர்களைப்போல
 உயரமானவர்களுமான பலத்த மக்களாகிய
 ஏமியர்கள் அதில் முன்னே குடியிருந்தார்கள்.

11 அவர்களும் ஏனாக்கியர்களைப்போல
 இராட்சதர்கள் என்று கருதப்பட்டார்கள்,
 மோவாபியர்களோ அவர்களை ஏமியர்கள்
 என்று சொல்லுகிறார்கள்.

12 ஓரியர்களும் சேயீரில் முன்னே
 குடியிருந்தார்கள்; யெகோவா தங்களுக்குச்
 சொந்தமாகக் கொடுத்த தேசத்தாரை
 இஸ்ரவேல் துரத்தினதுபோல, ஏசாவின்
 சந்ததியினர் அந்த ஓரியர்களைத் துரத்தி,
 அவர்களைத் தங்கள் முகத்திற்கு முன்பாக
 அழித்து, அவர்கள் இருந்த பகுதியில்
 குடியேறினார்கள்.

13 நீங்கள் எழுந்து, சேரேத் ஆற்றை
 கடந்துபோங்கள் என்று சொன்னார்;
 அப்படியே சேரேத் ஆற்றைக் கடந்தோம்.

14 போர்செய்யத் தகுதியுள்ளவர்களான
 அந்தச் சந்ததியெல்லாம் யெகோவா
 தங்களுக்கு வாக்களித்தபடியே
 முகாமிலிருந்து அழிந்துபோக,
 நாம் காதேஸ்பர்னேயாவைவிட்டுப்
 புறப்பட்டதுமுதல், சேரேத் ஆற்றைக்

கடக்கும்வரை சென்றகாலங்கள்
முப்பத்தெட்டு வருடங்கள்.

15 அவர்கள் முகாமிலிருந்து
அழிந்துபோகும்வரை யெகோவாவின்
கை அவர்களை நிர்மூலமாக்குவதற்கு
அவர்களுக்கு விரோதமாயிருந்தது.

16 “போர் செய்யத் தகுதியுடையவர்கள்
எல்லோரும் மக்களின் நடுவிலிருந்து
மரணமடைந்தபின்பு,

17 யெகோவா என்னை நோக்கி:

18 நீ ஆர் பட்டணம் இருக்கிற மோவாபின்
எல்லையை இன்றைக்குக் கடந்து,

19 அம்மோன் மக்களுக்கு எதிராகச்
சேரப்போகிறாய்; நீ அவர்களைத்
துன்பப்படுத்தவும் அவர்களுடன்
போர்செய்யவும் வேண்டாம்; அம்மோன்
மக்களின் தேசத்தில் ஒன்றையும் உனக்குச்
சொந்தமாகக் கொடுக்கமாட்டேன்; அதை
லோத்தின் சந்ததியினருக்குச் சொந்தமாகக்
கொடுத்திருக்கிறேன்.

20 அதுவும் இராட்சதருடைய தேசமாக
கருதப்பட்டது; முற்காலத்தில் இராட்சதர்கள்
அதிலே குடியிருந்தார்கள், அம்மோனியர்கள்
அவர்களைச் சம்குமியர்கள் என்று
சொல்லுகிறார்கள்.

21 அவர்கள் திரளானவர்களும்
ஏனாக்கியர்களைப்போல உயரமானவர்களுமான
பலத்த மக்களாயிருந்தார்கள்;
யெகோவாவோ சேயீரில் குடியிருந்த

ஏசாவின் சந்ததிக்கு முன்பாக
 ஓரியர்களை அழிக்க, அவர்கள் அந்த
 மக்களைத் துரத்திவிட்டு, அவர்கள்
 இருந்த பகுதியில் இந்நாள்வரைக்கும்
 குடியிருக்கிறதுபோலவும்,

²² கப்தோரிலிருந்து புறப்பட்ட
 கப்தோரியர்கள் ஆசேரீம் துவங்கி ஆசாவரை
 குடியிருந்த ஓரியர்களை அழித்து, அவர்கள்
 இருந்த பகுதியிலே குடியேறினது போலவும்,

²³ யெகோவா அவர்களை இவர்களுக்கு
 முன்பாக அழியச்செய்ய, இவர்கள்
 அவர்களைத் துரத்திவிட்டு, அவர்கள் இருந்த
 பகுதியிலே குடியேறினார்கள்.

சீகோனின் தோல்வி

²⁴ நீங்கள் எழுந்து பிரயாணம்செய்து,
 அர்னோன் ஆற்றைக் கடந்துபோங்கள்;
 எஸ்போனின் ராஜாவாகிய சீகோன் என்னும்
 எமோரியனையும் அவனுடைய தேசத்தையும்
 உன் கையிலே ஒப்புக்கொடுத்தேன்;
 இதுமுதல் அதைச் சொந்தமாக்கிக்கொள்ள
 அவனோடு போரிடு.

²⁵ வானத்தின்கீழ் எங்குமுள்ள
 மக்கள் உன்னாலே திகிலும் பயமும்
 அடையும்படி இன்று நான் செய்யத்
 துவங்குவேன்; அவர்கள் உன்னுடைய
 புகழைக் கேட்டு, உன்னிமித்தம் நடுங்கி,
 வேதனைப்படுவார்கள் என்றார்.

26 “அப்பொழுது நான் கெதெமோத்
வனாந்திரத்திலிருந்து எஸ்போனின்
ராஜாவாகிய சீகோனிடத்தில், சமாதான
வார்த்தைகளைச் சொல்லும்படி
பிரதிநிதிகளை அனுப்பி:

27 நான் உம்முடைய தேசத்தைக்
கடந்துபோகும்படி அனுமதிக்கொடும்;
வலதுபுறம் இடதுபுறம் சாயாமல்
பெரும்பாதை வழியாக நடப்பேன்.

28 சேயீரில் குடியிருக்கிற ஏசாவின்
சந்ததியினரும், ஆர் பட்டணத்தில்
குடியிருக்கிற மோவாபியர்களும் எனக்குச்
செய்ததுபோல, நான் யோர்தான் நதியைக்
கடந்து, எங்கள் தேவனாகிய யெகோவா
எங்களுக்குக் கொடுக்கிற தேசத்தில்
சேரும்வரை,

29 நீர் எனக்கு சாப்பிட உணவையும்,
குடிக்கத் தண்ணீரையும் விலைக்குத்
தாரும்; நான் கால்நடையாகக் கடந்து
போகமாத்திரம் அனுமதிக்கொடும் என்று
சொல்லி அனுப்பினேன்.

30 ஆனாலும் தன் தேசத்தைக்
கடந்துபோவதற்கு, எஸ்போனின்
ராஜாவாகிய சீகோன் நமக்கு அனுமதி
கொடுக்கவில்லை; இந்நாளில்
இருக்கிறதுபோல, உன் தேவனாகிய
யெகோவா அவனை உன் கையில்
ஒப்புக்கொடுப்பதற்காக, அவனுடைய
மனதையும், இருதயத்தையும்

கடினப்படுத்தியிருந்தார்.

31 அப்பொழுது யெகோவா என்னை நோக்கி: இதோ, சீகோனையும் அவனுடைய தேசத்தையும் உனக்கு ஒப்புக்கொடுக்கப்போகிறேன்; இதுமுதல் அவனுடைய தேசத்தை வசப்படுத்தி, சொந்தமாக்கிக்கொள் என்றார்.

32 சீகோன் தன்னுடைய எல்லா மக்களோடு நம்முடன் போர்செய்யப் புறப்பட்டு, யாகாசுக்கு வந்தான்.

33 அவனை நம்முடைய தேவனாகிய யெகோவா நமக்கு ஒப்புக்கொடுத்தார்; நாம் அவனையும் அவனுடைய மகன்களையும், அனைத்து மக்களையும் தோற்கடித்து,

34 அக்காலத்தில் அவனுடைய பட்டணங்களையெல்லாம் பிடித்து, சகல பட்டணங்களிலும் இருந்த பெண்களையும், ஆண்களையும், பிள்ளைகளையும், ஒருவரையும் மீதியாக வைக்காமல் முற்றிலும் அழித்தோம்.

35 மிருகஜீவன்களையும், நாம் பிடித்த பட்டணங்களில் கொள்ளையடித்த பொருட்களையும் மாத்திரம் நமக்கென்று வைத்துக்கொண்டோம்.

36 அர்னோன் ஆற்றங்கரையில் இருக்கிற ஆரோவேரும், ஆற்றுக்கு அருகிலிருக்கிற பட்டணமும் துவங்கி, கீலேயாத்வரைக்கும் நமக்கு எதிர்த்து நிற்கத்தக்க பாதுகாப்பான பட்டணம் இருந்ததில்லை, எல்லாவற்றையும்

நம்முடைய தேவனாகிய யெகோவா நமக்கு ஒப்புக்கொடுத்தார்.

³⁷ அம்மோன் மக்களுடைய தேசத்தையும், யாப்போக்கு ஆற்றங்கரையிலுள்ள இடங்களையும், மலைகளிலுள்ள பட்டணங்களையும், நம்முடைய தேவனாகிய யெகோவா நமக்கு விலக்கின மற்ற இடங்களையும் சேராமல் விலகிப்போனாய்.

அத்தியாயம் 3

ஓக் ராஜாவாவின் தோல்வி

¹ “பின்பு நாம் திரும்பி, பாசானுக்குப்போகிற வழியாகப் போனோம்; பாசானின் ராஜாவாகிய ஓக் தன்னுடைய சகல மக்களோடும் நம்மை எதிர்த்துப் போர்செய்யும்படிப் புறப்பட்டு, எத்ரேயிக்கு வந்தான்.

² அப்பொழுது யெகோவா என்னை நோக்கி: அவனுக்குப் பயப்படவேண்டாம்; அவனையும் அவனுடைய மக்கள் எல்லோரையும் அவனுடைய தேசத்தையும் உன் கையில் ஒப்புக்கொடுத்தேன்; எஸ்போனிலே குடியிருந்த எமோரியர்களின் ராஜாவாகிய சீகோனுக்கு நீ செய்ததுபோல, அவனுக்கும் செய்வாய் என்றார்.

³ அப்படியே நம்முடைய தேவனாகிய யெகோவா பாசானின் ராஜாவாகிய ஓகையும் அவனுடைய சகல மக்களையும் நம்முடைய

கையில் ஒப்புக்கொடுத்தார்; அவனுக்கு ஒருவரும் மீதியாயிராமல்போகும்வரை அவனை முற்றிலும் அழித்தோம்.

4 அக்காலத்திலே அவனுடைய பட்டணங்களையெல்லாம் பிடித்தோம்; அவர்களிடத்தில் நாம் பிடித்துக்கொள்ளாத பட்டணம் இல்லை; பாசானிலிருந்த ஓகின் ராஜ்ஜியமான அறுபது பட்டணங்களுள்ள அர்கோப் தேசம் முழுவதையும் பிடித்தோம்.

5 அந்தப் பட்டணங்களெல்லாம் உயர்ந்த மதில்களாலும், வாசல்களாலும், தாழ்ப்பாள்களாலும் பாதுகாக்கப்பட்டிருந்தது; மட்டுமின்றி அவைகளில் மதில் இல்லாத பட்டணங்களும் அநேகம் இருந்தன.

6 அவைகளையும் முற்றிலும் அழித்தோம்; நாம் எஸ்போனின் ராஜாவாகிய சீகோனுக்குச் செய்ததுபோல, அந்த எல்லாப் பட்டணங்களிலுமுள்ள ஆண்களையும், பெண்களையும், பிள்ளைகளையும் அழித்தோம்.

7 ஆனாலும் பட்டணங்களிலுள்ள ஆஸ்தியையும் சகல மிருகஜீவன்களையும் நமக்கென்று கொள்ளையிட்டோம்.

8 இப்படியே யோர்தானுக்கு கிழக்கிலுள்ள அர்னோன் நதிதுவங்கி, எர்மோன் மலைவரையுள்ள தேசத்தை நாம் அக்காலத்தில் எமோரியர்களுடைய இரண்டு ராஜாக்களிடமிருந்து பிடித்தோம்.

9 சீதோனியர்கள் எர்மோனைச் சீரியோன்

என்கிறார்கள்; எமோரியர்களோ அதைச் சேனீர் என்கிறார்கள்.

10 சமமான நாட்டின் எல்லாப் பட்டணங்களையும், கீலேயாத் முழுவதையும், சல்காயி, எத்ரேயி என்னும் பாசானிலிருந்த ஓகுடைய ராஜ்ஜியத்தின் பட்டணங்கள்வரையுள்ள பாசான் முழுவதையும் பிடித்தோம்.

11 மீதியாயிருந்த இராட்சதர்களில் பாசானின் ராஜாவாகிய ஓக் என்பவன் மாத்திரம் தப்பியிருந்தான்; இரும்பினால் செய்யப்பட்ட அவனுடைய கட்டில், மனிதர்களுடைய கை முழத்தின்படியே, 13 அடி நீளமும் 6 அடி அகலமுமாயிருந்தது; அது அம்மோன் சந்ததியாருடைய ரப்பாபட்டணத்தில் இருக்கிறதல்லவா?

தேசம் பிரிக்கப்படுதல்

12 “அக்காலத்திலே சொந்தமாகப் பெற்றுக்கொண்ட தேசத்தை அர்னோன் நதியருகேயுள்ள ஆரோவேர்* துவங்கி, கீலேயாத் மலைநாட்டில் பாதியையும், அதிலிருக்கிற பட்டணங்களையும், ரூபனியர்களுக்கும் காத்தியர்களுக்கும் கொடுத்தேன்.

13 கீலேயாத்தின் மற்றப் பங்கையும், ஓகின் ராஜ்ஜியமாயிருந்த பாசான் முழுவதையும்,

* **அத்தியாயம் 3:12** ஆரோவேர் பட்டணத்தின் வடக்கு பகுதியிலிருந்து.

மனாசேயின் பாதிக் கோத்திரத்திற்குக் கொடுத்ததுமல்லாமல், இராட்சத தேசம் என்று கருதப்பட்ட பாசானுக்குள்ளான அர்கோப் பகுதி முழுவதையும் கொடுத்தேன்.

14 மனாசேயின் மகனாகிய யாவீர் அர்கோப் பகுதி முழுவதையும் கெசூரியர்கள் மாகாத்தியர்கள் என்பவர்களுடைய எல்லைவரை கட்டிக்கொண்டு, அதற்குத் தன் பெயரின்படியே பாசான் அவோத்யாயீர்[†] என்று பெயரிட்டான், அது இந்நாள்வரைக்கும் வழங்கிவருகிறது.

15 மாகீருக்குக் கீலேயாத்தைக் கொடுத்தேன்.

16 மேலும் கீலேயாத் துவங்கி, அர்னோன் நதி ஓடுகிற பள்ளத்தாக்கும், அம்மோனியர்களுடைய கடைசி எல்லையாகிய யாப்போக்கு ஆறுவரை இருக்கிற தேசத்தையும்,

17 கின்னரேத் துவங்கி அஸ்தோத் பிஸ்காவுக்குத் தாழ்வாகக் கிழக்கே இருக்கிற உப்புக்கடலான சமவெளியின் கடல்வரை, யோர்தானின் எல்லைக்குள் அடங்கிய சமவெளியையும், ரூபனியர்களுக்கும் காத்தியர்களுக்கும் கொடுத்தேன்.

18 “அக்காலத்திலே நான் உங்களை நோக்கி: உங்கள் தேவனாகிய யெகோவா உங்களுக்கு இந்த தேசத்தைச் சொந்தமாகக்

[†] **அத்தியாயம் 3:14** யாவிரின் கிராமங்கள்.

கொடுத்தார்; போர்செய்யத்தக்கவர்களாகிய நீங்கள் எல்லோரும் இஸ்ரவேல் மக்களான உங்கள் சகோதரர்களுக்கு முன்பாக ஆயுதம் ஏந்தியவர்களாக நடந்துபோங்கள்.

19 உங்களுடைய மனைவிகளும், பிள்ளைகளும் உங்களுடைய ஆடுமாடுகளும் மாத்திரம் நான் உங்களுக்குக் கொடுத்த உங்கள் பட்டணங்களில் இருக்கட்டும்; உங்களுக்குத் திரளான ஆடுமாடுகள் உண்டென்று அறிவேன்.

20 ஆனாலும் யெகோவா உங்களை இளைப்பாறச்செய்ததுபோல, உங்களுடைய சகோதரர்களையும் இளைப்பாறச்செய்து, யோர்தானுக்கு அப்புறத்தில் உங்கள் தேவனாகிய யெகோவா கொடுக்கிற தேசத்தைச் சொந்தமாக்கிக்கொள்ளும்வரை நீங்கள் இருந்து, பின்பு அவரவர் நான் உங்களுக்குக் கொடுத்த உங்களுடைய இடத்திற்குத் திரும்புவீர்களாக என்றேன்.

யோர்தானைக் கடந்துசெல்ல மோசேக்கு தடை

21 அக்காலத்திலே நான் யோசுவாவை நோக்கி: உங்கள் தேவனாகிய யெகோவா அந்த இரண்டு ராஜாக்களுக்கும் செய்தவைகளையெல்லாம் உன்னுடைய கண்கள் கண்டது; நீ போய்ச்சேரும் எல்லா ராஜ்ஜியங்களுக்கும் யெகோவா அப்படியே செய்வார்.

22 அவர்களுக்குப் பயப்படவேண்டாம்; உங்கள் தேவனாகிய யெகோவாவே உங்களுக்காகப் போர் செய்வார் என்று சொன்னேன்.

23 அக்காலத்திலே நான் யெகோவாவை நோக்கி:

24 “யெகோவாவாகிய ஆண்டவரே, நீர் உமது அடியேனுக்கு உமது மகத்துவத்தையும் உமது வல்லமையுள்ள கரத்தையும் காண்பிக்கத் துவங்கினீர்; வானத்திலும் பூமியிலும் உம்முடைய செயல்களுக்கும் உம்முடைய வல்லமைகளுக்கும் ஒப்பாகச் செய்யத்தக்க தேவன் யார்?

25 நான் கடந்துபோய் யோர்தானுக்கு அப்புறத்திலுள்ள அந்த நல்ல தேசத்தையும், அந்த நல்ல மலையையும், லீபனோனையும் பார்க்கும்படி அனுமதி கொடுத்தருளும் என்று வேண்டிக்கொண்டேன்.

26 யெகோவாவோ உங்கள்நிமித்தம் என்மேல் கோபம்கொண்டு, எனக்குச் செவிகொடாமல், என்னை நோக்கி: போதும், இனி இந்தக் காரியத்தைக்குறித்து என்னுடன் பேசவேண்டாம்.

27 நீ பிஸ்கா மலையுச்சியில் ஏறி, உன் கண்களை மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் கிழக்கிலும் ஏறெடுத்து, உன் கண்களினாலே அதைப் பார்; இந்த யோர்தான் நதியை நீ கடந்துபோவதில்லை.

28 நீ யோசவாவுக்குக் கட்டளை கொடுத்து,

அவனைத் திடப்படுத்திப் பலப்படுத்து; அவன் இந்த மக்களுக்கு முன்பாகக் கடந்துபோய், நீ காணும் தேசத்தை அவனே அவர்களுக்குப் பங்கிட்டுக்கொடுப்பான் என்றார்.

²⁹ பின்பு பெத்பேயோருக்கு எதிரேயுள்ள பள்ளத்தாக்கில் தங்கியிருந்தோம்.

அத்தியாயம் 4

கீழ்ப்படிவதற்கான கட்டளை

¹ “இஸ்ரவேலர்களே, நீங்கள் பிழைத்திருப்பதற்கும், உங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுக்கிற தேசத்தில் நீங்கள் நுழைந்து அதைச் சொந்தமாக்கிக் கொள்வதற்கும், நீங்கள் கைக்கொள்வதற்காக நான் உங்களுக்குப் போதிக்கிற கட்டளைகளையும் நியாயங்களையும் கேளுங்கள்.

² நான் உங்களுக்குக் கற்பிக்கும் உங்கள் தேவனாகிய யெகோவாவின் கட்டளைகளை நீங்கள் கைக்கொள்ளும்படி நான் உங்களுக்குக் கற்பிக்கிற வசனத்தோடே நீங்கள் ஒன்றும் கூட்டவும் வேண்டாம், அதில் ஒன்றும் குறைக்கவும் வேண்டாம்.

³ பாகால்பேயோரின் நிமித்தம் யெகோவா செய்ததை உங்கள் கண்கள் கண்டிருக்கிறது; பாகால்பேயோரைப் பின்பற்றின மனிதர்களையெல்லாம் உன் தேவனாகிய

யெகோவா உன் நடுவில் இராதபடி அழித்துப்போட்டார்.

⁴ ஆனாலும் உங்கள் தேவனாகிய யெகோவாவைப் பற்றிக்கொண்ட நீங்கள் எல்லோரும் இந்நாள்வரைக்கும் உயிரோடிருக்கிறீர்கள்.

⁵ நீங்கள் சொந்தமாக்கிக்கொள்ளும்படி நுழையும் தேசத்தில் நீங்கள் கைக்கொள்ளும்பொருட்டு, என் தேவனாகிய யெகோவா எனக்குக் கற்பித்தபடியே, நான் உங்களுக்குக் கட்டளைகளையும் நியாயங்களையும் போதித்தேன்.

⁶ ஆகையால் அவைகளைக் கைக்கொண்டு நடவுங்கள்; மக்களின் கண்களுக்கு முன்பாகவும் இதுவே உங்களுக்கு ஞானமும் விவேகமுமாக இருக்கும்; அவர்கள் இந்தக் கட்டளைகளையெல்லாம் கேட்டு, இந்தப் பெரிய மக்கள் கூட்டமே ஞானமும் விவேகமும் உள்ள மக்கள் என்பார்கள்.

⁷ நம்முடைய தேவனாகிய யெகோவாவை நாம் தொழுதுகொள்ளுகிறபோதெல்லாம், அவர் நமக்குச் சமீபமாயிருக்கிறதூபோல, தேவனை இவ்வளவு சமீபமாகப் பெற்றிருக்கிற வேறே பெரிய மக்கள் கூட்டம் எது?

⁸ இந்நாளில் நான் உங்களுக்கு கொடுக்கிற இந்த நியாயப்பிரமாணம் முழுவதற்கும் இணையாக இவ்வளவு நீதியுள்ள கட்டளைகளையும் நியாயங்களையும்

பெற்றிருக்கிற வேறே பெரிய மக்களும் எது?

9 ஓரேபிலே உன் தேவனாகிய யெகோவாவுக்கு முன்பாக நீ நிற்கும்போது, யெகோவா என்னை நோக்கி: “மக்களை என்னிடத்தில் கூடிவரச்செய்து, என் வார்த்தைகளை அவர்கள் கேட்கச்செய்வேன்; அவர்கள் பூமியில் உயிரோடிருக்கும் நாட்களெல்லாம் எனக்குப் பயந்திருக்கும்படி அவைகளைக் கற்றுக்கொண்டு, தங்கள் பிள்ளைகளுக்கும் போதிக்கக்கூடவர்கள் என்று சொன்ன நாளில்,

10 உன் கண்கள் கண்ட காரியங்களை நீ மறக்காமலிருக்கவும், நீ உயிரோடிருக்கிற நாட்களெல்லாம் அவைகள் உன் இருதயத்தைவிட்டு நீங்காமலிருக்கவும் நீ எச்சரிக்கையாயிருந்து, உன் ஆத்துமாவை கவனமாகக் காத்துக்கொள்; அவைகளை உன் பிள்ளைகளுக்கும் உன் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் அறிவிப்பாயாக.

11 நீங்கள் சேர்ந்து வந்து, மலையின் அடிவாரத்தில் நின்றீர்கள்; அந்த மலையில் வானளாவிய அக்கினி எரிய, இருளும் மேகமும் அந்தகாரமும் சூழ்ந்தது.

12 அந்த அக்கினியின் நடுவிலிருந்து யெகோவா உங்களுடன் பேசினார்; வார்த்தைகளின் சத்தத்தை நீங்கள் கேட்டீர்கள்; அந்தச் சத்தத்தை நீங்கள் கேட்டதேயன்றி, ஒரு உருவத்தையும் காணவில்லை.

13 நீங்கள் கைக்கொள்ளவேண்டும் என்று அவர் உங்களுக்குக் கட்டளையிட்ட பத்துக் கற்பனைகளாகிய தம்முடைய உடன்படிக்கையை அவர் உங்களுக்கு அறிவித்து, அவைகளை இரண்டு கற்பலகைகளில் எழுதினார்.

14 நீங்கள் சொந்தமாக்கிக்கொள்ளப்போகிற தேசத்தில் நீங்கள் கைக்கொள்ளவேண்டிய கட்டளைகளையும் நியாயங்களையும் உங்களுக்குப் போதிக்கவேண்டுமென்று அக்காலத்தில் யெகோவா எனக்குக் கட்டளையிட்டார்.

சிலைவழிபாடு தடைசெய்யப்படுதல்

15 “யெகோவா ஓரேபிலே அக்கினியின் நடுவிலிருந்து உங்களுடன் பேசின நாளில், நீங்கள் ஒரு உருவத்தையும் காணவில்லை.

16 ஆகையால் நீங்கள் உங்களைக் கெடுத்துக்கொண்டு, ஆண் உருவமும், பெண் உருவமும்,

17 பூமியிலிருக்கிற எந்தவொரு மிருகத்தின் உருவமும், ஆகாயத்தில் பறக்கிற இறக்கையுள்ள எந்தவொரு உருவமும்,

18 பூமியிலுள்ள எந்தவொரு ஊரும் பிராணியின் உருவமும், பூமியின்கீழ் தண்ணீரிலுள்ள எந்தவொரு உயிரினத்தின் உருவமாயிருக்கிற இவைகளில் எந்தவொரு உருவத்திற்கும் ஒப்பான சிலையை உங்களுக்கு உண்டாக்காமல்,

19 உங்கள் கண்களை வானத்திற்கு ஏறெடுத்து, உங்கள் தேவனாகிய யெகோவா வானத்தின் கீழெங்கும் இருக்கிற எல்லா மக்களுக்கும் ஏற்படுத்தின வானத்தின் சர்வ சேனைகளாகிய சந்திர சூரிய நட்சத்திரங்களை நோக்கி, அவைகளைத் தொழுதுவணங்க சம்மதிக்காமல், உங்கள் ஆத்துமாக்களைக்குறித்து மிகவும் எச்சரிக்கையாயிருங்கள்.

20 இந்நாளில் நீங்கள் இருக்கிறதுபோல, தமக்குச் சொந்தமான மக்களாயிருக்க, யெகோவா உங்களைச் சேர்த்துக்கொண்டு, உங்களை எகிப்து என்னும் இரும்பை உருக்கும் உலையிலிருந்து புறப்படச்செய்தார்.

21 யெகோவா உங்களால் என்மேல் கோபங்கொண்டு, நான் யோர்தானைக் கடந்துபோவதில்லை என்றும், உன் தேவனாகிய யெகோவா உனக்குச் சொந்தமாகக் கொடுக்கிற அந்த நல்ல தேசத்தில் நான் நுழைவதில்லை என்றும் உறுதியாகக் கூறினார்.

22 அதினால் இந்த தேசத்தில் நான் மரணமடையவேண்டும்; நான் யோர்தானைக் கடந்துபோவதில்லை; நீங்களோ கடந்துபோய், அந்த நல்ல தேசத்தைச் சொந்தமாக்கிக்கொள்வீர்கள்.

23 உங்களுடைய தேவனாகிய யெகோவா உங்களுடன் செய்த உடன்படிக்கையை

நீங்கள் மறந்து, உங்கள் தேவனாகிய யெகோவா, வேண்டாம் என்று விலக்கின எவ்வித சாயலான சிலையையும் உங்களுக்கு உண்டாக்காமல் எச்சரிக்கையாயிருங்கள்.

24 உன் தேவனாகிய யெகோவா சுட்டெரிக்கிற அக்கினி, அவர் எரிச்சலுள்ள தேவன்.

25 “நீங்கள் பிள்ளைகளையும், பிள்ளைகளின் பிள்ளைகளையும் பெற்று, தேசத்தில் அதிக நாட்கள் இருந்தபின்பு, நீங்கள் உங்களைக் கெடுத்து, எந்தவொரு சிலையையாவது எந்தவொரு சாயலான உருவத்தையாவது செய்து, உன் தேவனாகிய யெகோவாவுக்குக் கோபம் உண்டாக்க அவர் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தால்,

26 நீங்கள் யோர்தானைக்கடந்து சொந்தமாக்கப்போகிற தேசத்தில் இல்லாமல், சீக்கிரமாக முற்றிலும் அழிந்துபோவீர்கள் என்று, இந்நாளில் உங்களுக்கு விரோதமாக வானத்தையும் பூமியையும் சாட்சியாக வைக்கிறேன்; நீங்கள் அதிலே அதிக நாட்கள் இராமல் அழிக்கப்படுவீர்கள்.

27 யெகோவா உங்களை யூதரல்லாத மக்களுக்குள்ளே சிதறடிப்பார்; யெகோவா உங்களைக் கொண்டுபோய் விடப்போகிற மக்களிடத்திலே கொஞ்ச மக்களாக மீந்திருப்பீர்கள்.

28 அங்கே காணாமலும், கேளாமலும்,

சாப்பிடாமலும், முகராமலும் இருக்கிற மரமும் கல்லுமான, மனிதர்களுடைய கைவேலையாகிய தெய்வங்களை வணங்குவீர்கள்.

29 அப்பொழுது அங்கேயிருந்து உன் தேவனாகிய யெகோவாவை தேடுவாய்; உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் அவரைத் தேடும்போது, அவரைக் கண்டடைவாய்.

30 நீ துன்பப்பட இவைகளெல்லாம் உன்னைத் தொடர்ந்து பிடிக்கும்போது, கடைசி நாட்களில் உன் தேவனாகிய யெகோவாவிடத்தில் திரும்பி அவர் சத்தத்திற்குக் கீழ்ப்படிவாயானால்,

31 உன் தேவனாகிய யெகோவா இரக்கமுள்ள தேவனாயிருப்பதினால், அவர் உன்னைக் கைவிடவுமாட்டார், உன்னை அழிக்கவுமாட்டார், உன் முற்பிதாக்களுக்குத் தாம் வாக்களித்துக் கொடுத்த உடன்படிக்கையை மறக்கவுமாட்டார்.

யெகோவாவே தேவன்

32 “தேவன் மனிதனைப் பூமியிலே படைத்த நாள்முதல், உனக்கு முன் இருந்த ஆதிநாட்களில், வானத்தின் ஒருமுனை துவங்கி அதின் மறுமுனைவரையுள்ள எவ்விடத்திலாகிலும் இப்படிப்பட்ட பெரிய காரியம் நடந்ததுண்டோ, இப்படிப்பட்ட காரியம் கேள்விப்பட்டதுண்டோ;

33 அக்கினியின் நடுவிலிருந்து பேசுகிற தேவனுடைய சத்தத்தை நீ கேட்டது போல, எந்தவொரு மக்களாவது கேட்டதும், உயிரோடிருந்ததும் உண்டு?,

34 அல்லது உங்கள் தேவனாகிய யெகோவா என்கிறீர்கள் உங்கள் கண்களுக்கு முன்பாக உங்களுக்குச் செய்தபடியெல்லாம் தேவன் அந்நிய மக்களின் நடுவிலிருந்து ஒரு மக்கள் கூட்டத்தைச் சோதனைகளினாலும், அடையாளங்களினாலும், அற்புதங்களினாலும், போரினாலும், வல்லமையுள்ள கரத்தினாலும், ஓங்கிய புயத்தினாலும், மகா பயங்கரமான செயல்களினாலும், தமக்கென்று தெரிந்துகொள்ள வழிசெய்ததுண்டோ என்று நீ விசாரித்துப்பார்.

35 யெகோவாவே தேவன், அவரையல்லாமல் வேறொருவரும் இல்லை என்பதை நீ அறிந்துகொள்ள, இது உனக்குக் காட்டப்பட்டது.

36 உனக்கு உபதேசிக்கும்படி, அவர் வானத்திலிருந்து தமது சத்தத்தை உனக்குக் கேட்கச் செய்து, பூமியிலே தமது பெரிய அக்கினியை உனக்குக் காண்பித்தார்; அக்கினியின் நடுவிலிருந்து உண்டான அவருடைய வார்த்தைகளைக் கேட்டாய்.

37 அவர் உன் முற்பிதாக்களிடத்தில் அன்பு செலுத்தியதால், அவர்களுடைய பின்சந்ததியைத் தெரிந்துகொண்டு,

38 உன்னிலும் பலத்த பெரிய மக்களை உனக்கு முன்னின்று துரத்தவும், உன்னை அழைத்துக்கொண்டுபோய், இந்நாளில் இருக்கிறதுபோல, அவர்கள் தேசத்தை உனக்குச்சொந்தமாகக் கொடுக்கவும், உன்னைத் தமது முகத்திற்குமுன் தமது மிகுந்த வல்லமையினால் எகிப்திலிருந்து புறப்படச்செய்தார்.

39 ஆகையால், உயர வானத்திலும் கீழே பூமியிலும் யெகோவாவே தேவன், அவரைத் தவிர ஒருவரும் இல்லை என்பதை நீ இந்நாளில் அறிந்து, உன் மனதிலே சிந்தித்து,

40 நீயும் உனக்குப் பின்வரும் உன் பிள்ளைகளும் நன்றாயிருக்கவும், உன் தேவனாகிய யெகோவா உனக்கு என்றைக்கும் கொடுக்கிற தேசத்திலே நீ நீண்ட நாட்கள் வாழ்வதற்கும், நான் இன்று உனக்குக் கற்பிக்கிற அவருடைய கட்டளைகளையும் அவருடைய கற்பனைகளையும் கைக்கொள்ளக்கடவாய்” என்றான்.

அடைக்கலப் பட்டணங்கள்

41 முன்பகை இல்லாமல் கை தவறுதலாக மற்றவனைக் கொன்றவன் அடைக்கலப்பட்டணங்களில் ஒரு பட்டணத்தில் தப்பி ஓடிப்போய்ப் பிழைத்திருப்பதற்கு,

42 ரூபனியர்களைச் சேர்ந்த சமபூமியாகிய வனாந்திரத்திலுள்ள பேசேரும், காத்தியர்களைச் சேர்ந்த கீலேயாத்திலுள்ள ராமோத்தும், மனாசேயர்களைச் சேர்ந்த பாசானிலுள்ள கோலானுமாகிய,

43 மூன்று பட்டணங்களை மோசே யோர்தான் நதிக்கு கிழக்கில், சூரியன் உதிக்கும் திசையிலே ஏற்படுத்தினான்.

நியாயப்பிரமாணத்தின் அறிமுகம்

44 இதுவே மோசே இஸ்ரவேல் மக்களுக்கு கொடுத்த பிரமாணம்.

45 இஸ்ரவேல் மக்கள் எகிப்திலிருந்து புறப்பட்டபின்பு, யோர்தானுக்கு இப்புறத்தில் எஸ்போனில் குடியிருந்த எமோரியர்களின் ராஜாவாகிய சீகோனுடைய தேசத்திலுள்ள பெத்பேயோருக்கு எதிரான பள்ளத்தாக்கிலே, அவர்களுக்கு மோசே சொன்ன சாட்சிகளும் கட்டளைகளும் நியாயங்களும் இவைகளே.

46 மோசேயும் இஸ்ரவேல் மக்களும் எகிப்திலிருந்து புறப்பட்டபின்பு அந்த ராஜாவைத் தோற்கடித்து,

47 யோர்தானுக்கு இப்புறத்தில் சூரியன் உதிக்கும் திசையில் அர்னோன் ஆற்றங்கரையிலுள்ள ஆரோவேர் துவங்கி எர்மோன் என்னும் சீயோன் மலைவரைக்கும் உள்ள தேசமும்,

48 யோர்தானுக்கு இப்புறத்தில் சூரியன் உதிக்கும் திசையிலே அஸ்தோத்

பிஸ்காவுக்கும் தாழ்ந்த சமவெளியைச் சேர்ந்த கடல் வரையுள்ள சமவெளி அனைத்துமாகிய, ⁴⁹ எமோரியர்களுடைய இரண்டு ராஜாக்களின் தேசங்களான சீகோனுடைய தேசத்தையும், பாசானின் ராஜாவாகிய ஓகின் தேசத்தையும் கட்டிக்கொண்டார்கள்.

அத்தியாயம் 5

பத்துக் கட்டளைகள்

¹ “மோசே இஸ்ரவேலர்கள் எல்லோரையும் அழைப்பித்து, அவர்களை நோக்கி: இஸ்ரவேலர்களே, நான் இன்று உங்கள் காதுகள் கேட்கச் சொல்லும் கட்டளைகளையும் நியாயங்களையும் கேளுங்கள்; நீங்கள் அவைகளின்படியே செய்வதற்கு அவைகளைக் கற்றுக் கைக்கொள்ளக்கடவீர்கள்.

² நம்முடைய தேவனாகிய யெகோவா ஓரேபிலே நம்முடன் உடன்படிக்கை செய்தார்.

³ அந்த உடன்படிக்கையைக் யெகோவா நம்முடைய முற்பிதாக்களுடன் செய்யாமல், இந்நாளில் இங்கே உயிரோடிருக்கிற நம் அனைவரோடும் செய்தார்.

⁴ யெகோவா மலையிலே அக்கினியின் நடுவிலிருந்து முகமுகமாக உங்களோடு பேசினார்.

⁵ யெகோவாவுடைய வார்த்தையை உங்களுக்கு அறிவிப்பதற்கு, அக்காலத்திலே

நான் யெகோவாவுக்கும், உங்களுக்கும்
நடுவாக நின்றேன்; நீங்கள் அக்கினிக்குப்
பயந்து மலையில் ஏறாமல் இருந்தீர்கள்;
அப்பொழுது அவர் சொன்னது
என்னவென்றால்:

6 நீங்கள் அடிமைகளாய் வாழ்ந்த எகிப்து
தேசத்திலிருந்து புறப்படச்செய்த உன்
தேவனாகிய யெகோவா நானே.

7 என்னைத்தவிர உனக்கு வேறு
தெய்வங்கள் உண்டாயிருக்கவேண்டாம்.

8 மேலே வானத்திலும், கீழே
பூமியிலும், பூமியின்கீழ் தண்ணீரிலும்
உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான
ஒரு உருவத்தையாகிலும் யாதொரு
சிலையையாகிலும் நீ உனக்கு
உண்டாக்கவேண்டாம்.

9 நீ அவைகளை வணங்கவும்
பூஜை செய்யவும் வேண்டாம்; உன்
தேவனாகிய யெகோவாவாயிருக்கிற
நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து,
என்னைப் பகைக்கிறவர்களைக்குறித்து
முற்பிதாக்களுடைய அக்கிரமத்தைப்
பிள்ளைகளிடத்தில் மூன்றாம்,
நான்காம் தலைமுறைவரை
விசாரிக்கிறவராயிருக்கிறேன்.

10 என்னிடத்தில் அன்புசெலுத்தி, என்
கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ
ஆயிரம் தலைமுறைவரைக்கும்
இரக்கம்செய்கிறவராயிருக்கிறேன்.

11 உன் தேவனாகிய யெகோவாவுடைய நாமத்தை வீணாகப் பயன்படுத்தாதிருப்பாயாக; யெகோவா தம்முடைய நாமத்தை வீணாகப் பயன்படுத்துகிறவனைத் தண்டிக்காமல் விடமாட்டார்.

12 உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கட்டளையிட்டபடியே, ஓய்வுநாளைப் பரிசுத்தமாக அனுசரிப்பாயாக.

13 ஆறு நாளும் நீ வேலைசெய்து, உன் செயல்களையெல்லாம் நடப்பிப்பாயாக.

14 ஏழாம் நாளோ உன் தேவனாகிய யெகோவாவுடைய ஓய்வு நாள்; அதிலே நீயானாலும், உன்னுடைய மகனானாலும், மகளானாலும், வேலைக்காரனானாலும், வேலைக்காரியானாலும், எருதானாலும், கழுதையானாலும், உனக்கு இருக்கிற மற்றெந்த மிருகஜீவனானாலும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும் எந்தவொரு வேலையும் செய்யவேண்டாம்; நீ இளைப்பாறுவதுபோல உன் வேலைக்காரனும், வேலைக்காரியும் இளைப்பாறவேண்டும்;

15 நீ எகிப்து தேசத்தில் அடிமையாயிருந்தாய் என்றும், உன் தேவனாகிய யெகோவா உன்னை அவ்விடத்திலிருந்து வல்லமையுள்ள கரத்தினாலும் ஓங்கிய புயத்தினாலும் புறப்படச்செய்தார் என்றும் நினைப்பாயாக; ஆகையால் ஓய்வு நாளை அனுசரிக்க உன் தேவனாகிய யெகோவா

உனக்குக் கட்டளையிட்டார்.

16 உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கும், நீ நன்றாயிருப்பதற்கும், உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கட்டளையிட்டபடியே, உன் தகப்பனையும், தாயையும் மதிப்புடன் நடத்துவாயாக.

17 கொலை செய்யாதிருப்பாயாக.

18 விபசாரம் செய்யாதிருப்பாயாக.

19 திருடாதிருப்பாயாக.

20 மற்றவனுக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக.

21 மற்றவனுடைய மனைவியை இச்சியாதிருப்பாயாக; அவனுடைய வீட்டையும், நிலத்தையும், வேலைக்காரனையும், வேலைக்காரியையும், எருதையும், கழுதையையும், மேலும் அவனுக்குச் சொந்தமான எதையும் இச்சியாதிருப்பாயாக என்றார்.

22 “இந்த வார்த்தைகளைக் யெகோவா மலையிலே அக்கினி, மேகம், காரிருள் ஆகியவற்றிலிருந்து உங்கள் சபையார் அனைவரோடும் மகா சத்தத்துடனே சொன்னார்; அவைகளோடு ஒன்றும் கூட்டாமல், அவைகளை இரண்டு கற்பலகைகளில் எழுதி என்னிடத்தில் கொடுத்தார்.

23 மலை அக்கினியாக எரியும்போது இருளின் நடுவிலிருந்து உண்டான

சத்தத்தை நீங்கள் கேட்டபோது, கோத்திரத் தலைவர்களும் மூப்பர்களுமாகிய நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வந்து:

24 “இதோ, நம்முடைய தேவனாகிய யெகோவா நமக்குத் தம்முடைய மகிமையையும் தம்முடைய மகத்துவத்தையும் காண்பித்தார்; அக்கினியின் நடுவிலிருந்து பேசின அவருடைய சத்தத்தையும் கேட்டோம்; தேவன் மனிதனுடன் பேசியும், அவன் உயிரோடிருக்கிறதை இந்நாளில் கண்டோம்.

25 இப்பொழுது நாங்கள் ஏன் சாகவேண்டும்? இந்தப் பெரிய அக்கினி எங்களை சுட்டெரிக்குமே; நாங்கள் இன்னும் நம்முடைய தேவனாகிய யெகோவாவின் சத்தத்தைக் கேட்போமானால் சாவோம்.

26 நாங்கள் கேட்டதுபோல, அக்கினியின் நடுவிலிருந்து பேசுகிற ஜீவனுள்ள தேவனுடைய சத்தத்தை மாம்சமானவர்களில் யாராவது கேட்டு உயிரோடிருந்தது உண்டா?

27 நீரோ அருகில் சென்று, நம்முடைய தேவனாகிய யெகோவா சொல்வதையெல்லாம் கேட்டு, அவைகளை நீரே எங்களுக்குச் சொல்லவேண்டும்; நாங்கள் கேட்டு, அதின்படியே செய்வோம் என்றீர்கள்.

28 நீங்கள் என்னுடன் பேசும்போது, யெகோவா உங்கள் வார்த்தைகளைக் கேட்டு, யெகோவா என்னை நோக்கி; “இந்த மக்கள் உன்னிடம் சொன்ன வார்த்தைகளைக்

கேட்டேன்; அவர்கள் சொன்னது எல்லாம் நன்றாக இருந்தது.

29 அவர்களும் அவர்களுடைய பிள்ளைகளும் என்றென்றைக்கும் நன்றாயிருப்பதற்கு, அவர்கள் எந்நாளும் எனக்குப் பயந்து, என் கற்பனைகளையெல்லாம் கைக்கொள்வதற்கேற்ற இருதயம் அவர்களுக்கு இருந்தால் நலமாயிருக்கும்.

30 நீ போய்: உங்கள் கூடாரங்களுக்குத் திரும்பிப்போங்கள் என்று அவர்களுக்குச் சொல்.

31 நீயோ இங்கே என்னிடத்தில் நில்; நான் அவர்களுக்குச் சொந்தமாகக் கொடுக்கும் தேசத்தில் அவர்கள் செய்யும்படி நீ அவர்களுக்குப் போதிக்கவேண்டிய சகல கற்பனைகளையும், கட்டளைகளையும், நியாயங்களையும் உனக்குச் சொல்லுவேன் என்றார்.

32 உங்கள் தேவனாகிய யெகோவா உங்களுக்குக் கற்பித்தபடியே செய்ய கவனமாக இருங்கள்; வலதுபுறமும் இடதுபுறமும் சாயாதிருப்பீர்களாக.

33 நீங்கள் சொந்தமாக்கிக்கொள்கிற தேசத்திலே பிழைத்து சுகமாக நீண்டநாட்கள் வாழ, உங்கள் தேவனாகிய யெகோவா உங்களுக்கு ஏற்படுத்தின வழிகளெல்லாவற்றிலும் நடக்கக்கூடவீர்கள்.

அத்தியாயம் 6

உன் தேவனாகிய கர்த்தரிடம்
அன்புசெலுத்து

¹ “நீ உன் தேவனாகிய யெகோவாவுக்குப் பயந்து, உயிரோடிருக்கும் நாட்களெல்லாம், நீயும் உன் மகனும், மகளும், நான் உனக்கு கொடுக்கிற அவருடைய எல்லாக் கற்பனைகளையும் கட்டளைகளையும் கைக்கொள்ளுகிறதினால் உன் வாழ்நாட்கள் நீடித்திருப்பதற்கு,

² நீங்கள் சொந்தமாக்கிக்கொள்ளப்போகிற தேசத்திலே கைக்கொள்வதற்காக, உங்களுக்குப் போதிக்கவேண்டும் என்று உங்களுடைய தேவனாகிய யெகோவா கற்பித்த கற்பனைகளும், கட்டளைகளும், நியாயங்களும் இவைகளே.

³ இஸ்ரவேலே, நீ நன்றாயிருப்பதற்கும், உன் முற்பிதாக்களின் தேவனாகிய யெகோவா உனக்குச் சொன்னபடி, பாலும் தேனும் ஓடுகிற தேசத்தில் நீ மிகவும் பெருகுவதற்கும், அவைகளுக்குச் செவிகொடுத்து, அவைகளின்படி செய்யக் கவனமாயிரு.

⁴ “இஸ்ரவேலே கேள்: நம்முடைய தேவனாகிய யெகோவா ஒருவரே யெகோவா.

⁵ நீ உன் தேவனாகிய யெகோவாவிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு

ஆத்துமாவோடும், உன் முழு பலத்தோடும் அன்புசெலுத்துவாயாக.

⁶ இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருப்பதாக.

⁷ நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குத் தெளிவாகப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேசி,

⁸ அவைகளை உன் கைகளிலே அடையாளமாகக் கட்டிக்கொள்வாயாக; அவைகள் உன் கண்களுக்கு நடுவே ஞாபகக்குறியாக இருப்பதாக.

⁹ அவைகளை உன் வீட்டு நிலைகளிலும், உன் வாசல்களிலும் எழுதுவாயாக.

¹⁰ “உன் தேவனாகிய யெகோவா, உனக்குக் கொடுப்பேன் என்று ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பவர்களாகிய உன் முற்பிதாக்களுக்கு வாக்களித்துக் கொடுத்த தேசத்தில் உன்னை நுழையச்செய்யும்போதும், நீ கட்டாத வசதியான பெரிய பட்டணங்களையும்,

¹¹ நீ நிரப்பாத சகல நல்ல பொருட்களாலும் நிரம்பிய வீடுகளையும், நீ வெட்டாமல் ஏற்கனவே வெட்டப்பட்டிருக்கிற கிணறுகளையும், நீ நடாத திராட்சைத்தோட்டங்களையும், ஒலிவத்தோப்புகளையும், அவர்

உனக்குக் கொடுப்பதால், நீ சாப்பிட்டுத் திருப்தியாகும்போதும்,

¹² நீ அடிமைப்பட்டிருந்த வீடாகிய எகிப்துதேசத்திலிருந்து உன்னைப் புறப்படச்செய்த யெகோவாவை மறக்காதபடி எச்சரிக்கையாயிரு.

¹³ உன் தேவனாகிய யெகோவாவுக்குப் பயந்து, அவருக்கே ஆராதனைசெய்து, அவருடைய நாமத்தைக்கொண்டே வாக்குறுதி கொடுப்பாயாக.

¹⁴ உன் தேவனாகிய யெகோவாவுடைய கோபம் உன்மேல் ஏற்பட்டு, உன்னைப் பூமியில் வைக்காமல் அழித்துப்போடாதபடி, உங்களைச் சுற்றிலும் இருக்கிற மக்களின் தெய்வங்களாகிய அந்நிய தெய்வங்களைப் பின்பற்றாதிருப்பீர்களாக.

¹⁵ உன் நடுவிலிருக்கிற உன் தேவனாகிய யெகோவா எரிச்சலுள்ள தேவனாயிருக்கிறாரே.

¹⁶ “நீங்கள் மாசாவிலே செய்ததுபோல, உங்கள் தேவனாகிய யெகோவாவை சோதித்துப்பார்க்காதீர்கள்*.

¹⁷ உங்கள் தேவனாகிய யெகோவா உங்களுக்குக் கற்பித்த அவருடைய கற்பனைகளையும், சாட்சிகளையும், கட்டளைகளையும் அக்கறையுடன் கைக்கொள்வீர்களாக.

* அத்தியாயம் 6:16 யாத். 17:1-7

18 நீ நன்றாயிருக்கிறதற்கும், யெகோவா உன் முற்பிதாக்களுக்கு வாக்களித்துக் கொடுத்த நல்ல தேசத்தில் நீ நுழைந்து, அதைச் சொந்தமாக்கிக்கொள்வதற்கும்,

19 யெகோவா தாம் சொன்னபடி, உன் எதிரிகளையெல்லாம் உன் முகத்திற்கு முன்பாகத் தூரத்திவிடுவதற்கும், நீ யெகோவாவுடைய பார்வைக்குச் செம்மையும் நன்மையுமாக இருக்கிறதைச் செய்வாயாக.

20 நாளைக்கு உன் மகன்: “நம்முடைய தேவனாகிய யெகோவா உங்களுக்குக் கட்டளையிட்ட இந்த சாட்சிகளும், கட்டளைகளும், நியாயங்களும் என்ன என்று உன்னிடத்தில் கேட்டால்;

21 நீ உன் மகனை நோக்கி: நாங்கள் எகிப்திலே பார்வோனுக்கு அடிமைகளாக இருந்தோம்; யெகோவா பலத்த கையினாலே எங்களை எகிப்திலிருந்து புறப்படச்செய்தார்.

22 யெகோவா எங்கள் கண்களுக்கு முன்பாக, எகிப்தின்மேலும் பார்வோன் மேலும் அவன் குடும்பம் அனைத்தின்மேலும் கொடிதான பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்து,

23 தாம் நம்முடைய முற்பிதாக்களுக்கு வாக்களித்துக் கொடுத்த தேசத்திற்கு எங்களை அழைத்துக்கொண்டுபோய், அதை நமக்குக் கொடுப்பதற்காக எங்களை அவ்விடத்திலிருந்து புறப்படச்செய்தார்.

24 இந்நாளில் இருக்கிறதுபோல, நம்மை

அவர் உயிரோடே காப்பதற்கும், எந்நாளும் நன்றாயிருக்கிறதற்கும், நம்முடைய தேவனாகிய யெகோவாவுக்குப் பயந்து இந்த எல்லாக் கட்டளைகளின்படியேயும் செய்யக் யெகோவா நமக்குக் கட்டளையிட்டார்.

²⁵ நம்முடைய தேவனாகிய யெகோவா நமக்குக் கட்டளையிட்டபடியே நாம் அவர் சமூகத்தில் இந்த எல்லாக் கட்டளைகளின்படியும் செய்யக் கவனமாயிருந்தால், நமக்கு நீதியாயிருக்கும் என்று சொல்வாயாக.

அத்தியாயம் 7

மக்களைத் துரத்திவிடுதல்

¹ “நீ சொந்தமாக்கிக்கொள்ளப்போகிற தேசத்தில் உன் தேவனாகிய யெகோவா உன்னை நுழையச்செய்து, உன்னைவிட எண்ணிக்கையிலும் பெலத்திலும் மிகுந்த மக்களாகிய ஏத்தியர்கள், கிர்காசியர்கள், எமோரியர்கள், கானானியர்கள், பெரிசியர்கள், ஏவியர்கள், எபூசியர்கள் என்னும் ஏழு பலத்த தேசங்களை உனக்கு முன்பாகத் துரத்தி,

² உன் தேவனாகிய யெகோவா அவர்களை உன்னிடத்தில் ஒப்புக்கொடுக்கும்போது, அவர்களைத் தாக்கி, முற்றிலும் அழித்துவிடவேண்டும்; அவர்களுடன்

உடன்படிக்கைசெய்யவும் அவர்களுக்கு
மனமிரங்கவும் வேண்டாம்.

³ அவர்களுடன் சம்பந்தம்
ஏற்படுத்தக்கூடாது; உன் மகள்களை
அவர்கள் மகன்களுக்குக் கொடுக்காமலும்,
அவர்களுடைய மகள்களை உன்
மகன்களுக்குக் கொள்ளாமலும்
இருப்பாயாக.

⁴ என்னைப் பின்பற்றாமல், அந்நிய
தெய்வங்களை வணங்கும்படி
அவர்கள் உன்னுடைய மகன்களை
விலகச் செய்வார்கள்; அப்பொழுது
யெகோவாவுடைய கோபம் உங்கள்மேல்
மூண்டு, உங்களைச் சீக்கிரத்தில் அழிக்கும்.

⁵ நீங்கள் அவர்களுக்குச் செய்யவேண்டியது
என்னவென்றால்: அவர்களுடைய
பலிபீடங்களை இடித்து, சிலைகளை
உடைத்து, தோப்புகளை வெட்டி, சிலைகளை
அக்கினியிலே எரித்துவிடவேண்டும்.

⁶ நீ உன் தேவனாகிய யெகோவா
வுக்குப் பரிசுத்த மக்கள், பூமியிலுள்ள
எல்லா மக்களிலும் உன் தேவனாகிய
யெகோவா உன்னைத் தமக்குச்
சொந்தமாயிருப்பதற்காகத் தெரிந்துகொண்டார்.

⁷ சகல மக்களிலும் நீங்கள்
எண்ணிக்கையில் அதிகமான மக்களென்று
யெகோவா உங்கள்மேல் அன்புவைத்து
உங்களைத் தெரிந்துகொள்ளவில்லை;
நீங்கள் எல்லா மக்களிலும் சிறிய

கூட்டமாயிருந்தீர்கள்.

⁸ யெகோவா உங்களில் அன்புசெலுத்தியதாலும், உங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றவேண்டும் என்பதினாலும்; யெகோவா பலத்த கையினால் உங்களைப் புறப்படச்செய்து, அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்தும், அதின் ராஜாவான பார்வோனின் கையிலிருந்தும் உங்களை மீட்டுக்கொண்டார்.

⁹ ஆகையால் உன் தேவனாகிய யெகோவாவே தேவன் என்றும், தம்மில் அன்புவைத்து, தமது கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் ஆயிரம் தலைமுறைவரை உடன்படிக்கையையும் தயவையும் காக்கிற உண்மையுள்ள தேவன் என்றும்,

¹⁰ தம்மைப் பகைக்கிறவர்களுக்கு வெளிப்படையாகப் பதிலளித்து அவர்களை அழிப்பார் என்றும், தம்மைப் பகைக்கிறவனுக்கு அவர் தாமதியாமல் வெளிப்படையாகப் பதிலளிப்பார் என்றும் நீ அறிவாயாக.

¹¹ ஆகையால் நீ செய்யும்படி நான் இன்று உனக்குக் கட்டளையிடுகிற கற்பனைகளையும், கட்டளைகளையும், நியாயங்களையும் கைக்கொள்வாயாக.

¹² “இந்த நியாயங்களை நீங்கள் கேட்டு, கைக்கொண்டு, அவைகளின்படி

செய்வீர்களானால், அப்பொழுது
 உன் தேவனாகிய யெகோவா உன்
 முற்பிதாக்களுக்கு வாக்களித்துக் கொடுத்த
 உடன்படிக்கையையும் கிருபையையும்
 உனக்காகக் காத்து,

13 உன்மேல் அன்பு வைத்து, உன்னை
 ஆசீர்வதித்து, உனக்குக் கொடுப்பேன்
 என்று உன் முற்பிதாக்களுக்கு
 வாக்களித்து, கொடுத்த தேசத்தில்
 உன்னைப் பெருகச்செய்து, உன்
 கர்ப்பப்பிறப்புகளையும், உன் நிலத்தின்
 பலன்களாகிய தானியத்தையும்,
 திராட்சைரசத்தையும், எண்ணெயையும்,
 உன் மாடுகளின் பலனையும்,
 ஆட்டுமந்தைகளையும் ஆசீர்வதிப்பார்.

14 சகல மக்களைவிட நீ ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்;
 உங்களுக்குள்ளும் உங்கள் கால்நடைகளுக்குள்ளும்
 ஆணிலாகிலும் பெண்ணிலாகிலும் மலடு
 இருப்பதில்லை.

15 யெகோவா சகல நோய்களையும்
 உன்னை விட்டு விலக்குவார்; உனக்குத்
 தெரிந்திருக்கிற எகிப்தியர்களின்
 கொடிய வியாதிகளில் ஒன்றும் உன்மேல்
 வரச்செய்யாமல், உன்னைப் பகைக்கிற
 அனைவரின்மேலும் அவைகளை
 வரச்செய்வார்.

16 உன் தேவனாகிய யெகோவா
 உன்னிடத்தில் ஒப்புக்கொடுக்கும் சகல
 மக்களையும் நிர்மூலமாக்கக்கடவாய்; உன்

கண் அவர்களுக்கு இரக்கம்காட்டாமல் இருப்பதாக; அவர்கள் தெய்வங்களை நீ வழிபடாமல் இருப்பாயாக; அது உனக்குக் கண்ணியாக இருக்கும்.

17 “அந்த மக்கள் கூட்டத்தினர் என்னைவிட எண்ணிக்கையில் அதிகமுள்ளவர்கள், நான் அவர்களைத் துரத்திவிடுவது எப்படி என்று உன் இருதயத்தில் சொல்லிக்கொள்வாயானால்,

18 உன் தேவனாகிய யெகோவா பார்வோனுக்கும் எகிப்தியர்கள் அனைவருக்கும் செய்ததையும்,

19 உன்னுடைய கண்கள் கண்ட பெரிய சோதனைகளையும், அடையாளங்களையும், அற்புதங்களையும், உன் தேவனாகிய யெகோவா உன்னைப் புறப்படச் செய்து காண்பித்த பலத்த கையையும் ஓங்கிய புயத்தையும் நன்றாக நினைத்து, அவர்களுக்குப் பயப்படாதிரு; நீ யாரைப்பார்த்துப் பயப்படுகிறாயோ அவர்களுக்கும் உன் தேவனாகிய யெகோவா அப்படியே செய்வார்.

20 மீதியாயிருந்து உன் கண்களுக்குத்தப்பி ஒளிந்துகொள்ளுகிறவர்களும் அழிந்துபோகும்வரை உன் தேவனாகிய யெகோவா அவர்களுக்குள்ளே குளவிகளை* அனுப்புவார்.

21 அவர்களைப் பார்த்து பயப்படவேண்டாம்;

* **அத்தியாயம் 7:20** கொள்ளைநோய்

உங்கள் தேவனாகிய யெகோவா உங்களுக்குள்ளே இருக்கிறார், அவர் வல்லமையும் பயங்கரமுமான தேவன்.

22 அந்த மக்களை உன் தேவனாகிய யெகோவா கொஞ்சம் கொஞ்சமாக உன்னைவிட்டுத் துரத்திவிடுவார்; நீ அவர்களை ஒரே சமயத்தில் அழிக்கவேண்டாம்; அழித்தால் காட்டுமிருகங்கள் உன்னிடத்தில் பெருகிப்போகும்.

23 உன் தேவனாகிய யெகோவா அவர்களை உன்னிடத்தில் ஒப்புக்கொடுத்து, அவர்கள் அழியும்வரை அவர்களை மிகவும் கலங்கடிப்பார்.

24 அவர்களுடைய ராஜாக்களை உன் கையில் ஒப்புக்கொடுப்பார்; அவர்களுடைய பெயர் வானத்தின்கீழ் இராதபடி அவர்களை அழிக்கக்கடவாய்; நீ அவர்களை அழித்துமுடியும்வரை ஒருவரும் உனக்கு எதிர்த்து நிற்கமாட்டார்கள்.

25 அவர்களுடைய தெய்வங்களின் சிலைகளை அக்கினியினால் சுட்டெரிக்கக்கடவாய்; நீ அவைகளால் சிக்கிக்கொள்ளாதபடி, அவைகளில் இருக்கிற வெள்ளியையும், பொன்னையும் ஆசைப்படாமலும், அதை எடுத்துக்கொள்ளாமலும் இருப்பாயாக; அவைகள் உன் தேவனாகிய யெகோவாவுக்கு அருவருப்பானவைகள்.

26 அவைகளைப்போல நீ சாபத்திற்குள்ளாகாதபடி

அருவருப்பானதை உன் வீட்டிற்குக்
கொண்டுபோகாதே; அதைச் சீ என்று
வெறுத்து முற்றிலும் அருவருப்பாயாக, அது
சாபத்திற்குள்ளானது.

அத்தியாயம் 8

யெகோவாவை மறக்காதே

¹ “நீங்கள் பிழைத்து, பெருகி, யெகோவா
உங்களுடைய முற்பிதாக்களுக்கு
வாக்களித்துக் கொடுத்த தேசத்திலே
நுழைந்து, அதைச் சொந்தமாக்கிக்
கொள்வதற்கு நான் இன்று உங்களுக்கு
கொடுக்கிற எல்லாக் கட்டளைகளின்படியும்
செய்யக் கவனமாயிருப்பீர்களாக.

² உன் தேவனாகிய யெகோவா உன்னைச்
சிறுமைப்படுத்தும்படிக்கும், தம்முடைய
கட்டளைகளை நீ கைக்கொள்வாயோ
கைக்கொள்ளமாட்டாயோ என்று
அவர் உன்னைச் சோதித்து, உன்
இருதயத்திலுள்ளதை நீ அறியும்படிக்கும்,
உன்னை இந்த நாற்பது வருடங்களும்
வனாந்திரத்திலே நடத்திவந்த எல்லா
வழியையும் நினைப்பாயாக.

³ அவர் உன்னைச் சிறுமைப்படுத்தி,
உன்னைப் பசியினால் வருத்தி,
மனிதன் உணவினால் மாத்திரம் அல்ல,
யெகோவாவுடைய வாயிலிருந்து புறப்படுகிற
ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்

என்பதை உனக்கு உணர்த்துவதற்கு, நீயும் உன் முற்பிதாக்களும் அறியாமலிருந்த மன்னாவினால் உன்னைப் பராமரித்தார்.

⁴ இந்த நாற்பது வருடங்களும் உன்மேல் இருந்த ஆடை பழையதாகிப் போகவும் இல்லை, உன் கால் வீங்கவும் இல்லை.

⁵ ஒருவன் தன் மகனைச் சிட்சிக்கிறதுபோல உன் தேவனாகிய யெகோவா உன்னைச் சிட்சிக்கிறார் என்று நீ உன் இருதயத்தில் அறிந்துகொள்வாயாக.

⁶ ஆகையால், உன் தேவனாகிய யெகோவாவுடைய வழிகளில் நடந்து, அவருக்குப் பயப்படும்படி, அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளக்கடவாய்.

⁷ உன் தேவனாகிய யெகோவா உன்னை நல்ல தேசத்திலே நுழையச்செய்கிறார்; அது பள்ளத்தாக்குகளிலும் மலைகளிலுமிருந்து புறப்படுகிற ஆறுகளும், ஊற்றுகளும், ஏரிகளுமுள்ள தேசம்;

⁸ அது கோதுமையும், வாற்கோதுமையும், திராட்சைச்செடிகளும், அத்திமரங்களும், மாதுளம்செடிகளுமுள்ள தேசம்; அது ஒலிவமரங்களும், எண்ணெயும், தேனுமுள்ள தேசம்;

⁹ அது குறையில்லாமல் அப்பம் சாப்பிடத்தக்கதும் ஒன்றும் உனக்குக் குறைவுபடாததுமான தேசம்; அதின் கற்கள் இரும்பாயிருக்கிறதும், செம்பு வெட்டியெடுக்கத்தக்க மலைகள்

உள்ளதுமான தேசம்.

10 ஆகையால், நீ சாப்பிட்டுத் திருப்தியடைந்திருக்கும்போது, உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கொடுத்த அந்த நல்ல தேசத்துக்காக அவரை ஸ்தோத்திரிப்பாயாக.

11 “உன் தேவனாகிய யெகோவாவை மறக்காதபடிக்கும், நான் இன்று உனக்குக் கொடுக்கிற அவருடைய கற்பனைகளையும், நியாயங்களையும், கட்டளைகளையும், கைக்கொள்ளாமல் போகாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு.

12 நீ சாப்பிட்டுத் திருப்தியாகி, நல்ல வீடுகளைக்கட்டி, அவைகளில் குடியிருக்கும்போதும்,

13 உன் ஆடுமாடுகள் மிகுதியாகி, உனக்கு வெள்ளியும் பொன்னும் பெருகி, உனக்கு உண்டானவையெல்லாம் பெருகும்போதும்,

14 உன் இருதயம் பெருமைகொள்ளாமலும், உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து புறப்படச்செய்தவரும்,

15 உன்னுடைய பின்நாட்களில் உனக்கு நன்மை செய்வதற்காக, உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைச் சோதித்து, கொள்ளிவாய்ச் சர்ப்பங்களும், தேள்களும், தண்ணீரில்லாத வறட்சியுமுள்ள பயங்கரமான பெரிய வனாந்திரத்தின்வழியாக உன்னை அழைத்துவந்தவரும், உனக்காகப்

பாறையான கன்மலையிலிருந்து தண்ணீர் புறப்படச்செய்தவரும்,

16 உன்னுடைய முற்பிதாக்கள் அறியாத மன்னாவினால் வனாந்திரத்திலே உன்னைப் பராமரித்துவந்தவருமான உன் தேவனாகிய யெகோவாவை நீ மறக்காமலும்,

17 என் திறமையும் என் கைப்பெலனும் இந்த ஐசுவரியத்தை எனக்குச் சம்பாதித்தது என்று நீ உன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளாமலும் இருக்க எச்சரிக்கையாயிருந்து,

18 உன் தேவனாகிய யெகோவாவை நினைப்பாயாக; அவரே உன் முற்பிதாக்களுக்கு வாக்களித்துக்கொடுத்த தம்முடைய உடன்படிக்கையை உறுதிப்படுத்தும்படி, இந்நாளில் உனக்கு உண்டாயிருக்கிறதுபோல, ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறதற்கான பெலனை உனக்குக் கொடுக்கிறவர்.

19 உன் தேவனாகிய யெகோவாவை நீ மறந்து, வேறு தெய்வங்களைப் பின்பற்றி அவைகளை வணங்கி, அவைகளைப் பணிந்துகொள்வாயானால், நிச்சயமாக அழிந்துபோவீர்கள் என்று இன்று உங்களுக்குச் சாட்சியாக அறிவிக்கிறேன்.

20 உன் தேவனாகிய யெகோவாவுடைய சத்தத்திற்கு நீங்கள் கீழ்ப்படியாமற்போவதினால், யெகோவா உங்களுக்கு முன்பாக அழித்த மக்களைப்போல நீங்களும் அழிவீர்கள்.

அத்தியாயம் 9

நீதியினால் அல்ல

¹ இஸ்ரவேலே, கேள்: “நீ இப்பொழுது யோர்தான் நதியை கடந்து, உன்னைவிட எண்ணிக்கையில் அதிகமும், பலத்ததுமான மக்களைத் துரத்தி, மிக உயர்ந்த மதில் சூழ்ந்த பெரிய பட்டணங்களைப் பிடித்து,

² ஏனாக்கின் மகன்களாகிய பெரியவர்களும் உயரமானவர்களுமான மக்களைத் துரத்திவிடப்போகிறாய்; இவர்களுடைய செய்தியை நீ அறிந்து, ஏனாக்கின் மகன்களுக்கு முன்பாக நிற்பவன் யார் என்று சொல்லப்படுவதை நீ கேட்டிருக்கிறாய்.

³ உன் தேவனாகிய யெகோவா உனக்கு முன்பாகச் செல்கிறவர் என்பதை இன்று அறிந்துகொள்; அவர் சுட்டெரித்துப்போடுகிற அக்கினியைப்போல அவர்களை அழிப்பார்; அவர்களை உனக்கு முன்பாக விழச்செய்வார்; இவ்விதமாகக் யெகோவா உனக்குச் சொன்னபடியே, நீ அவர்களை சீக்கிரமாகத் துரத்தி, அவர்களை அழிப்பாய்.

⁴ உன் தேவனாகிய யெகோவா அவர்களை உனக்கு முன்பாகத் துரத்தும்போது, நீ உன் இருதயத்திலே: “என் நீதியினால் இந்த தேசத்தைச் சொந்தமாக்கிக்கொள்வதற்காக யெகோவா என்னை அழைத்துவந்தார் என்று சொல்லாதே; அந்த மக்களுடைய

ஒழுக்கக்கேடுகளின் காரணமாக
யெகோவா அவர்களை உனக்கு முன்பாகத்
துரத்திவிடுகிறார்.

⁵ உன் நீதியினாலும், உன்
இருதயத்தினுடைய உத்தமத்தினாலும்
நீ அவர்களுடைய தேசத்தைச்
சொந்தமாக்கிக்கொள்ள நுழைவதில்லை;
அந்த மக்களுடைய ஒழுக்கக்கேடுகளின்
காரணமாகவும், ஆபிரகாம், ஈசாக்கு,
யாக்கோபு என்னும் உன் முற்பிதாக்களுக்குக்
யெகோவா வாக்களித்துச் சொன்ன
வார்த்தையை நிறைவேற்றுவதற்காகவும்,
உன் தேவனாகிய யெகோவா அவர்களை
உனக்கு முன்பாகத் துரத்திவிடுகிறார்.

⁶ “ஆகையால், உன் நீதியினிமித்தம் உன்
தேவனாகிய யெகோவா உனக்கு அந்த நல்ல
தேசத்தைச் சொந்தமாகக் கொடுக்கமாட்டார்
என்பதை அறிந்துகொள்; நீ பிடிவாத
குணமுள்ள மக்கள் கூட்டம்.

பொன் கன்றுக்குட்டி

⁷ நீ வனாந்திரத்தில் உன் தேவனாகிய
யெகோவாவுக்குக் கடுங்கோபம்
உண்டாக்கினதை நினைத்துக்கொள், அதை
மறக்காதே; நீங்கள் எகிப்துதேசத்திலிருந்து
புறப்பட்ட நாள்முதல், இந்த இடத்திற்கு
வந்துசேரும்வரை, யெகோவாவுக்கு
விரோதமாகக் கலகம்செய்தீர்கள்.

8 ஓரேபிலும் நீங்கள் யெகோவாவுக்குக் கடுங்கோபம் உண்டாக்கினதால், யெகோவா உங்களை அழித்துப்போடும் அளவிற்கு கோபப்பட்டார்.

9 யெகோவா உங்களுடன்செய்த உடன்படிக்கைப் பலகைகளாகிய கற்பலகைகளைப் பெற்றுக்கொள்வதற்கு நான் மலையில் ஏறினபோது, நாற்பதுநாட்கள் இரவும் பகலும் மலையில் தங்கி அப்பம் சாப்பிடாமலும் தண்ணீர் குடிக்காமலும் இருந்தேன்.

10 அப்பொழுது தேவனுடைய விரலினால் எழுதப்பட்டிருந்த இரண்டு கற்பலகைகளைக் யெகோவா என்னிடத்தில் ஒப்படைத்தார்; சபை கூடியிருந்த நாளில் யெகோவா மலையின்மேல் அக்கினியின் நடுவிலிருந்து உங்களுடனே பேசின வார்த்தைகளின்படியே அவைகளில் எழுதப்பட்டிருந்தது.

11 இரவும் பகலும் நாற்பதுநாட்கள் முடிந்து, யெகோவா எனக்கு அந்த உடன்படிக்கையின் இரண்டு கற்பலகைகளைக் கொடுக்கிறபோது,

12 யெகோவா என்னை நோக்கி: நீ எழுந்து, சீக்கிரமாக இந்த இடத்தைவிட்டு, இறங்கிப்போ; நீ எகிப்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த உன்னுடைய மக்கள் தங்களைக் கெடுத்துக்கொண்டார்கள்; நான் அவர்களுக்கு விதித்த வழியை அவர்கள் சீக்கிரமாக விட்டுவிலகி,

வார்ப்பிக்கப்பட்ட சிலையைத் தங்களுக்காக உண்டாக்கினார்கள் என்றார்.

13 பின்னும் யெகோவா என்னை நோக்கி: “இந்த மக்களைப் பார்த்தேன்; அவர்கள் பிடிவாத குணமுள்ள மக்கள்.

14 ஆகையால், நான் அவர்களை அழித்து, அவர்கள் பெயரை வானத்தின் கீழ் இல்லாமல்போகச்செய்ய, நீ என்னை விட்டுவிடு; அவர்களைப்பார்க்கிலும் உன்னைப் பலத்ததும் எண்ணிக்கையில் அதிகமானதுமான தேசமாக்குவேன் என்றார்.

15 அப்பொழுது நான் மலையிலிருந்து இறங்கினேன், மலையானது அக்கினியால் பற்றி எரிந்துகொண்டிருந்தது; உடன்படிக்கையின் இரண்டு பலகைகளும் என் இரண்டு கைகளில் இருந்தது.

16 நான் பார்த்தபோது, நீங்கள் உங்கள் தேவனாகிய யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம்செய்து, வார்ப்பிக்கப்பட்டக் கன்றுக்குட்டியை உங்களுக்கு உண்டாக்கி, யெகோவா உங்களுக்கு விதித்த வழியைச் சீக்கிரமாக விட்டுவிலகினதைக் கண்டேன்.

17 அப்பொழுது நான் என் இரண்டு கைகளிலும் இருந்த அந்த இரண்டு பலகைகளையும் தூக்கி எறிந்து, அவைகளை உங்கள் கண்களுக்கு முன்பாக உடைத்துப்போட்டேன்.

18 யெகோவாவைக் கோப்படுத்துவதற்கு நீங்கள் அவருடைய சமூகத்தில் பொல்லாப்புச்

செய்து, நடப்பித்த உங்களுடைய சகல பாவங்களுக்காகவும், நான் யெகோவாவுக்கு முன்பாக முன்புபோல இரவும்பகலும் நாற்பது நாட்கள் விழுந்து கிடந்தேன்; நான் அப்பம் சாப்பிடவுமில்லை, தண்ணீர் குடிக்கவுமில்லை.

19 யெகோவா உங்களை அழிக்கும்படி உங்கள்மேல் கொண்டிருந்த கோபத்திற்கும் பயங்கரத்திற்கும் பயந்திருந்தேன்; யெகோவா அந்த முறையும் என் மன்றாட்டைக் கேட்டார்.

20 ஆரோன் மேலும் யெகோவா மிகவும் கோபங்கொண்டு, அவனை அழிக்கவேண்டும் என்றிருந்தார்; அப்பொழுது ஆரோனுக்காகவும் விண்ணப்பம்செய்தேன்.

21 உங்கள் பாவச்செயலாகிய அந்தக் கன்றுக்குட்டியை நான் எடுத்து அக்கினியில் எரித்து, அதை நொறுக்கி, தூளாகப் போகும்வரை அரைத்து, அந்தத் தூளை மலையிலிருந்து ஓடுகிற ஆற்றிலே போட்டுவிட்டேன்.

22 “தபேராவிலும், மாசாவிலும், கிப்ரோத் அத்தாவாவிலும் யெகோவாவுக்குக் கடுங்கோபம் உண்டாக்கினீர்கள்.

23 நீங்கள் போய், நான் உங்களுக்குக் கொடுத்த தேசத்தைச் சொந்தமாக்கிக்கொள்ளுங்கள் என்று யெகோவா காதேஸ்பர்னேயாவிலிருந்து உங்களை அனுப்பும்போது, நீங்கள் உங்கள் தேவனாகிய யெகோவாவை

விசுவாசிக்காமலும், அவருடைய
சத்தத்திற்குச் செவிகொடுக்காமலும்,
அவருடைய வாக்குக்கு விரோதமாகக்
கலகம்செய்தீர்கள்.

24 நான்* உங்களை அறிந்த
நாள் முதற்கொண்டு, நீங்கள்
யெகோவாவுக்கு விரோதமாகக் கலகம்
செய்கிறவர்களாயிருந்தீர்கள்.

25 “உங்களை அழிப்பேன் என்று யெகோவா
சொன்னதினால், நான் முன்புபோல
யெகோவாவின் சமூகத்தில் இரவும்பகலும்
நாற்பது நாட்கள் விழுந்துகிடந்தேன்;
அப்பொழுது நான் யெகோவாவை நோக்கிச்
செய்த விண்ணப்பம் என்னவென்றால்:

26 யெகோவாவாகிய ஆண்டவரே,
தேவரீர் உம்முடைய மகத்துவத்தினாலே
மீட்டு, பலத்த கையினால் எகிப்திலிருந்து
கொண்டுவந்த உமது மக்களையும், உமக்குச்
சொந்தமானதையும் அழிக்காதிருங்கள்

27 யெகோவா அவர்களுக்கு வாக்குத்தத்தம்
செய்திருந்த தேசத்தில் அவர்களை
நுழையச்செய்ய முடியாமற்போனதினாலும்,
அவர்களை வெறுத்ததினாலும், அவர்களை
வனாந்திரத்தில் கொன்றுபோடுவதற்கே
கொண்டுவந்தார் என்று நாங்கள் விட்டுப்
புறப்படும்படி நீர் செய்த தேசத்தின் குடிகள்
சொல்லாதபடி,

* அத்தியாயம் 9:24 யெகோவா

28 தேவரீர் இந்த மக்களின் முரட்டாட்டத்தையும், ஒழுக்கக்கேடுகளையும், பாவத்தையும் பாராமல், உம்முடையவர்களாகிய ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பவர்களை நினைத்தருளும்.

29 நீர் உமது மகா பலத்தினாலும், ஓங்கிய புயத்தினாலும் புறப்படச்செய்த இவர்கள் உமது மக்களும் உமது சொந்தமுமாக இருக்கிறார்களே என்று விண்ணப்பம்செய்தேன்.

அத்தியாயம் 10

கற்பலகைகள்

1 அக்காலத்திலே யெகோவா என்னை நோக்கி: “நீ முன்னிருந்ததைப் போலவே இரண்டு கற்பலகைகளை வெட்டிக்கொண்டு, மலையின்மேல் ஏறி, என்னிடத்திற்கு வா; ஒரு மரப்பெட்டியையும் செய்வாயாக.

2 நீ உடைத்துப்போட்ட முந்தின பலகைகளில் இருந்த வார்த்தைகளை நான் அந்தப் பலகைகளில் எழுதுவேன்; நீ அவைகளைப் பெட்டியிலே வைப்பாயாக என்றார்.

3 அப்படியே நான் சீத்திம் மரத்தினால் ஒரு பெட்டியைச் செய்து, முன்னிருந்ததைப் போலவே இரண்டு கற்பலகைகளை வெட்டி, அவைகளை என் கையிலே எடுத்துக்கொண்டு மலையில் ஏறினேன்.

4 முன்னே சபைசூடிவந்த நாளில்
 யெகோவா, மலையில் அக்கினி
 நடுவிலிருந்து உங்களுக்குச் சொன்ன
 பத்துக்கற்பனைகளையும் முன்பு அவர்
 எழுதியிருந்ததுபோலவே அந்தப்
 பலகைகளில் எழுதி, அவைகளை
 என்னிடத்தில் தந்தார்.

5 அப்பொழுது நான் திரும்பி
 மலையிலிருந்து இறங்கி, அந்தப்
 பலகைகளை நான் செய்த பெட்டியிலே
 வைத்தேன்; யெகோவா எனக்குக்
 கட்டளையிட்டபடியே அவைகள் அதிலே
 வைக்கப்பட்டிருக்கிறது.

6 பின்பு இஸ்ரவேல் மக்கள்
 பெனெயாக்கானுக்கடுத்த* பேரோத்திலேயிருந்து
 மோசெராவுக்குப் பிரயாணம்செய்தார்கள்;
 அங்கே ஆரோன் மரணமடைந்து,
 அடக்கம் செய்யப்பட்டான்; அவனுடைய
 இடத்திலே அவன் மகனாகிய எலெயாசார்
 ஆசாரியனானான்.

7 அங்கேயிருந்து குத்கோதாவுக்கும்,
 குத்கோதாவிலிருந்து ஆறுகளுள்ள நாடாகிய
 யோத்பாத்திற்கும் பிரயாணம்செய்தார்கள்.

8 அக்காலத்திலே யெகோவாவுடைய
 உடன்படிக்கைப் பெட்டியைச் சுமப்பதற்கும்,
 இந்நாள்வரைக்கும் நடந்துவருகிறதுபோல,
 யெகோவாவுடைய சந்நிதியிலே நின்று

* **அத்தியாயம் 10:6** யாக்கான் மக்களின் கிணற்று
 பகுதியிலிருந்து.

அவருக்கு ஆராதனை செய்வதற்கும், அவருடைய நாமத்தைக்கொண்டு ஆசீர்வதிப்பதற்கும், யெகோவா லேவியின் கோத்திரத்தைத் தேர்ந்தெடுத்தார்.

9 ஆகையால் லேவிக்கு அவன் சகோதரர்களுடன் பங்கும் சொத்தும் இல்லை; உன் தேவனாகிய யெகோவா அவனுக்குச் சொன்னபடியே, யெகோவாவே அவனுக்கு சொத்து.

10 “நான் முன்புபோலவே நாற்பது நாட்கள் இரவும்பகலும் மலையில் இருந்தேன்; யெகோவா அந்த முறையும் என் மன்றாட்டைக் கேட்டு, உன்னை அழிக்காமல் விட்டார்.

11 யெகோவா என்னை நோக்கி: நான் கொடுப்பேன் என்று அவர்களுடைய முற்பிதாக்களுக்கு வாக்களித்த தேசத்தில் அவர்கள் போய் அதைச் சொந்தமாக்கிக்கொள்வதற்காக, நீ எழுந்து, மக்களுக்கு முன்பாகப் பிரயாணப்பட்டுப் போ என்றார்.

யெகோவாவுக்குப் பயப்படுதல்

12 “இப்பொழுதும் இஸ்ரவேலே, நீ உன் தேவனாகிய யெகோவாவுக்குப் பயந்து, அவருடைய வழிகளிலெல்லாம் நடந்து, அவரிடத்தில் அன்புசெலுத்தி, உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் தேவனாகிய யெகோவாவைப் பணிந்துகொண்டு,

13 நான் இன்று உனக்குக் கற்பிக்கிற யெகோவாவுடைய கற்பனைகளையும் அவருடைய கட்டளைகளையும் உனக்கு நன்மையுண்டாவதற்கு கைக்கொள்ளவேண்டும் என்பதையே அல்லாமல், வேறே எதை உன் தேவனாகிய யெகோவா உன்னிடத்தில் கேட்கிறார்.

14 இது, வானங்களும் வானாதிவானங்களும், பூமியும் அதிலுள்ள யாவும், உன் தேவனாகிய யெகோவாவுடையவைகள்.

15 ஆனாலும் யெகோவா உன் முற்பிதாக்கள்மேல் அன்புசெலுத்துவதற்காக அவர்களிடத்தில் பிரியம் வைத்து, அவர்களுக்குப் பின் அவர்களுடைய சந்ததியாகிய உங்களை, இந்நாளில் இருக்கிறபடியே, சகல மக்களுக்குள்ளும் தமக்கென்று தெரிந்துகொண்டார்.

16 ஆகையால் நீங்கள் இனி நீங்கள் பிடிவாதம் செய்யாமல், உங்கள் இருதயத்தை சுத்தம் செய்யுங்கள்.

17 உங்கள் தேவனாகிய யெகோவா தேவாதி தேவனும், கர்த்தாதி கர்த்தரும், மகத்துவமும் வல்லமையும் பயங்கரமுமான தேவனுமாக இருக்கிறார்; அவர் பட்சபாதம்செய்கிறவரும் அல்ல, லஞ்சம் வாங்குகிறவரும் அல்ல.

18 அவர் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் நியாயம்செய்கிறவரும், அந்நியன்மேல் அன்புவைத்து அவனுக்கு உணவும் உடையும் கொடுக்கிறவருமாக

இருக்கிறார்.

19 நீங்களும் என்கிப்துதேசத்தில்
அந்நியர்களாக இருந்ததினால்,
அந்நியர்களைச் சிநேகிப்பீர்களாக.

20 உன் தேவனாகிய யெகோவாவுக்குப்
பயந்து, அவரைப் பணிந்துகொண்டு,
அவரைப் பற்றிக்கொண்டிருந்து, அவருடைய
நாமத்தைக்கொண்டு ஆணையிடுவாயாக.

21 அவரே உன் புகழ்ச்சி; உன் கண்கள் கண்ட
இந்தப் பெரிய பயங்கரமான காரியங்களை
உன்னிடத்தில் செய்த உன்னுடைய தேவன்
அவரே.

22 உன் முற்பிதாக்கள் எழுபதுபேராக
எகிப்திற்குப் போனார்கள்; இப்பொழுதோ
உன் தேவனாகிய யெகோவா
உன்னுடைய பெருக்கத்திலே வானத்தின்
நட்சத்திரங்களைப் போலாக்கினார்.

அத்தியாயம் 11

தேவனுக்குக் கீழ்ப்படிதல்

1 “நீ உன் தேவனாகிய யெகோவாவிடத்தில்
அன்புசெலுத்தி, அவருடைய
பிரமாணங்களையும், கட்டளைகளையும்,
நியாயங்களையும், கற்பனைகளையும்
எப்பொழுதும் கைக்கொள்வாயாக.

2 உங்களுடைய தேவனாகிய
யெகோவாவுடைய சிட்சிகளையும்,

அவருடைய மகத்துவத்தையும், பலத்த
கையையும், ஓங்கிய புயத்தையும்,

³ அவர் எகிப்தின் நடுவிலே எகிப்தின்
ராஜாவாகிய பார்வோனுக்கும், அவனுடைய
தேசம் அனைத்திற்கும் செய்த அவருடைய
அடையாளங்களையும், அவருடைய
செயல்களையும்,

⁴ எகிப்திய படையும் அவர்களுடைய
குதிரைகளும் இரதங்களும் உங்களைப்
பின்தொடர்ந்து வரும்போது, யெகோவா
சிவந்த சமுத்திரத்தின் தண்ணீரை
அவர்கள்மேல் புரளச்செய்து,
இந்நாள்வரைக்கும் இருக்கிறதுபோல,
அவர்களை அழித்த அவருடைய செயலையும்,

⁵ நீங்கள் இவ்விடத்திற்கு வரும்வரை அவர்
உங்களுக்கு வனாந்திரத்தில் செய்ததையும்,

⁶ ரூபன் வம்சத்தைச் சேர்ந்த எலியாபின்
மகன்களான தாத்தானையும், அபிராமையும்,
அவர்களுடைய குடும்பங்களையும்,
அவர்களுடைய கூடாரங்களையும்,
இஸ்ரவேலர்கள் எல்லோருக்குள்ளும்
அவர்களுக்கு இருந்த அவர்களுடைய
சகல பொருட்களையும் பூமி தன்
வாயைத் திறந்து விழுங்கச்செய்ததையும்,
அறியாமலும் காணாமலும் இருக்கிற உங்கள்
பிள்ளைகளுடன் நான் பேசவில்லை; இன்று
நீங்களே அறிந்துகொள்ளுங்கள்.

⁷ யெகோவா செய்த மகத்துவமான
செயல்களையெல்லாம் உங்களுடைய

கண்கள் அல்லவோ கண்டது.

⁸ “ஆகையால் நீங்கள் பலப்படுவதற்கும்,

⁹ நீங்கள் சொந்தமாக்கப்போகிற தேசத்திற்குள் நுழைந்து அதைச் சொந்தமாக்குவதற்கும், யெகோவா உங்கள் முற்பிதாக்களுக்கும் அவர்கள் சந்ததிக்கும் கொடுப்பேன் என்று அவர்களுக்கு வாக்களித்த பாலும் தேனும் ஓடுகிற தேசத்தில் நீங்கள் நீடித்து வாழ்வதற்கும், இன்று நான் உங்களுக்குக் கற்பிக்கிற கற்பனைகளையெல்லாம் கைக்கொள்வீர்களாக.

¹⁰ நீ சொந்தமாக்கப்போகிற தேசம், நீ விட்டுவந்த எகிப்துதேசத்தைப்போல் இருக்காது; அங்கே நீ விதையை விதைத்து, கீரைத்தோட்டத்திற்கு நீர்ப்பாய்ச்சுகிறதுபோல உன் காலால் நீர்ப்பாய்ச்சி வந்தாய்.

¹¹ நீங்கள் சொந்தமாக்கப்போகிற தேசமோ, மலைகளும் பள்ளத்தாக்குகளும் உள்ள தேசம்; அது வானத்தின் மழைத்தண்ணீரைக் குடிக்கும் தேசம்;

¹² அது உன் தேவனாகிய யெகோவா விசாரிக்கிற தேசம், வருடத்தின் துவக்கமுதல் வருடத்தின் முடிவுவரை எப்பொழுதும் உன் தேவனாகிய யெகோவாவின் கண்கள் அதின்மேல் வைக்கப்பட்டிருக்கும்.

¹³ “நீங்கள் உங்களுடைய தேவனாகிய யெகோவாவிடத்தில் உங்கள் முழு

இருதயத்தோடும், உங்கள் முழு ஆத்துமாவோடும் அன்புசெலுத்தி, அவரைப் பணிந்துகொள்ள, நான் இன்று உங்களுக்குக் கற்பிக்கிற தேவனுடைய கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்தால்,

14 நீ உன்னுடைய தானியத்தையும், திராட்சைரசத்தையும், எண்ணெயையும் சேர்க்கும்படி, நான் ஏற்றகாலத்தில் உங்கள் தேசத்தில் முன்மாரியையும் பின்மாரியையும் பெய்யச்செய்து,

15 மிருகஜீவன்களுக்காக உன் வெளிகளிலே புல் முளைக்கும்படிச் செய்வேன், நீ சாப்பிட்டுத் திருப்தியடைவாய் என்கிறார்.

16 உங்களுடைய இருதயம் ஏமாற்றப்படாமலும், நீங்கள் வழிவிலகி அந்நிய தெய்வங்களைப் பணிந்துகொண்டு, அவைகளை வணங்காமலும் இருக்க எச்சரிக்கையாயிருங்கள்.

17 இல்லாவிட்டால் யெகோவாவுடைய கோபம் உங்கள்மேல் வந்து, மழை பெய்யாமற்போகவும், தேசம் தன் பலனைக் கொடுக்காமலிருக்கவும் வானத்தை அடைத்துப்போடுவார்; யெகோவா உங்களுக்குக் கொடுத்த நல்ல தேசத்திலிருந்து நீங்கள் சீக்கிரத்தில் அழிந்துபோவீர்கள்.

18 ஆகையால் யெகோவா உங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுப்பேன் என்று

அவர்களுக்கு வாக்களித்த தேசத்தில்
உங்களுடைய நாட்களும், உங்களுடைய
பிள்ளைகளின் நாட்களும், பூமியின்மேல்
வானம் இருக்கும்வரை நீடித்திருப்பதற்கு,

19 நீங்கள் என் வார்த்தைகளை
உங்களுடைய இருதயத்திலும் உங்களுடைய
ஆத்துமாவிலும் பதித்து, அவைகளை உங்கள்
கையின்மேல் அடையாளமாகக் கட்டி, உங்கள்
கண்களின் நடுவே ஞாபகக்குறியாக வைத்து,

20 அவைகளை உங்கள் பிள்ளைகளுக்கு
உபதேசித்து, நீங்கள் வீட்டில்
உட்கார்ந்திருக்கிறபோதும், வழியிலே
நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும்,
எழுந்திருக்கிறபோதும் அவைகளைக்
குறித்துப் பேசுவீர்களாக.

21 அவைகளை உங்களுடைய வீட்டு
நிலைகளிலும் உங்களுடைய வாசல்களிலும்
எழுதுவீர்களாக.

22 நீங்கள் உங்கள் தேவனாகிய
யெகோவாவிடத்தில் அன்புசெலுத்தி,
அவருடைய வழிகளிலெல்லாம் நடந்து,
அவரைப் பற்றிக்கொண்டிருக்கும்படி, நான்
உங்களுக்குச் செய்யக் கற்பிக்கிற இந்தக்
கற்பனைகளையெல்லாம் கவனமாகக்
கைக்கொள்வீர்களானால்,

23 யெகோவா உங்களுக்கு முன்பாக
அந்த மக்களையெல்லாம் தூரத்திவிடுவார்;
உங்களைப்பார்க்கிலும் எண்ணிக்கையில்
அதிகமும், பலத்ததுமான மக்களை நீங்கள்

துரத்துவீர்கள்.

24 உங்களுடைய உள்ளங்கால் மிதிக்கும் இடமெல்லாம் உங்களுடையதாயிருக்கும்; வனாந்திரத்தையும் லீபனோனையும் துவங்கி, ஐப்பிராத்து நதியையும் துவங்கி, கடைசி மத்திய தரை சமுத்திரம்வரைக்கும் உங்களுடைய எல்லையாக இருக்கும்.

25 ஒருவரும் உங்களுக்கு எதிர்த்து நிற்பதில்லை; உங்கள் தேவனாகிய யெகோவா உங்களுக்குச் சொன்னபடி உங்களால் உண்டாகும் பயமும் திகிலும் நீங்கள் மிதிக்கும் பூமியின்மேலெல்லாம் வரச்செய்வார்.

26 “இதோ, இன்று நான் உங்களுக்கு முன்பாக ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் வைக்கிறேன்.

27 இன்று நான் உங்களுக்குக் கற்பிக்கிற உங்கள் தேவனாகிய யெகோவாவின் கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்தீர்களானால் ஆசீர்வாதமும்,

28 எங்கள் தேவனாகிய யெகோவாவின் கற்பனைகளுக்குக் கீழ்ப்படியாமல், இன்று நான் உங்களுக்குக் கொடுக்கிற வழியைவிட்டு விலகி, நீங்கள் அறியாத வேறே தெய்வங்களைப் பின்பற்றுவீர்களானால் சாபமும் வரும்.

29 நீ சொந்தமாக்கப்போகிற தேசத்தில் உன் தேவனாகிய யெகோவா உன்னை நுழையச்செய்யும்போது, கெரிசீம்

மலையின்மேல் ஆசீர்வாதத்தையும், ஏபால் மலையின்மேல் சாபத்தையும் கூறவேண்டும்.

30 அவைகள் யோர்தான் அப்புறத்திலே சூரியன் மறைகிற மேற்குவழியாகக் கானானியர்கள் குடியிருக்கிற பகுதியிலே, கில்காலுக்கு எதிரான மோரே என்னும் சமபூமியின் அருகில் அல்லவோ இருக்கிறது?

31 உங்கள் தேவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுக்கிற தேசத்தைச் சொந்தமாக்கிக்கொள்வதற்கு, நீங்கள் யோர்தானைக் கடந்துபோய், அதைச் சொந்தமாக்கிக்கொண்டு, அதிலே குடியிருப்பீர்கள்.

32 ஆகையால் உங்களுக்கு இன்று நான் ஏற்படுத்துகிற சகல கட்டளைகளையும், நியாயங்களையும் கைக்கொண்டு நடக்கக்கடவீர்கள்.

அத்தியாயம் 12

ஆராதனைசெய்ய ஒரே இடம்

1 “உங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய யெகோவா, நீங்கள் சொந்தமாக்கிக்கொள்வதற்காக உங்களுக்கு கொடுக்கிற தேசத்திலே, நீங்கள் பூமியில் உயிரோடிருக்கும் நாட்களெல்லாம் கைக்கொண்டு நடக்கவேண்டிய கட்டளைகளும் நியமங்களும் அவன:

2 நீங்கள் துரத்திவிடும் மக்கள் தங்கள் தெய்வங்களை வணங்கிய உயர்ந்த மலைகளின்மேலும், மேடுகளின்மேலும், பச்சையான சகல மரங்களின் கீழுமுள்ள இடங்களையெல்லாம் முற்றிலும் அழித்து,

3 அவர்களுடைய பலிபீடங்களை இடித்து, சிலைகளைத் தகர்த்து, தோப்புகளை அக்கினியால் சுட்டெரித்து, தெய்வங்களின் சிலைகளை நொறுக்கி, அவைகளின் பெயரும் அவ்விடத்தில் இராமல் அழியும்படி செய்யக்கடவீர்கள்.

4 உங்கள் தேவனாகிய யெகோவாவுக்கு நீங்கள் அப்படிச் செய்யாமல்,

5 உங்கள் தேவனாகிய யெகோவா தம்முடைய நாமம் விளங்கும்படி, உங்கள் சகல கோத்திரங்களிலும் தெரிந்துகொள்ளும் இடமாகிய அவருடைய வாசஸ்தலத்தையே நாடி, அங்கே போய்,

6 அங்கே உங்களுடைய சர்வாங்க தகனங்களையும், பலிகளையும், தசமபாகங்களையும், உங்களுடைய கை ஏறெடுத்துப் படைக்கும் படைப்புகளையும், பொருத்தனைகளையும், உற்சாகபலிகளையும், ஆடுமாடுகளின் தலையீற்றுகளையும் கொண்டுவந்து,

7 அங்கே உங்கள் தேவனாகிய யெகோவாவுடைய சந்நிதியிலே சாப்பிட்டு, நீங்கள் கையிட்டுச் செய்ததும், உங்கள் தேவனாகிய யெகோவா உங்களை

ஆசீர்வதித்ததுமான எல்லாவற்றிக்காகவும்
நீங்களும் உங்கள் குடும்பத்தாரும்
சந்தோஷப்படுவீர்களாக.

8 இங்கே இந்நாளில் நாம்
அவனவன் தன்தன் பார்வைக்குச்
சரியானதையெல்லாம் செய்கிறதுபோல
நீங்கள் செய்யாதிருப்பீர்களாக.

9 உங்கள் தேவனாகிய யெகோவா
உங்களுக்குக் கொடுக்கும் இளைப்பாறுதலிலும்,
தேசத்திலும் நீங்கள் இன்னும்
நுழையவில்லையே.

10 நீங்கள் யோர்தான் நதியைக்
கடந்துபோய், உங்கள் தேவனாகிய
யெகோவா உங்களுக்குச் சொந்தமாகக்
கொடுக்கும் தேசத்தில் குடியேறும்போதும்,
சுற்றிலும் இருக்கிற உங்களுடைய
எதிரிகளையெல்லாம் அவர் விலக்கி,
உங்களை இளைப்பாறச்செய்கிறதினால்
நீங்கள் சுகமாக வாழ்ந்திருக்கும்போதும்,

11 உங்கள் தேவனாகிய யெகோவா தமது
நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும்
ஓர் இடம் உண்டாயிருக்கும்; அங்கே நீங்கள்
நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும்
உங்களுடைய சர்வாங்க தகனங்களையும்,
பலிகளையும், தசம்பாகங்களையும்,
உங்களுடைய கை ஏறெடுத்துப்படைக்கும்
படைப்புகளையும், நீங்கள் யெகோவாவுக்கு
நேர்ந்துகொள்ளும் விசேஷித்த எல்லாப்
பொருத்தனைகளையும் கொண்டுவந்து,

12 உங்கள் தேவனாகிய யெகோவாவுடைய சந்நிதியில் நீங்களும், உங்களுடைய மகன்களும், மகள்களும், வேலைக்காரர்களும், வேலைக்காரிகளும், உங்களுடன் பங்கும் சொத்தும் இல்லாமல் உங்களுடைய வாசல்களில் இருக்கிற லேவியனும் சந்தோஷப்படுவீர்களாக.

13 நீ நினைத்த இடமெல்லாம் நீ உன் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தாதபடி எச்சரிக்கையாயிரு.

14 உன் கோத்திரங்களின் ஒன்றில் யெகோவா தெரிந்துகொள்ளும் இடத்தில் மாத்திரம் நீ உன் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தி, நான் உனக்குக் கற்பிக்கிற யாவையும் அங்கே செய்வாயாக.

15 “ஆனாலும் உன் தேவனாகிய யெகோவா உனக்கு அருளும் ஆசீர்வாதத்திற்குத்தக்கதாக, நீ உன் வாசல்களிலெங்கும் உன் விருப்பப்படியே மிருகஜீவன்களை அடித்து சாப்பிடலாம்; தீட்டுப்பட்டவனும் தீட்டுப்படாதவனும், அவைகளை, வெளிமானையும் கலைமானையும் சாப்பிடுவதுபோல சாப்பிடலாம்.

16 இரத்தத்தை மாத்திரம் சாப்பிடவேண்டாம்; அதைத் தண்ணீரைப்போல் தரையிலே ஊற்றிவிடவேண்டும்.

17 உன்னுடைய தானியத்திலும், திராட்சைரசத்திலும், எண்ணெயிலும்,

தசமபாகத்தையும், உன் ஆடுமாடுகளின் தலையீற்றுகளையும், நீ நேர்ந்துகொள்ளும் உன்னுடைய சகல பொருத்தனைகளையும், உன் உற்சாகக் காணிக்கைகளையும், உன் கை ஏறெடுத்துப் படைக்கும் படைப்புகளையும், நீ உன் வாசல்களில் சாப்பிடவேண்டாம்.

18 உன் தேவனாகிய யெகோவா தெரிந்துகொள்ளும் இடத்தில் நீயும் உன் மகனும், மகளும், வேலைக்காரனும், உன் வேலைக்காரியும், உன் வாசல்களில் இருக்கிற லேவியனும், உன் தேவனாகிய யெகோவாவுடைய சந்நிதியில் அதைச் சாப்பிட்டு, நீ கையிட்டுச் செய்யும் எல்லாக் காரியத்திலும் உன் தேவனாகிய யெகோவாவுடைய சந்நிதியில் சந்தோஷப்படுவாயாக.

19 நீ உன் தேசத்திலிருக்கும் நாட்களெல்லாம் லேவியனைக் கைவிடாதபடி எச்சரிக்கையாயிரு.

20 “உன் தேவனாகிய யெகோவா உனக்குச் சொன்னபடி, அவர் உன் எல்லையை விரிவாக்கும்போது, நீ இறைச்சியைச் சாப்பிட ஆசைகொண்டு, இறைச்சி சாப்பிடுவேன் என்பாயானால், நீ உன் விருப்பப்படி இறைச்சி சாப்பிடலாம்.

21 உன் தேவனாகிய யெகோவா தமது நாமம் விளங்கும்படித் தெரிந்துகொள்ளும் இடம் உனக்குத் தூரமானால், யெகோவா

உனக்குக் கொடுத்த உன் ஆடுமாடுகளில்
எதையாகிலும் நான் உனக்குக்
கட்டளையிட்டபடி நீ அடித்து, உன் விருப்பப்படி
உன் வாசல்களிலே சாப்பிடலாம்.

22 வெளிமானையும் கலைமானையும்
சாப்பிடுவதுபோல நீ அதைச் சாப்பிடலாம்;
தீட்டுப்பட்டவனும் தீட்டுப்படாதவனும் அதைச்
சாப்பிடலாம்.

23 இரத்தத்தை மாத்திரம் சாப்பிடாதபடி
எச்சரிக்கையாயிரு; இரத்தமே உயிர்;
மாம்சத்தோடே இரத்தத்தையும்
சாப்பிடவேண்டாம்.

24 அதை நீ சாப்பிடாமல் தண்ணீரைப்போல்
தரையிலே ஊற்றிவிடவேண்டும்.

25 நீ யெகோவாவின் பார்வைக்குச்
செம்மையானதைச் செய்வதினால்,
நீயும் உனக்குப் பின்வரும் உன்
பிள்ளைகளும் நன்றாயிருக்கும்படி நீ அதைச்
சாப்பிடக்கூடாது.

26 உனக்குரிய பரிசுத்த பொருட்களையும்,
உன் பொருத்தனைகளையும் யெகோவா
தெரிந்துகொள்ளும் இடத்திற்கு நீ
கொண்டுவந்து,

27 உன் தேவனாகிய யெகோவாவுடைய
பலிபீடத்தின்மேல் உன் சர்வாங்க
தகனபலிகளை மாம்சத்தோடும்
இரத்தத்தோடும் பலியிடக்கடவாய்; நீ
செலுத்தும் மற்ற பலிகளின் இரத்தமும்
உன் தேவனாகிய யெகோவாவுடைய

பலிபீடத்தின்மேல் ஊற்றப்படுவதாக;
மாம்சத்தையோ நீ சாப்பிடலாம்.

28 நீ உன் தேவனாகிய யெகோவாவின் பார்வைக்கு நன்மையும் செம்மையுமானதைச் செய்வதினால், நீயும் உனக்குப் பின்வரும் உன் பிள்ளைகளும் என்றென்றைக்கும் நன்றாயிருப்பதற்கு, நான் உனக்குக் கற்பிக்கிற இந்த எல்லா வார்த்தைகளையும் நீ கவனித்துக் கேள்.

29 “நீ சொந்தமாக்கப்போகிற தேசத்தின் மக்களை உன் தேவனாகிய யெகோவா உனக்கு முன்பாக அகற்றும்போதும், நீ அவர்களுடைய தேசத்தைச் சொந்தமாக்கி அதிலே குடியிருக்கும்போதும்,

30 அவர்கள் உனக்கு முன்பாக அழிக்கப்பட்டபின்பு, நீ அவர்களைப் பின்பற்றிச் சிக்கிக்கொள்ளாதபடிக்கும், இந்த மக்கள் தங்கள் தெய்வங்களை வணங்கியதுபோல நானும் வணங்குவேன் என்று சொல்லி அவர்களுடைய தெய்வங்களைக்குறித்துக் கேட்டு விசாரிக்காதபடிக்கும் எச்சரிக்கையாயிரு.

31 உன் தேவனாகிய யெகோவாவுக்கு அப்படிச் செய்யாமலிருப்பாயாக; யெகோவா வெறுக்கிற அருவருப்பான யாவையும் அவர்கள் தங்கள் தெய்வங்களுக்குச் செய்து தங்கள் மகன்களையும், மகள்களையும் தங்கள் தெய்வங்களுக்கு அக்கினியிலே சுட்டெரித்தார்களே.

32 “நான் உனக்குக் கொடுக்கிற யாவையும் செய்யும்படி கவனமாயிரு; நீ அதனுடன் ஒன்றும் கூட்டவும் வேண்டாம், அதில் ஒன்றும் குறைக்கவும் வேண்டாம்.

அத்தியாயம் 13

அந்நிய தெய்வங்களை வணங்குதல்

1 “உங்களுக்குள்ளே ஒரு தீர்க்கதரிசியாகிலும், சொப்பனக்காரனாகிலும் எழும்பி:

2 நீங்கள் அறியாத வேறே தெய்வங்களைப் பின்பற்றி, அவர்களை வணங்குவோம் வாருங்கள் என்று சொல்லி, உங்களுக்கு ஒரு அடையாளத்தையும் அற்புதத்தையும் காண்பிப்பேன் என்று குறிப்பாகச் சொன்னாலும், அவன் சொன்ன அடையாளமும் அற்புதமும் நடந்தாலும்,

3 அந்தத் தீர்க்கதரிசியாகிலும், அந்தச் சொப்பனக்காரனாகிலும் சொல்லுகிறவைகளைக் கேட்காதிருப்பீர்களாக; உங்கள் தேவனாகிய யெகோவாவிடத்தில் நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும் அன்புசெலுத்துகிறீர்களோ இல்லையோ என்று அறியும்படி உங்கள் தேவனாகிய யெகோவா உங்களைச் சோதிக்கிறார்.

4 நீங்கள் உங்களுடைய தேவனாகிய யெகோவாவைப் பின்பற்றி, அவருக்குப் பயந்து, அவருடைய கற்பனைகளைக்

கைக்கொண்டு, அவருடைய சத்தத்தைக் கேட்டு, அவரைச் சேவித்து, அவரைப் பற்றிக்கொள்வீர்களாக.

5 அந்தத் தீர்க்கதரிசியும், அந்தச் சொப்பனக்காரனும் கொலைசெய்யப்படக்கடவன்; நீங்கள் நடக்கும்படி உங்கள் தேவனாகிய யெகோவா உங்களுக்கு விதித்த வழியைவிட்டு உங்களை விலக்கும்படி, அவன், உங்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படச்செய்தவரும் உங்களை அடிமைத்தன வீட்டிலிருந்து நீங்கலாக்கி மீட்டுக்கொண்டவருமான உங்கள் தேவனாகிய யெகோவாவுக்கு விரோதமான துரோகப்பேச்சைப் பேசினான்; இப்படிப்பட்ட தீமையை உங்களிடத்திலிருந்து விலக்குவீர்களாக.

6 “உன் தாய்க்குப் பிறந்த உன்னுடைய சகோதரனாகிலும், உன்னுடைய மகனாகிலும், மகளாகிலும், உன் மனைவியாகிலும், உன் உயிரைப்போலிருக்கிற உன்னுடைய நண்பனாகிலும் உன்னை நோக்கி: நாம் போய் வேறே தெய்வங்களை வணங்குவோம் வாருங்கள் என்று சொல்லி,

7 உன்னைச் சுற்றிலும் உனக்குச் சமீபத்திலாகிலும் உனக்குத் தூரத்திலாகிலும், தேசத்தின் ஒருமுனை துவங்கி மறுமுனைவரையுள்ள எவ்விடத்திலாகிலும் இருக்கிற மக்களுடைய

தெய்வங்களில், நீயும் உன் முற்பிதாக்களும் அறியாத அந்நிய தெய்வங்களை வணங்கும்படி இரகசியமாக உன்னைத் தூண்டிவிட்டால்,

⁸ நீ அவனுக்குச் சம்மதியாமலும், அவனுக்குச் செவிகொடாமலும், உன் கண் அவன்மேல் இரக்கம்கொள்ளாமலும், அவனைத் தப்பவிடாமலும், அவனை ஒளித்துவைக்காமலும்,

⁹ அவனைக் கொலை செய்துவிடவேண்டும்; அவனைக் கொலைசெய்வதற்கு, முதலில் உன் கையும் பின்பு சகல மக்களின் கைகளும் அவன்மேல் இருப்பதாக.

¹⁰ அடிமைத்தன வீடாகிய எகிப்துதேசத்திலிருந்து உன்னைப் புறப்படச்செய்த உன் தேவனாகிய யெகோவாவை விட்டுவிலகும்படி அவன் உன்னை தூண்டியதால், அவன் சாகும்படி அவன்மேல் கல்லெறிவாயாக.

¹¹ இஸ்ரவேலர்கள் யாவரும் அதைக் கேட்டுப் பயந்து, இனி உன் நடுவே இப்படிப்பட்ட தீமையான காரியத்தைச் செய்யாமலிருப்பார்கள்.

¹² “உன் தேவனாகிய யெகோவா நீ குடியிருப்பதற்குக் கொடுக்கும் பட்டணங்கள் ஒன்றில் வீணர்களாகிய துன்மார்க்கர்கள் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு,

¹³ நீங்கள் அறியாத வேறே தெய்வங்களை வணங்குவதற்குப் போவோம் வாருங்கள் என்று தங்கள் பட்டணத்தின் குடிமக்களைத்

தூண்டினார்கள் என்கிற செய்தியைக்
கேள்விப்படும்போது,

14 நீ நன்றாக விசாரித்து, ஆராய்ந்து,
அப்படிப்பட்ட அருவருப்பான காரியம் உன்
நடுவே நடந்தது உண்மையும் நிச்சயமும்
என்று கண்டால்,

15 அந்தப் பட்டணத்தின் குடிமக்களைப்
பட்டயக்கருக்கினால் வெட்டி, அதையும்
அதிலுள்ள அனைத்தையும் அதின்
மிருகஜீவன்களையும் பட்டயக்கருக்கினால்
அழித்து,

16 அதில் கொள்ளையிட்டதையெல்லாம்
அதின் நடுவீதியிலே கூட்டி, உன்
தேவனாகிய யெகோவாவுக்கென்று அந்தப்
பட்டணத்தையும், அதில் கொள்ளையிடப்பட்ட
அனைத்தையும் முழுவதுமாக அக்கினியில்
சுட்டெரிக்கக்கடவாய்; அது இனிக்
கட்டப்படாமல் என்றென்றைக்கும்
மண்மேடாயிருக்கக்கடவது.

17 சபிக்கப்பட்ட பொருட்களில் ஒன்றும் உன்
கையில் இருக்கவேண்டாம். நான் இன்று
உனக்குக் கற்பிக்கிற உன் தேவனாகிய
யெகோவாவின் கற்பனைகளையெல்லாம்
நீ கைக்கொண்டு, உன் தேவனாகிய
யெகோவாவுடைய பார்வைக்குச்
செம்மையானதைச் செய்யும்படி, அவருடைய
சத்தத்திற்குச் செவிகொடுப்பாயானால்,

18 யெகோவா தமது கோபத்தின்
பயங்கரத்தைவிட்டுத் திரும்பி, உனக்குத்

தயைவு செய்து, உனக்கு மனமிரங்கி, அவர் உன் முற்பிதாக்களுக்கு வாக்களித்தபடி உன்னைப் பெருகச்செய்வார்.

அத்தியாயம் 14

சுத்தமான மற்றும் அசுத்தமான உணவுகள்

1 “நீங்கள் உங்கள் தேவனாகிய யெகோவாவின் பிள்ளைகள்; செத்தவனுக்காகக் காயப்படுத்திக்கொள்ளாமலும், உங்கள் கண்களுக்கு இடையிலே சவரம்செய்யாமலும் இருப்பீர்களாக.

2 நீங்கள் உங்கள் தேவனாகிய யெகோவாவுக்குப் பரிசுத்தமான மக்கள்; பூமியின் மீதெங்குமுள்ள எல்லா மக்களிலும் உங்களுையே யெகோவா தமக்குச் சொந்தமான மக்களாயிருக்கத் தெரிந்துகொண்டார்.

3 “அருவருப்பான ஒன்றையும் சாப்பிடவேண்டாம்.

4 நீங்கள் சாப்பிடுவதற்கேற்ற மிருகங்களாவன: மாடும், செம்மறியாடும், வெள்ளாடும்,

5 மாணும், வெளிமாணும், கலைமாணும், வரையாடும், புள்ளிமாணும், சருகுமாணும், மலை ஆடுகளுமே.

6 மிருகங்களில் விரிகுளம்புள்ளதாயிருந்து, குளம்புகள் இரண்டாகப் பிரிந்திருக்கிறதும், அசைபோடுகிறதமான சகல மிருகங்களையும் நீங்கள் சாப்பிடலாம்;

7 அசைபோடுகிறவைகளிலும், விரிகுளம்புள்ளவைகளிலும், நீங்கள் சாப்பிடக்கூடாதவைகள் எனவையென்றால்: ஒட்டகமும், முயலும், குழிமுயலுமே; அவைகள் அசைபோட்டும் அவைகளுக்கு விரிகுளம்பில்லை; அவைகள் உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக.

8 பன்றியும் சாப்பிடுவதற்கு ஏற்றதல்ல; அது விரிகுளம்புள்ளதாயிருந்தும், அசைபோடாதிருக்கும்; அது உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக; இவைகளின் மாம்சத்தை சாப்பிடாமலும் இவைகளின் உடலைத்தொடாமலும் இருப்பீர்களாக.

9 “தண்ணீரிலிருக்கிற எல்லாவற்றிலும் துடுப்பும் செதிளும் உள்ளவைகளையெல்லாம் நீங்கள் சாப்பிடலாம்.

10 துடுப்பும் செதிளும் இல்லாத யாதொன்றையும் சாப்பிடக்கூடாது; அது உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக.

11 “சுத்தமான சகல பறவைகளையும் நீங்கள் சாப்பிடலாம்.

12 நீங்கள் சாப்பிடக்கூடாதவைகள் எனவையென்றால்: கழுகும், கருடனும், கடலுராஞ்சியும்,

13 பைரியும், வல்லூறும், சகலவித பருந்தும்,

14 சகலவித காகங்களும்,

15 தீக்குருவியும், கூகையும், செம்புகமும், சகலவிதமான டேகையும்,

16 ஆந்தையும், கோட்டானும், நாரையும்,

17 கூழக்கடாவும், குருகும், நீர்க்காகமும்,

18 கொக்கும், சகலவித ராஜாளியும், புழுக்கொத்தியும், வெளவாலுமே.

19 பறக்கிறவைகளில் ஊர்வன யாவும் உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக; அவைகள் சாப்பிடக்கூடாதவைகள்.

20 சுத்தமான பறவைகள் யாவையும் நீங்கள் சாப்பிடலாம்.

21 “தானாக இறந்துபோன எதையும் சாப்பிடவேண்டாம்; உங்கள் வாசல்களில் இருக்கிற அந்நியனுக்கு அதை சாப்பிடக் கொடுக்கலாம்; அல்லது அந்நியனுக்கு அதை விற்றுப்போடலாம்; நீங்கள் உங்களுடைய தேவனாகிய யெகோவாவுக்குப் பரிசுத்த மக்கள். வெள்ளாட்டுக்குட்டியை அதின் தாயின் பாலிலே சமைக்கவேண்டாம்.

தசமபாகங்கள்

22 “நீ உன் தேவனாகிய யெகோவாவுக்கு எப்பொழுதும் பயந்திருக்கப் பழகும்படி, வருடந்தோறும் நீ விதைக்கிற விதைப்பினாலே வயலில் விளையும் எல்லாப் பலனிலும் தசமபாகத்தைப் பிரித்து,

23 உன் தேவனாகிய யெகோவா தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் இடத்திலே, உன் தானியத்திலும் உன் திராட்சைரசத்திலும் உன் எண்ணெயிலும் தசமபாகத்தையும் உன் ஆடுமாடுகளின் தலையீற்றுகளையும் அவருடைய சந்நிதியில் சாப்பிடுவாயாக.

24 உன் தேவனாகிய யெகோவா உன்னை ஆசீர்வதிக்கும் காலத்தில், உன் தேவனாகிய யெகோவா தமது நாமம் விளங்கும்படித் தெரிந்துகொண்ட இடம் உனக்கு வெகுதூரமாக இருக்கிறதினால், வழிப்பிரயாணத்தின் வெகுதொலைவினிமித்தம், நீ அதைக் கொண்டுபோகமுடியாமல் இருக்குமானால்,

25 அதைப் பணமாக மாற்றி, பணமுடிப்பை உன் கையிலே எடுத்துக்கொண்டு, உன் தேவனாகிய யெகோவா தெரிந்துகொண்ட இடத்திற்குப் போய்,

26 அங்கே உன் விருப்பப்படி ஆடுமாடு, திராட்சைரசம், மதுபானம் முதலான சகலத்தையும் பணம் கொடுத்து வாங்கி, உன் தேவனாகிய யெகோவாவுடைய சந்நிதியில், நீயும் உன் குடும்பத்தாரும் உன் வாசல்களில் இருக்கிற லேவியனும் சாப்பிட்டுச் சந்தோஷப்படுவீர்களாக.

27 லேவியனுக்கு உன்னுடன் பங்கும் சொத்தும் இல்லாததால் அவனைக் கைவிடாதே.

28 “மூன்றாம் வருடத்தின் முடிவிலே அந்தவருடத்தில் உனக்கு வந்த பலன் எல்லாவற்றிலும் தசமபாகத்தைப் பிரித்து, உன் வாசல்களில் வைக்கக்கடவாய்.

29 லேவியனுக்கு உன்னுடன் பங்கும் சொத்தும் இல்லாததால், அவனும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனும்,

திக்கற்றவனும், விதவையும் வந்து
 சாப்பிட்டுத் திருப்தியடைவார்களாக;
 அப்பொழுது உன் கை செய்யும்
 வேலையிலெல்லாம் உன் தேவனாகிய
 யெகோவா உன்னை ஆசீர்வதிப்பார்.

அத்தியாயம் 15

விடுதலையின் வருடம்

1 “ஏழாம் வருடத்தின் முடிவிலே
 விடுதலைசெய்வாயாக.

2 விடுதலையின் விபரமாவது:
 மற்றவனுக்குக் கடன் கொடுத்தவன்
 எவனும், யெகோவா நியமித்த
 விடுதலை கூறப்பட்டதால், அந்தக்
 கடனை மற்றவனிடத்திலாவது தன்
 சகோதரனிடத்திலாவது வாங்காமல்
 விட்டுவிடுவானாக.

3 அந்நியனிடத்தில் நீ கடனை
 வசூலிக்கலாம்; உன் சகோதரனிடத்திலோ
 உனக்கு வரவேண்டியதை உன் கை
 விட்டுவிடுவதாக.

4 எளியவன் உனக்குள் இல்லாதிருக்க
 இப்படிச் செய்யவேண்டும்; இன்று
 நான் உனக்குக் கற்பிக்கிற எல்லாக்
 கற்பனைகளின்படியும் நீ செய்ய, உன்
 தேவனாகிய யெகோவாவின் சத்தத்தைக்
 கவனமாகக் கேட்பாயானால்.,

5 உன் தேவனாகிய யெகோவா உனக்குச் சொந்தமாக கொடுக்கும் தேசத்தில், உன்னை மேன்மேலும் ஆசீர்வதிப்பார்.

6 உன் தேவனாகிய யெகோவா உனக்குச் சொன்னபடி உன்னை ஆசீர்வதிப்பதினால், நீ அநேகம் மக்களுக்குக் கடன் கொடுப்பாய், நீயோ கடன் வாங்குவதில்லை; நீ அநேகம் மக்களை ஆள்வாய், உன்னையோ அவர்கள் ஆள்வதில்லை.

7 “உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கொடுக்கும் தேசத்தின் எந்த வாசலிலும் உன் சகோதரர்களில் எளியவனான ஒருவன் இருந்தால், எளியவனாகிய உன் சகோதரனுக்கு உன் இருதயத்தை நீ கடினமாக்காமலும், உன் கையை மூடாமலும்,

8 அவனுக்கு உன் கையைத் தாராளமாகத் திறந்து, அவனுடைய அவசரத்தின் காரணமாக அவனுக்குத் தேவையானதைக் கடன்கொடுப்பாயாக.

9 விடுதலை வருடமாகிய ஏழாம் வருடம் நெருங்கிவிட்டதென்று அறிந்து, உன் இருதயத்திலே பொல்லாத நினைவுகொண்டு, உன் ஏழைச் சகோதரனுக்குக் கொடுக்காமல் மறுத்து, அவன்மேல் வன்கண் வைக்காதபடிக்கும், அவன் உன்னைக் குறித்துக் யெகோவாவை நோக்கி முறையிடாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு; அப்படிச் செய்வாயானால் அது உனக்குப்

பாவமாயிருக்கும்.

10 அவனுக்குத் தாராளமாகக்
கொடுப்பாயாக; அவனுக்குக்
கொடுக்கும்போது உன் இருதயம்
விசனப்படாதிருப்பதாக; அதன்காரணமாக
உன் தேவனாகிய யெகோவா உன்னுடைய
எல்லாக் செயல்களிலும், நீ கையிட்டுச்
செய்யும் எல்லாக் காரியங்களிலும் உன்னை
ஆசீர்வதிப்பார்.

11 தேசத்திலே எளியவர்கள்
இல்லாதிருப்பதில்லை; ஆகையால்
உன் தேசத்திலே சிறுமைப்பட்டவனும்
எளியவனுமாகிய உன் சகோதரனுக்கு உன்
கையைத் தாராளமாகத் திறக்கவேண்டும்
என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்.

வேலைக்காரர்களின் விடுதலை

12 “உன் சகோதரனாகிய எபிரெய
ஆணாகிலும் பெண்ணாகிலும் உனக்கு
விற்கப்பட்டால், ஆறு வருடங்கள்
உன்னிடத்தில் வேலைசெய்யவேண்டும்;
ஏழாம் வருடத்தில் அவனை விடுதலைசெய்து
அனுப்பிவிடுவாயாக.

13 அவனை விடுதலைசெய்து
அனுப்பிவிடும்போது அவனை வெறுமையாக
அனுப்பிவிடாமல்,

14 உன் தேவனாகிய யெகோவா
உன்னை ஆசீர்வதித்ததின்படி,
உன் ஆட்டுமந்தையிலும், உன்

களத்திலும், உன் ஆலையிலும் எடுத்து
அவனுக்குத் தாராளமாகக் கொடுத்து
அனுப்பிவிடுவாயாக.

15 நீ எகிப்துதேசத்தில் அடிமையாயிருந்ததையும்,
உன் தேவனாகிய யெகோவா
உன்னை மீட்டுக்கொண்டதையும்
ஞாபகப்படுத்துவாயாக; ஆகையால் நான்
இன்று இந்தக் காரியத்தை உனக்குக்
கட்டளையிடுகிறேன்.

16 ஆனாலும், அவன் உன்னிடத்தில்
நன்மைபெற்று, உன்னையும் உன்
குடும்பத்தையும் நேசிப்பதினால்: நான்
உன்னைவிட்டுப் போகமாட்டேன் என்று
உன்னுடனே சொல்வானேயாகில்,

17 நீ ஒரு கம்பியை எடுத்து, அவன்
காதைக் கதவோடே சேர்த்துக் குத்துவாயாக;
பின்பு அவன் என்றைக்கும் உனக்கு
அடிமையாயிருக்கக்கடவன்; உன்
அடிமைப்பெண்ணுக்கும் அப்படியே
செய்யக்கடவாய்.

18 அவனை விடுதலையாக்கி
அனுப்பிவிடுவது உனக்கு வருத்தமாகக்
காணப்படவேண்டாம்; இரட்டிப்பான கூலிக்கு
இணையாக ஆறு வருடங்கள் உன்னிடத்தில்
வேலைசெய்தானே; இப்படி உன் தேவனாகிய
யெகோவா நீ செய்யும் எல்லாவற்றிலும்
உன்னை ஆசீர்வதிப்பார்.

முதற்பிறந்த மிருகங்கள்

19 “உன் ஆடுமாடுகளில் தலையீற்றாகிய ஆணையெல்லாம் உன் தேவனாகிய யெகோவாவுக்குப் பரிசுத்தமாக்கக்கடவாய்; உன் மாட்டின் தலையீற்றை வேலை வாங்காமலும், உன் ஆட்டின் தலையீற்றை மயிர் கத்தரிக்காமலும் இருப்பாயாக.

20 யெகோவா தெரிந்துகொள்ளும் இடத்திலே வருடந்தோறும் நீயும் உன் வீட்டாருமாக உன் தேவனாகிய யெகோவாவுடைய சந்நிதியில் அப்படிப்பட்டவைகளைச் சாப்பிடுங்கள்.

21 அதற்கு ஊனம், குருடு முதலான யாதொரு குறையிருந்தால், அதை உன் தேவனாகிய யெகோவாவுக்குப் பலியிட வேண்டாம்.

22 அப்படிப்பட்டதை நீ உன் வாசல்களிலே, கலைமானையும், வெளிமானையும், சாப்பிடுவதுபோலச் சாப்பிடலாம்; தீட்டுப்பட்டவனும் தீட்டுப்படாதவனும் அதைச் சாப்பிடலாம்.

23 அதின் இரத்தத்தைமாத்திரம் சாப்பிடாமல், அதைத் தண்ணீரைப்போலத் தரையிலே ஊற்றிவிடுவாயாக.

அத்தியாயம் 16

பஸ்கா பண்டிகை

1 “ஆபீப்* மாதத்தைக் கவனித்திருந்து, அதில் உன் தேவனாகிய யெகோவாவுக்குப் பஸ்காவை அனுசரிக்கக்கடவாய்; ஆபீப் மாதத்திலே இராக்காலத்தில் உன் தேவனாகிய யெகோவா உன்னை எகிப்திலிருந்து புறப்படச்செய்தார்.

2 யெகோவா தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் இடத்தில், உன் தேவனாகிய யெகோவாவுக்குப் பஸ்காவின் பலியாகிய ஆடுமாடுகளைப் பலியிடுவாயாக.

3 நீ எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட நாளை நீ உயிரோடிருக்கும் நாட்களெல்லாம் நினைக்கும்படி, பஸ்கா பலியுடனே புளிப்புள்ள அப்பம் சாப்பிடாமல், சிறுமையின் அப்பமாகிய புளிப்பில்லா அப்பங்களை ஏழுநாட்கள் வரைக்கும் சாப்பிடுவாயாக; நீ விரைவாக எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்டபடியினால் இப்படிச் செய்யவேண்டும்.

4 ஏழுநாட்களளவும் உன் எல்லைகளிலெங்கும் புளிப்புள்ள அப்பம் உன்னிடத்தில் காணப்படக்கூடாது; நீ முதல் நாள் மாலையில் செலுத்திய பலியின் மாம்சத்தில் ஏதாகிலும் இரவுமுழுதும் விடியற்காலம் வரைக்கும் வைக்கவேண்டாம்.

* **அத்தியாயம் 16:1** ஆபிப் மாதம் எபிரேயர்கள் காலண்டரின் முதல் மாதமாகும், பிறகு நிசான் என்றும் அழைக்கப்பட்டது. இது மார்ச் 15 முதல் ஏப்ரல் 15 வரைக்கு சமமாகும்

5 உன் தேவனாகிய யெகோவா உனக்குக்கொடுக்கும் உன்னுடைய வாசல்களில் எதிலும் நீ பஸ்காவை அடிக்கவேண்டாம்.

6 உன் தேவனாகிய யெகோவா தமது நாமம் விளங்கும் இடத்திலே, நீ எகிப்திலிருந்து புறப்பட்ட நேரமாகிய சாயங்காலத்திலே சூரியன் மறையும்போது பஸ்காவை அடித்து,

7 உன் தேவனாகிய யெகோவா தெரிந்துகொண்ட இடத்திலே, அதைப் பொரித்துச் சாப்பிட்டு, விடியற்காலத்திலே உன் கூடாரங்களுக்குத் திரும்பிப்போவாயாக.

8 நீ ஆறு நாட்களும் புளிப்பில்லாத அப்பம் சாப்பிடவேண்டும், ஏழாம் நாள் உன் தேவனாகிய யெகோவாவுக்கு அனுசரிக்கப்படும் நாளாயிருக்கும்; அதிலே யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.

வாரங்களின் பண்டிகை

9 “ஏழு வாரங்களை எண்ணுவாயாக; அறுப்பு அறுக்கத் துவங்கும் காலமுதல் நீ அந்த ஏழு வாரங்களையும் எண்ணவேண்டும்.

10 அவைகள் முடிந்தபோது வாரங்களின் பண்டிகையை உன் தேவனாகிய யெகோவாவுக்கென்று ஆசரித்து, உன் தேவனாகிய யெகோவா உன்னை ஆசீர்வதித்ததற்குத்தக்கதாக உன்னால்

முடிந்த மனப்பூர்வமான காணிக்கையாகிய பகுதியைச் செலுத்தி,

11 உன் தேவனாகிய யெகோவா தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் இடத்திலே, நீயும், உன் மகனும், மகளும், வேலைக்காரனும், வேலைக்காரியும், உன் வாசல்களில் இருக்கிற லேவியனும், உன்னிடத்தில் இருக்கிற பரதேசியும், திக்கற்ற பிள்ளையும், விதவையும், உன் தேவனாகிய யெகோவாவுடைய சந்நிதியில் சந்தோஷப்பட்டு,

12 நீ எகிப்தில் அடிமையாயிருந்ததை நினைத்து, இந்தக் கட்டளைகளைக் கைக்கொண்டு இவைகளின்படி செய்யக்கடவாய்.

கூடாரப் பண்டிகை

13 “நீ உன் களத்தின் பலனையும் உன் ஆலையின் பலனையும் சேர்த்தபின்பு, கூடாரப்பண்டிகையை ஏழு நாட்கள் ஆசரித்து,

14 உன் பண்டிகையில் நீயும், உன் மகனும், மகளும், வேலைக்காரனும், வேலைக்காரியும், உன் வாசல்களில் இருக்கிற லேவியனும், பரதேசியும், திக்கற்ற பிள்ளையும், விதவையும் சந்தோஷப்படக்கடவீர்கள்;

15 உனக்கு உண்டான எல்லா வரத்திலும் உன் கைகளுடைய எல்லா செயலிலும் உன் தேவனாகிய யெகோவா உன்னை ஆசீர்வதித்தபடியால், யெகோவா

தெரிந்துகொள்ளும் இடத்தில் உன்
தேவனாகிய யெகோவாவுக்கு ஏழு
நாட்கள் பண்டிகையை ஆசரித்து
சந்தோஷமாயிருப்பாயாக.

16 வருடத்தில் மூன்றுமுறை புளிப்பில்லாத அப்பப்பண்டிகையிலும், வாரங்களின் பண்டிகையிலும், கூடாரப்பண்டிகையிலும், உன் ஆண்மக்கள் எல்லோரும் உன் தேவனாகிய யெகோவா தெரிந்துகொள்ளும் இடத்திலே, அவர் சந்நிதிக்கு முன்பாக வந்து காணப்படக்கடவர்கள்.

17 ஆனாலும் அவர்கள் யெகோவாவுடைய சந்நிதியில் வெறுங்கையோடே வராமல், உன் தேவனாகிய யெகோவா உனக்கு அருளிய ஆசீர்வாதத்திற்குத்தக்கதாக, அவனவன் தன் தன் தகுதிக்கு ஏற்றபடி காணிக்கையைக் கொண்டுவரக்கடவன்.

நியாயாதிபதிகள்

18 “உன் தேவனாகிய யெகோவா உன் கோத்திரங்கள்தோறும் உனக்குக் கொடுக்கும் வாசல்களிலெல்லாம், நியாயாதிபதிகளையும் தலைவர்களையும் ஏற்படுத்துவாயாக; அவர்கள் நீதியுடன் மக்களுக்கு நியாயத்தீர்ப்புச் செய்யக்கடவர்கள்.

19 நியாயத்தைப் புரட்டாதிருப்பாயாக; பாரபட்சம் பார்க்காமலும், லஞ்சம் வாங்காமலும் இருப்பாயாக; லஞ்சம்

ஞானிகளின் கண்களைக் குருடாக்கி,
நீதிமான்களின் நியாயங்களைத்
தாறுமாறாக்கும்.

²⁰ நீ பிழைத்து, உன் தேவனாகிய
யெகோவா உனக்குக் கொடுக்கும் தேசத்தைச்
சொந்தமாக்கிக்கொள்ள நீதியையே
பின்பற்றுவாயாக.

அந்நிய தெய்வங்களை வணங்குதல்

²¹ “நீ உன் தேவனாகிய யெகோவாவுக்கு
உண்டாக்கும் பலிபீடத்திற்கு அருகில் எந்த
தோப்பையும் உண்டாக்கவேண்டாம்;

²² எந்த சிலையையும் நிறுத்தவேண்டாம்;
உன் தேவனாகிய யெகோவா அதை
வெறுக்கிறார்.

அத்தியாயம் 17

¹ “பழுதும் அவலட்சணமுமான
யாதொரு மாட்டையாவது ஆட்டையாவது
உன் தேவனாகிய யெகோவாவுக்குப்
பலியிடவேண்டாம்; அது உன் தேவனாகிய
யெகோவாவுக்கு அருவருப்பாக இருக்கும்.

² “உன் தேவனாகிய யெகோவாவின்
கண்களுக்கு முன்பாக எந்த ஆணாவது
பெண்ணாவது உன் தேவனாகிய
யெகோவா உனக்குக் கொடுக்கிற வாசல்கள்
ஒன்றில் அக்கிரமம்செய்து, அவருடைய
உடன்படிக்கையை மீறி,

3 நான் விலக்கியிருக்கிற வேறே தெய்வங்களையாவது, சந்திரன் சூரியன் முதலான வானசேனைகளையாவது பணிந்து, அவைகளை வணங்குகிறதாகக் காணப்பட்டால்,

4 அது உன் காதுகேட்க உனக்கு அறிவிக்கப்படும்போது, நீ அதை நன்றாக விசாரிக்கவேண்டும்; அது உண்மையென்றும், அப்படிப்பட்ட அருவருப்பு இஸ்ரவேலில் நடந்தது நிச்சயம் என்றும் காண்பாயானால்,

5 அந்த அக்கிரமத்தைச்செய்த ஆணையும் பெண்ணையும் உன் வாசல்களுக்கு வெளியே கொண்டுபோய், அப்படிப்பட்டவர்கள் சாகும்படி கல்லெறிவாயாக.

6 சாவுக்குப் பாத்திரமானவன் இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினால் கொலை செய்யப்படக்கடவன்; ஒரே சாட்சியினுடைய வாக்கினால் அவனைக் கொலைசெய்யக்கூடாது.

7 அவனைக் கொலை செய்கிறதற்குச் சாட்சிகளுடைய கைகள் முந்தியும் எல்லா மக்களுடைய கைகள் பிந்தியும் அவன்மேல் இருப்பதாக; இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்குவாயாக.

நீதிமன்றங்கள்

8“உன் வாசல்களில் இரத்தப்பழிகளைக்குறித்தும், உரிமைகளைக்குறித்தும், காயம்பட்ட

சேதங்களைக்குறித்தும், வழுக்கு
 நேரிட்டு, நியாயந்தீர்ப்பது உனக்கு
 கடினமாக இருந்தால், நீ எழுந்து, உன்
 தேவனாகிய யெகோவா தெரிந்தெடுத்த
 இடத்திற்குப்போய்,

⁹ லேவியர்களான ஆசாரியர்களிடத்திலும்,
 அந்நாட்களில் இருக்கிற நியாயாதிபதிகளிடத்திலும்
 விசாரிக்கவேண்டும்; நியாயம் இன்னதென்று
 அவர்கள் உனக்கு அறிவிப்பார்கள்.

¹⁰ யெகோவா தெரிந்துகொண்ட
 இடத்திலிருந்து அவர்கள் உனக்கு
 அறிவிக்கும் தீர்ப்புக்கு நீ இணங்கி, அவர்கள்
 உனக்குக் கட்டளையிடுகிறபடி செய்யக்
 கவனமாயிருப்பாயாக.

¹¹ அவர்கள் உனக்கு அறிவிக்கும்
 தீர்ப்பைவிட்டு வலதுபுறம் இடதுபுறம்
 சாயாமல், அவர்கள் உனக்கு உணர்த்தும்
 பிரமாணத்தின்படியும், உனக்குச் சொல்லும்
 நியாயத்தீர்ப்பின்படியும் செய்யக்கடவாய்.

¹² அங்கே உன் தேவனாகிய
 யெகோவாவுக்கு ஆராதனை
 செய்யும்படி நிற்கிற ஆசாரியனுடைய
 சொல்லையாகிலும், நியாயாதிபதியினுடைய
 சொல்லையாகிலும் கேளாமல், ஒருவன்
 பிடிவாதம் செய்தால், அவன் சாகக்கடவன்;
 இப்படியே தீமையை இஸ்ரவேலிலிருந்து
 விலக்குவாயாக.

¹³ அப்பொழுது மக்கள் எல்லோரும்
 அதைக் கேட்டு, பயந்து, இனி பிடிவாதம்

செய்யாமலிருப்பார்கள்.

இராஜாவின் தகுதிகள்

14 “உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கொடுக்கும் தேசத்தில் நீ போய்ச் சேர்ந்து, அதைச் சொந்தமாக்கிக்கொண்டு, அதில் குடியேறினபின், நீ: என்னைச் சுற்றிலும் இருக்கிற சகல மக்களையும்போல, நானும் எனக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்தவேண்டும் என்பாயானால்;

15 உன் தேவனாகிய யெகோவா தெரிந்து கொள்பவனையே உனக்கு ராஜாவாக ஏற்படுத்தக்கடவாய்; உன் சகோதரர்களுக்குள்ளிருக்கிற ஒருவனையே உன்மேல் ராஜாவாக ஏற்படுத்தக்கடவாய்; உன் சகோதரன் அல்லாத அந்நியனை ராஜாவாக ஏற்படுத்தக்கூடாது.

16 அவன் அநேக குதிரைகளைச் சம்பாதிக்காமலும் அநேக குதிரைகளைத் தனக்குச் சம்பாதிக்கும்படி மக்களைத் திரும்ப எகிப்திற்குப் போகச்செய்யாமலும் இருப்பானாக; இனி அந்த வழியாக நீங்கள் திரும்பிப்போகவேண்டாம் என்று யெகோவா உங்களுக்குச் சொல்லியிருக்கிறாரே.

17 அவனுடைய இருதயம் பின்வாங்கிப் போகாமலிருக்க அவன் அநேகம் மனைவிகளைத் திருமணம் செய்யவேண்டாம்; வெள்ளியும் பொன்னும்

தனக்கு மிகுதியாகப் பெருகச்செய்யவும்
வேண்டாம்.

¹⁸ அவன் தன் சிங்காசனத்தின்மேல்
வீற்றிருக்கும்போது, அவனுடைய இருதயம்
அவன் சகோதரர்கள்பேரில் மேட்டிமை
கொள்ளாமலும், கற்பனையைவிட்டு
வலதுபுறம் இடதுபுறம் சாயாமலும்,

¹⁹ இந்த நியாயப்பிரமாணத்தின்
எல்லா வார்த்தைகளையும், இந்தக்
கட்டளைகளையும் கைக்கொண்டு,
இவைகளின்படி செய்வதற்காகத்
தன் தேவனாகிய யெகோவாவுக்குப்
பயந்திருக்கும்படி கற்றுக்கொள்வதற்கு,

²⁰ அவன் லேவியர்களாகிய
ஆசாரியரிடத்திலிருக்கிற நியாயப்பிரமாண
புத்தகத்தைப்பார்த்து, தனக்காக
ஒரு பிரதியை எழுதி, தன்னிடத்தில்
வைத்துக்கொண்டு, தன் உயிருள்ள
நாட்களெல்லாம் அதை வாசிக்கவேண்டும்;
இப்படிச் செய்வதினால், தானும் தன்
மகன்களும் இஸ்ரவேலின் நடுவே தங்கள்
ராஜ்ஜியத்திலே நீடித்து வாழ்வார்கள்.

அத்தியாயம் 18

காணிக்கைகள்

¹ “லேவியர்களாகிய ஆசாரியர்களும்
லேவிகோத்திரத்தார் அனைவருக்கும்
இஸ்ரவேல் மக்களுடன் பங்கும் உரிமையும்
இல்லாதிருப்பதாக; யெகோவாவுக்குச்

செலுத்தும் தகனபலிகளையும் அவருக்கு
உரிமையானவைகளையும் அவர்கள்
சாப்பிடலாம்.

² அவர்களுடைய சகோதரர்களுக்குள்ளே
அவர்களுக்கு உரிமையில்லை; யெகோவா
அவர்களுக்குச் சொன்னபடியே, அவரே
அவர்களுடைய சொத்து.

³ மக்களிடத்தில் பெற்றுக்கொள்ளவேண்டிய
ஆசாரியர்களுக்குரிய வரவானது:
மக்கள் பலியிடும் ஆடுமாடுகளில்
முன்னந்தொடையையும், தாடைகளையும்,
இரைப்பைகளையும் ஆசாரியனுக்குக்
கொடுக்கவேண்டும்.

⁴ உன் தானியம், திராட்சைரசம்,
எண்ணெய், ஆட்டுரோமம் என்னும்
இவைகளின் முதற்பலனையும் அவனுக்குக்
கொடுக்கவேண்டும்.

⁵ அவனும் அவனுடைய மகன்களும்
எல்லா நாட்களும் யெகோவாவின்
நாமத்தை முன்னிட்டு ஆராதனைசெய்ய
நிற்பதற்காக, உன் தேவனாகிய யெகோவா
உன் கோத்திரத்தார் எல்லோருக்குள்ளும்
அவனையே தெரிந்துகொண்டார்.

⁶ “இஸ்ரவேலில் எவ்விடத்திலுமுள்ள உன்
வாசல்கள் யாதொன்றிலே தங்கின ஒரு
லேவியன் அவ்விடத்தை விட்டு, யெகோவா
தெரிந்துகொண்ட இடத்திற்கு மனப்பூர்வமாக
வந்தால்,

⁷ அங்கே யெகோவாவுடைய சந்நிதியில்

நிற்கும் லேவியர்களாகிய தன் எல்லா சகோதரர்களைப்போலவும் தன் தேவனாகிய யெகோவாவின் நாமத்தை முன்னிட்டு ஊழியம்செய்வான்.

8 அப்படிப்பட்டவர்கள் தங்கள் முற்பிதாக்களுடைய சொத்தின் விலைக்கிரயத்தை அநுபவிக்கிறதும் அல்லாமல், சாப்பாட்டிற்காக சமமான பாகத்தையும் பெற்றுக்கொள்வார்கள்.

அருவருப்பான செயல்பாடுகள்

9 “உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கொடுக்கும் தேசத்தில் நீ போய்ச்சேரும்போது, அந்த மக்கள் செய்யும் அருவருப்புகளின்படி செய்யக் கற்றுக்கொள்ளவேண்டாம்.

10 தன் மகனையாவது தன் மகளையாவது தகனபலியாகத் தீயில் பலியிடுகிறவனும், குறிசொல்லுகிறவனும், நாள் பார்க்கிறவனும், ஜோதிடம் பார்க்கிறவனும், சூனியக்காரனும்,

11 மந்திரவாதியும், வசியக்காரனும், மாயவித்தைக்காரனும், செத்தவர்களிடத்தில் குறிகேட்கிறவனும் உங்களுக்குள்ளே இருக்கவேண்டாம்.

12 இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவன் எவனும் யெகோவாவுக்கு அருவருப்பானவன்; இப்படிப்பட்ட அருவருப்பான செயலின் காரணமாக உன் தேவனாகிய

யெகோவா அவர்களை உன் முன்னின்று துரத்திவிடுகிறார்.

¹³ உன் தேவனாகிய யெகோவாவுக்கு முன்பாக நீ உத்தமனாயிருப்பாயாக.

தீர்க்கதரிசி

¹⁴ “நீ துரத்திவிடப்போகிற இந்த மக்கள் நாள்பார்க்கிறவர்களுக்கும் குறிசொல்லுகிறவர்களுக்கும் செவிகொடுக்கிறார்கள்; நீ அப்படிச் செய்கிறதற்கு உன் தேவனாகிய யெகோவா உத்திரவுகொடுக்கமாட்டார்.

¹⁵ உன் தேவனாகிய யெகோவா என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உனக்காக உன் நடுவே உன் சகோதரர்களிடத்திலிருந்து எழும்பச்செய்வார்; அவர் சொல்வதைக் கேட்பீர்களாக.

¹⁶ ஒரேபிலே சபை கூட்டப்பட்ட நாளில்: நான் சாகாதபடி என் தேவனாகிய யெகோவாவின் சத்தத்தை இனி நான் கேளாமலும், இந்தப் பெரிய அக்கினியை இனி நான் காணாமலும் இருப்பேனாக என்று உன் தேவனாகிய யெகோவாவை நீ வேண்டிக்கொண்டதையெல்லாம் அவர் செய்வார்.

¹⁷ அப்பொழுது யெகோவா என்னை நோக்கி: அவர்கள் சொன்னது சரியே.

¹⁸ உன்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள்

சகோதரர்களிடத்திலிருந்து எழும்பச்செய்து, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன்; நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார்.

19 என் பெயராலே அவர் சொல்லும் என் வார்த்தைகளுக்குச் செவிகொடாதவன் எவனோ அவனை நான் விசாரிப்பேன்.

20 சொல்லும்படி நான் கட்டளையிடாத வார்த்தைகளை என் நாமத்தினாலே சொல்லத் துணியும் தீர்க்கதரிசியும், வேறே தெய்வங்களின் பெயராலே பேசும் தீர்க்கதரிசியும் சாகக்கடவன்.

21 யெகோவா சொல்லாத வார்த்தை இன்னதென்று நான் எப்படி அறிவேன் என்று நீ உன் இருதயத்தில் சொல்வாயாகில்,

22 ஒரு தீர்க்கதரிசி யெகோவாவின் நாமத்தினால் சொல்லும் காரியம் நடக்காமலும் செயல்படாமலும் போனால், அது யெகோவா சொல்லாத வார்த்தை; அந்தத் தீர்க்கதரிசி அதைத் துணிகரத்தினால் சொன்னான்; அவனுக்கு நீ பயப்படவேண்டாம்.

அத்தியாயம் 19

அடைக்கலப் பட்டணங்கள்

1 “உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கொடுக்கும் தேசத்தின் மக்களை அவர்

வேற்றுப்போகச்செய்வதினால், நீ அவர்கள் தேசத்தைச் சொந்தமாக்கிக்கொண்டு, அவர்கள் பட்டணங்களிலும் அவர்கள் வீடுகளிலும் குடியேறும்போது,

² நீ உன் தேவனாகிய யெகோவா உனக்குச் சொந்தமாகக் கொடுக்கும் உன் தேசத்தின் நடுவிலே, உனக்காக மூன்று பட்டணங்களைப் பிரித்துவைக்கக்கடவாய்.

³ கொலைசெய்தவன் எவனும் அங்கே ஓடிப்போகும்படி உன் தேவனாகிய யெகோவா உனக்குச் சொந்தமாகக் கொடுக்கப்போகிற உன் தேசத்தின் எல்லையை நீ மூன்று பங்காகப் பகுத்து அதற்கு வழியை உண்டாக்குவாய்*.

⁴ கொலைசெய்து அங்கே ஓடிப்போய், உயிரோடிருக்கத்தக்கவன் யாரென்றால்: தான் முன்னே பகைத்திராத பிறனொருவனை மனதறியாமல் கொன்றவன்தானே.

⁵ ஒருவன் விறகுவெட்ட மற்றொருவனுடன் காட்டிற்குப்போய், மரத்தை வெட்டத் தன் கையிலிருந்த கோடரியை ஓங்கும்போது, இரும்பானது காம்பைவிட்டுக் கழன்று மற்றவன்மேல் பட்டதினால் அவன் இறந்துபோனால்,

⁶ இரத்தப்பழிக்காரன் தன் மனம் எரியும்போது கொலைசெய்தவனை வழி

* **அத்தியாயம் 19:3** அளவு எடுக்க வழி செய்வாய்

தூரமாயிருக்கிறதினாலே பின்தொடர்ந்து பிடித்து, அவனைக் கொன்றுபோடாதபடி, இவன் அந்தப் பட்டணங்கள் ஒன்றில் ஓடிப்போய் உயிரோடிருப்பானாக; இவன் அவனை முன்னே பகைக்காததினால், இவன்மேல் சாவுக்கான குற்றம் சுமரவில்லை.

⁷ இதினிமித்தம் மூன்று பட்டணங்களை உனக்காகப் பிரித்துவைக்கக்கடவாய் என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்.

⁸ “நீ உன் தேவனாகிய யெகோவாவிடத்தில் அன்புசெலுத்தி, எந்நாளும் அவர் வழிகளில் நடப்பதற்காக, இன்று நான் உனக்குக் கற்பிக்கிற இந்த எல்லாக் கற்பனைகளையும் கைக்கொண்டு அதின்படி செய்து,

⁹ உன் தேவனாகிய யெகோவா உன் முற்பிதாக்களுக்கு வாக்களித்தபடியே, அவர் உன் எல்லையை விஸ்தாரமாக்கி, உன் முற்பிதாக்களுக்குக் கொடுப்பேன் என்று சொன்ன தேசம் முழுவதையும் உனக்குக் கொடுத்தால்,

¹⁰ அப்பொழுது உன் தேவனாகிய யெகோவா உனக்குச் சொந்தமாகக் கொடுக்கும் உன் தேசத்தில் குற்றமில்லாத இரத்தம் சிந்தப்படுகிறதினால் உன்மேல் இரத்தப்பழி சுமராதபடி, இந்த மூன்று பட்டணங்களும் அல்லாமல் இன்னும் மூன்று பட்டணங்களை ஏற்படுத்தக்கடவாய்.

¹¹ “ஒருவன் பிறனொருவனைப் பகைத்து, அவனுக்கு மறைந்திருந்து, அவனுக்கு

விரோதமாக எழும்பி, அவன் சாகும்படி அவனை அடித்து, இந்தப் பட்டணங்களில் ஒன்றில் ஓடிப்போயிருப்பானாகில்,

12 அந்தப் பட்டணத்தின் மூப்பர்கள் ஆள் அனுப்பி, அங்கேயிருந்து அவனைக் கொண்டுவரும்படி செய்து, அவன் சாகும்படி அவனை இரத்தப்பழி வாங்குகிறவன் கையில் ஒப்புக்கொடுக்கக்கடவர்கள்.

13 உன் கண் அவனுக்கு இரங்கவேண்டாம்; குற்றமில்லாத இரத்தப்பழியை இஸ்ரவேலை விட்டு விலக்குவாயாக; அப்பொழுது நீ நன்றாயிருப்பாய்.

14 “உன் தேவனாகிய யெகோவா உனக்குச் சொந்தமாகக் கொடுக்கும் தேசத்தில் உன்னிடத்திலிருக்கும் காணியாட்சியிலே முன்னோர்கள் குறித்திருக்கிற பிறனுடைய எல்லையை எடுத்துப்போடாதே.

சாட்சிகள்

15 “ஒருவன் எந்த அக்கிரமத்தையாவது எந்தப் பாவத்தையாவது செய்தான் என்று சொல்லப்பட்டால், ஒரே சாட்சியினால் நியாயந்தீர்க்கக்கூடாது; இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினாலே காரியம் நிரூபிக்கப்படவேண்டும்.

16 ஒருவன்மேல் ஒரு குற்றத்தைச் சுமத்தும்படி, ஒரு பொய்ச்சாட்சிக்காரன் அவன்மேல் சாட்சி சொல்ல எழும்பினால்,

17 வழக்காடுகிற இருவரும்
 யெகோவாவுடைய சந்நிதியில்
 அக்காலத்தில் இருக்கும் ஆசாரியர்களுக்கும்
 நியாயாதிபதிகளுக்கும் முன்பாக வந்து
 நிற்பார்களாக.

18 அப்பொழுது நியாயாதிபதிகள் நன்றாக
 விசாரணை செய்யக்கடவர்கள்; சாட்சி
 கள்ளச்சாட்சி என்றும், தன் சகோதரன்மேல்
 அபாண்டமாகக் குற்றம்சுமத்தினான் என்றும்
 கண்டால்,

19 அவன் தன் சகோதரனுக்குச்
 செய்ய நினைத்தபடியே அவனுக்குச்
 செய்யக்கடவீர்கள்; இவ்விதமாகத் தீமையை
 உன் நடுவிலிருந்து விலக்குவாயாக.

20 மற்றவர்களும் அதைக் கேட்டுப் பயந்து,
 இனி உங்களுக்குள்ளே அப்படிப்பட்ட
 தீமையைச் செய்யாதிருப்பார்கள்.

21 உன் கண் அவனுக்கு இரங்கவேண்டாம்;
 ஜீவனுக்கு ஜீவன், கண்ணுக்குக் கண்,
 பல்லுக்குப் பல், கைக்குக் கை, காலுக்குக்
 கால் கொடுக்கப்படவேண்டும்.

அத்தியாயம் 20

போருக்குச் செல்லுதல்

1 “நீ உன் எதிரிகளுக்கு எதிராக
 போர்செய்யப் புறப்பட்டுப்போகும்போது,
 குதிரைகளையும், இரதங்களையும்,
 உன்னைவிட பெரிய கூட்டமாகிய
 மக்களையும் கண்டால், அவர்களுக்குப்

பயப்படாதே; உன்னை எகிப்து
 தேசத்திலிருந்து புறப்படச்செய்த உன்
 தேவனாகிய யெகோவா உன்னுடன்
 இருக்கிறார்.

² நீங்கள்போர்செய்யத் துவங்கும்போது,
 ஆசாரியன் சேர்ந்து வந்து, மக்களிடத்தில்
 பேசி:

³ இஸ்ரவேலர்களே, கேளுங்கள்; இன்று
 உங்கள் எதிரிகளுடன் போர்செய்யப்
 போகிறீர்கள்; உங்கள் இருதயம்
 வருந்தவேண்டாம்; நீங்கள் அவர்களைப்
 பார்த்து பயப்படவும், கலங்கவும், திகைக்கவும்
 வேண்டாம்.

⁴ உங்களுக்காக உங்கள் எதிரிகளுடன்
 போர்செய்யவும் உங்களை இரட்சிக்கவும்
 உங்களுடன்கூடப் போகிறவர் உங்கள்
 தேவனாகிய யெகோவா என்று
 சொல்லவேண்டும்.

⁵ அன்றியும் அதிபதிகள் மக்களை நோக்கி:
 புதுவீட்டைக் கட்டி, அதை அர்ப்பணம்
 செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன்
 வீட்டுக்குத் திரும்பிப்போகக்கடவன்; அவன்
 போரிலே இறந்தால் வேறொருவன் அதை
 அர்ப்பணம் செய்யவேண்டியதாகும்.

⁶ திராட்சைத்தோட்டத்தை நாட்டி, அதை
 அனுபவியாதிருக்கிறவன் எவனோ, அவன்
 தன் வீட்டுக்குத் திரும்பிப்போகக்கடவன்;
 அவன் போரிலே இறந்தால் வேறொருவன்
 அதை அனுபவிக்கவேண்டியதாகும்.

7 ஒரு பெண்ணைத் தனக்கு நிச்சயம் செய்துகொண்டு, அவளைத் திருமணம்செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டுக்குத் திரும்பிப்போகக்கடவன்; அவன் போரிலே இறந்தால் வேறொருவன் அவளைத் திருமணம்செய்ய வேண்டியதாகும் என்று சொல்லவேண்டும்.

8 பின்னும் அதிபதிகள் மக்களுடனே பேசி: பயந்தவனும் மிகவும் பெலவீனமாயிருக்கிறவன் எவனோ, அவன் தன் சகோதரர்களின் இருதயத்தைத் தன் இருதயத்தைப்போலக் கரைந்துபோகச்செய்யாதபடி, தன் வீட்டுக்குத் திரும்பிப் போகக்கடவன் என்று சொல்லவேண்டும்.

9 அதிபதிகள் மக்களுடன் பேசி முடிந்தபின்பு, மக்களை நடத்துவதற்கு சேனைத்தலைவரை நியமிக்கக்கடவர்கள்.

10 “நீ ஒரு பட்டணத்தின்மேல் போர்செய்ய நெருங்கும்போது, அந்தப் பட்டணத்தாருக்குச் சமாதானம் கூறுவாயாக.

11 அவர்கள் உனக்குச் சமாதானமான உத்திரவு கொடுத்து, வாசலைத் திறந்தால், அதிலுள்ள மக்கள் எல்லோரும் உனக்கு வரி கட்டுகிறவர்களாகி, உனக்கு வேலை செய்யக்கடவர்கள்.

12 அவர்கள் உன்னுடன் சமாதானமாகாமல், உன்னுடன் போர் செய்வார்களானால், நீ

அதை முற்றுகையிட்டு,

13 உன் தேவனாகிய யெகோவா அதை உன் கையில் ஒப்புக்கொடுக்கும்போது, அதிலுள்ள ஆண்கள் எல்லோரையும் பட்டயத்தால் வெட்டி,

14 பெண்களையும், குழந்தைகளையும் மிருகஜீவன்களையும் மாத்திரம் உயிரோடே வைத்து, பட்டணத்திலுள்ள எல்லாவற்றையும் கொள்ளையிட்டு, உன் தேவனாகிய யெகோவா உனக்கு ஒப்புக்கொடுத்த உன் எதிரிகளின் கொள்ளைப்பொருளை அனுபவிப்பாயாக.

15 இந்த மக்களைச்சேர்ந்த பட்டணங்களாயிராமல், உனக்கு வெகுதூரத்திலிருக்கிற சகல பட்டணங்களுக்கும் இப்படியே செய்வாயாக.

16 உன் தேவனாகிய யெகோவா உனக்குச் சொந்தமாகக் கொடுக்கிற ஏத்தியர்கள், எமோரியர்கள், கானானியர்கள், பெரிசியர்கள், ஏவியர்கள், எபூசியர்கள் என்னும் மக்களின் பட்டணங்களிலேமாத்திரம் உயிருள்ளதொன்றையும் உயிரோடே வைக்காமல்,

17 அவர்களை உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கட்டளையிட்டபடியே அழிக்கக்கடவாய்.

18 அவர்கள் தங்கள் தெய்வங்களுக்குச் செய்கிற தங்களுடைய சகல அருவருப்புகளின்படியே நீங்களும் செய்ய

உங்களுக்குக் கற்றுக்கொடாமலும், நீங்கள் உங்கள் தேவனாகிய யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம்செய்யாமலும் இருக்க இப்படிச் செய்யவேண்டும்.

19 “நீ ஒரு பட்டணத்தின்மேல் போர்செய்து அதைப் பிடிக்க அநேகநாட்கள் முற்றுகையிட்டிருக்கும்போது, நீ கோடரியை ஓங்கி, அதின் மரங்களை வெட்டிச் சேதம் செய்யாதே அவைகளின் கனியை நீ சாப்பிடலாமே; ஆகையால் உனக்குக் கோட்டைமதில் அமைக்க உதவும் என்று அவைகளை வெட்டாதே; வெளியின் மரங்கள் மனிதனுடைய உயிர்வாழ்வதற்கு ஏற்றவைகள்.

20 சாப்பிடுவதற்கேற்ற கனிகொடாத மரம் என்று நீ அறிந்திருக்கிற மரங்களை மாத்திரம் வெட்டி அழித்து, உன்னோடு போர்செய்கிற பட்டணம் பிடிபடும்வரை அதற்கு எதிராகக் கோட்டைமதில் போடலாம்.

அத்தியாயம் 21

கொலைக்கான பரிகாரம்

1 “உன் தேவனாகிய யெகோவா உனக்குச் சொந்தமாகக் கொடுக்கும் தேசத்தில், கொலை செய்யப்பட்டுக்கிடக்கிற ஒருவனை வெளியிலே கண்டு, அவனைக் கொன்றவன் யார் என்று தெரியாதிருந்தால்,

2 உன் மூப்பர்களும் உன் நியாயாதிபதிகளும் புறப்பட்டுப்போய், கொலை செய்யப் பட்டவனைச் சுற்றிலும் இருக்கும் பட்டணங்கள்வரை அளப்பார்களாக.

3 கொலைசெய்யப்பட்டவனுக்குச் சமீபமான பட்டணத்து மூப்பர்கள், வேலையில் பண்படாததும் நுகத்தடியில் பிணைக்கப்படாததுமான ஒரு கிடாரியைப் பிடித்து,

4 உழுது விதையாத தரிசான பள்ளத்தாக்கிலே அதைக் கொண்டுபோய், அந்தப் பள்ளத்தாக்கிலே அதின் தலையை வெட்டிப்போடவேண்டும்.

5 உன் தேவனாகிய யெகோவா தமக்கு ஆராதனை செய்யவும் யெகோவாவுடைய நாமத்திலே ஆசீர்வதிக்கவும் லேவியின் மகன்களாகிய ஆசாரியர்களைத் தெரிந்துகொண்டதால், அவர்களும் அச்சமயத்தில் வந்திருக்கவேண்டும்; அவர்கள் வாக்கின்படியே எல்லா வழக்கும் எல்லாக் காய பாதிப்புகளும் தீர்மானிக்கப்படவேண்டும்.

6 கொலைசெய்யப்பட்டவனுக்குச் சமீபமான பட்டணத்தின் மூப்பர்கள் எல்லோரும் பள்ளத்தாக்கிலே தலை வெட்டப்பட்ட கிடாரியின்மேல் தங்கள் கைகளைக் கழுவி:

7 எங்கள் கைகள் அந்த இரத்தத்தைச் சிந்தினதும் இல்லை, எங்கள் கண்கள்

அதைக் கண்டதும் இல்லை;

8 யெகோவாவே, நீர் மீட்டுக்கொண்ட உமது மக்களாகிய இஸ்ரவேலின்மேல் குற்றமில்லாத இரத்தப்பழியைச் சுமத்தாமல், உமது மக்களாகிய இஸ்ரவேலின்மேல் கிருபையுள்ளவராயிரும் என்று சொல்வார்களாக; அப்பொழுது இரத்தப்பழி அவர்களுக்கு மன்னிக்கப்படும்.

9 இப்படிச் யெகோவாவின் பார்வைக்குச் செம்மையானதை நீ செய்வாயாகில், குற்றமில்லாத இரத்தப்பழியை உன் நடுவிலிருந்து விலக்கிப்போடுவாய்.

சிறைபிடிக்கப்பட்ட பெண்ணைத் திருமணம் செய்தல்

10 “நீ உன் எதிரிகளுக்கு எதிராக போர்செய்யப் புறப்பட்டு, உன் தேவனாகிய யெகோவா அவர்களை உன் கையில் ஒப்புக்கொடுக்கிறதினால், அவர்களைச் சிறைபிடித்துவந்து,

11 சிறைகளில் அழகான ஒரு பெண்ணைக்கண்டு, அவளை திருமணம்செய்ய விரும்பி,

12 அவளை உன் வீட்டிற்குள் அழைத்துக்கொண்டுபோவாயானால், அவள் தன் தலையைச் சிரைத்து, தன் நகங்களை வெட்டி,

13 தன் சிறையிருப்பின் ஆடையையும் நீக்கி, உன் வீட்டிலிருந்து, ஒரு மாதம்வரை

தன் தகப்பனையும் தாயையும் நினைத்துத்
துக்கம்கொண்டாடக்கடவள்; அதன்பின்பு
நீ அவளுடன் சேர்ந்து, அவளுக்குக்
கணவனாயிரு, அவள் உனக்கு
மனைவியாயிருப்பாள்.

14 அவள்மேல் உனக்குப் பிரியமில்லாமற்போனால்,
நீ அவளைப் பணத்திற்கு விற்காமல்,
அவளைத் தன் விருப்பப்படி போகவிடலாம்;
நீ அவளைத் தாழ்மைப்படுத்தினதினால்
அவளாலே ஆதாயம் பெறும்படி
தேடவேண்டாம்.

முதற்பிறந்தவனின் உரிமை

15 “இரண்டு மனைவிகளையுடைய
ஒருவன், ஒருத்தியின்மேல் விருப்பமாகவும்
மற்றவள்மேல் வெறுப்பாகவும் இருக்க,
இருவரும் அவனுக்குப் பிள்ளைகளைப்
பெற்றார்களேயாகில், முதற்பிறந்தவன்
வெறுக்கப்பட்டவளின் மகனானாலும்,

16 தகப்பன் தனக்கு உண்டான சொத்தைத்
தன் பிள்ளைகளுக்குப் பங்கிடும்
நாளில், வெறுக்கப்பட்டவளிடத்தில்
பிறந்த முதற்பேறானவனுக்கு
மூத்தமகனின் உரிமையைக்
கொடுக்கவேண்டுமேயல்லாமல்,
விரும்பப்பட்டவளிடத்தில் பிறந்தவனுக்குக்
கொடுக்கக்கூடாது.

17 வெறுக்கப்பட்டவளிடத்தில் பிறந்தவனை
மூத்தமகனாக அங்கீகரித்து, தனக்கு

உண்டான சொத்துக்களிலெல்லாம் இரண்டு பங்கை அவனுக்குக் கொடுக்கவேண்டும்; அவன் தன் தகப்பனுடைய முதற்பெலன், மூத்தமகனின் உரிமை அவனுக்கே உரியது.

அடங்காத மகன்

18 “தன் தகப்பனுடைய சொல்லையும், தாயினுடைய சொல்லையும் கேளாமலும், அவர்களால் தண்டிக்கப்பட்டும், அவர்களுக்குக் கீழ்ப்படியாமலும், அடங்காமலும் போகிற மகன் ஒருவனுக்கு இருந்தால்,

19 அவனுடைய தகப்பனும் தாயும் அவனைப் பிடித்து, அப்பட்டணத்தின் மூப்பர்களிடத்திற்கும், அவ்விடத்து வாசலுக்கும் அவனைக் கொண்டுபோய்:

20 எங்கள் மகனாகிய இவன் அடங்காதவனாக இருக்கிறான்; எங்கள் சொல்லைக் கேளாமலும்; பெருந்தீனிக்காரனும் குடிகாரனுமாயிருக்கிறான் என்று பட்டணத்தின் மூப்பர்களோடு சொல்லுவார்களாக.

21 அப்பொழுது அவன் சாகும்படி அந்தப் பட்டணத்து மனிதர்கள் எல்லோரும் அவன்மேல் கல்லெறிவார்களாக; இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்கிப்போடவேண்டும்; இஸ்ரவேலர்கள் எல்லோரும் அதைக் கேட்டு பயப்படுவார்கள்.

பிற சட்டங்கள்

22 “கொலைசெய்யப்பட ஒருவன்மேல் சாவுக்குப் பாத்திரமான பாவம் உண்டாயிருக்க அவனைக் கொலைசெய்யும்படி மரத்திலே தூக்கிப்போடுவாயானால்,

23 இரவிலே அவன் உடலை மரத்திலே தொங்கவிடக்கூடாது; அந்த நாளிலேயே அதை அடக்கம் செய்யவேண்டும்; தூக்கில் போடப்பட்டவன் தேவனால் சபிக்கப்பட்டவன்; ஆகையால் உன் தேவனாகிய யெகோவா உனக்குச் சொந்தமாகக் கொடுக்கும் உன் தேசத்தைக் கறைப்படுத்தாதே.

அத்தியாயம் 22

ஆண்-பெண் உடை

1 “உன் சகோதரனுடைய மாடாவது ஆடாவது வழிதப்பிப்போகிறதை நீ கண்டால், அதைக் காணாதவன்போல் இருக்காமல், அதை உன் சகோதரனிடத்திற்குத் திருப்பிக்கொண்டு போகக்கூடவாய்.

2 உன் சகோதரன் உனக்குச் சமீபமாயிராமலும், உனக்கு அறிமுகமாயிராமலும் இருந்தால், நீ அதை உன் வீட்டிற்குக் கொண்டுபோய், அதை உன் சகோதரன் தேடிவரும்வரை உன்னிடத்திலே வைத்து, அவனுக்குத் திரும்பக் கொடுக்கக்கூடவாய்.

3 அப்படியே அவனுடைய கழுதையைக்குறித்தும் செய்யக்கூடவாய்; அவன் உடையைக்குறித்தும்

அப்படியே செய்யக்கடவாய்;
 உன் சகோதரனிடத்திலிருந்து
 காணாமற்போனவைகளில் எதையாகிலும்
 கண்டுபிடித்தாயானால் அப்படியே
 செய்யக்கடவாய்; அவைகளை நீ
 காணாதவன் போல் விட்டுப்போகக்கூடாது.

4 “உன் சகோதரனுடைய கழுதையாவது
 அவனுடைய மாடாவது வழியிலே
 விழுந்துகிடக்கிறதை நீ கண்டால்,
 அதைக் காணாதவன்போல
 விட்டுப்போகாமல், அவனுடன்கூட அதைத்
 தூக்கியெடுத்துவிடுவாயாக.

5 “ஆண்களின் உடைகளை பெண்கள்
 அணியக்கூடாது, பெண்களின்
 உடைகளை ஆண்கள் அணியக்கூடாது;
 அப்படிச் செய்கிறவர்கள் எல்லோரும்
 உன் தேவனாகிய யெகோவாவுக்கு
 அருவருப்பானவர்கள்.

6 “வழியருகே ஒரு மரத்திலோ தரையிலோ
 குஞ்சுகளாவது முட்டைகளாவது உள்ள ஒரு
 குருவிக்கூட்டை நீ பார்க்கும்போது, தாயானது
 குஞ்சுகளின் மேலாவது முட்டைகளின்
 மேலாவது அடைகாத்துக்கொண்டிருந்தால்,
 நீ குஞ்சுகளுடன் தாயையும் பிடிக்கக்கூடாது.

7 தாயைப் போகவிட்டு, குஞ்சுகளை
 மாத்திரம் எடுத்துக்கொள்ளலாம்;
 அப்பொழுது நீ நன்றாயிருப்பாய்; உன்
 நாட்களும் நீடித்திருக்கும்.

8 “நீ புது வீட்டைக் கட்டினால், ஒருவன்

அதன் மாடியிலிருந்து விழுகிறதினாலே,
நீ இரத்தப்பழியை உன் வீட்டின்மேல்
சுமத்திக்கொள்ளாமலிருக்க,
அதற்குக்
கைப்பிடிச் சுவரைக் கட்டவேண்டும்.

9 “உன் திராட்சைத்தோட்டத்திலே
பலவிதமான விதையை விதைக்காதே;
இப்படிச் செய்தால் நீ விதைத்த விதைகளின்
பயிரையும், திராட்சைத்தோட்டத்தின்
பலனையும் தீட்டுப்படுத்துவாய்*.

10 மாட்டையும், கழுதையையும் இணைத்து
உழாதிருப்பாயாக.

11 ஆட்டுரோமமும் பஞ்சுநூலும் கலந்த
ஆடையை அணியாதே.

12 “நீ அணிந்துகொள்கிற உன்
மேல்சட்டையின் நான்கு ஓரங்களிலும்
தொங்கல்களை உண்டாக்குவாயாக.

திருமணச் சட்டங்கள்

13 “ஒரு பெண்ணைத் திருமணம்செய்த
ஒருவன் அவளிடத்தில் உறவுகொண்ட பின்பு
அவளை வெறுத்து:

14 நான் இந்தப் பெண்ணைத்
திருமணம்செய்து, அவளிடத்தில்
உறவுகொண்டபோது கன்னித்தன்மையைக்
காணவில்லை என்று அவள் மேல்
குற்றம் சுமத்தி, அவளுக்கு அவதூறு
உண்டாக்கினால்;

* **அத்தியாயம் 22:9** இந்த நிலத்தில் வளர்ந்ததை
ஆலயத்திற்கு கொண்டுவரவேண்டும்

15 அந்தப் பெண்ணின் தகப்பனும் தாயும் அவளுடைய கன்னித்தன்மையின் அடையாளத்தைப் பட்டணத்து வாசலிலுள்ள மூப்பர்களிடத்தில் கொண்டுவரக்கடவர்கள்.

16 அங்கே அந்தப் பெண்ணின் தகப்பன்: என் மகளை இந்த மனிதனுக்கு மனைவியாகக் கொடுத்தேன், இவன் அவளை வெறுத்து,

17 நான் உன் மகளிடத்தில் கன்னித்தன்மையைக் காணவில்லையென்று அவள்மேல் குற்றம் சுமத்துகிறான்; என் மகளுடைய கன்னித்தன்மையின் அடையாளம் இங்கே இருக்கிறது என்று மூப்பர்களிடத்தில் சொல்வானாக; பின்பு பட்டணத்து மூப்பர்களுக்கு முன்பாக அந்த ஆடையை விரிக்கக்கடவர்கள்.

18 அப்பொழுது அந்தப் பட்டணத்து மூப்பர்கள் அந்த மனிதனைப் பிடித்து, அவனைத் தண்டித்து,

19 அவன் இஸ்ரவேலில் ஒரு கன்னியை அவதூறுசெய்ததால், அவன் கையிலிருந்து நூறு வெள்ளிக்காசை அபராதமாக வாங்கி, பெண்ணின் தகப்பனுக்குக் கொடுக்கவேண்டும்; அவளோ அவனுக்கு மனைவியாயிருக்க வேண்டும்; அவன் தான் உயிருள்ளவரை அவளைத் தள்ளிவிடக்கூடாது.

20 அந்தப் பெண்ணிடத்தில் கன்னித்தன்மை காணப்படவில்லையென்னும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால்,

21 அந்தப் பெண்ணை அவள் தகப்பனுடைய வீட்டுவாசலுக்கு முன்பாகக் கொண்டுவந்து, அவள் இஸ்ரவேலில் மதிக்கெட்ட காரியத்தைச் செய்து, தன் தகப்பன் வீட்டில்[†] வேசித்தனம்செய்ததால், அவளுடைய பட்டணத்து மனிதர்கள் அவளைக் கல்லெறிந்து கொல்லக்கடவர்கள்; இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்குவாயாக.

22 “ஆணுக்கு திருமணம்செய்யப்பட்ட பெண்ணுடன் ஒருவன் உறவுகொள்வது கண்டுபிடிக்கப்பட்டால், அந்தப் பெண்ணுடன் உறவுகொண்ட மனிதனும் அந்த பெண்ணும் இருவரும் சாகவேண்டும்; இப்படியே தீமையை இஸ்ரவேலிலிருந்து விலக்குவாயாக.

23 “கன்னிகையான ஒரு பெண் ஒருவனுக்கு நியமிக்கப்பட்டிருக்கும்போது, மற்றொருவன் அவளை ஊருக்குள்ளே கண்டு, அவளுடன் உறவுகொண்டால்,

24 அப்பொழுது அந்தப் பெண் ஊருக்குள்ளிருந்தும் கூச்சலிடாததினாலும், அந்த மனிதன் பிறனுடைய மனைவியைக் கற்பழித்தபடியினாலும், இருவரையும் அந்தப் பட்டணத்து வாசலுக்குமுன் கொண்டுபோய், அவர்கள்மேல் கல்லெறிந்து கொல்லக்கடவீர்கள்; இப்படியே தீமையை

[†] **அத்தியாயம் 22:21** தன் தகப்பனுடைய பார்வையில் இருந்த போதும் செய்ததால்.

உன் நடுவிலிருந்து விலக்குவாயாக.

25 “ஒருவனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை வெளியிலே ஒருவன் கண்டு, அவளைப் பலவந்தமாகப் பிடித்து, அவளுடன் உறவுகொண்டானேயாகில், அவளுடன் உறவுகொண்ட மனிதன் மாத்திரம் சாகக்கடவன்.

26 பெண்ணுக்கு ஒன்றும் செய்யக்கூடாது; பெண்ணின்மேல் மரணத்திற்கு ஏதுவான குற்றம் இல்லை; இக்காரியம் ஒருவன் மற்றொருவன்மேல் எழும்பி அவனைக் கொன்றதுபோல இருக்கிறது.

27 வெளியிலே அவன் அவளைக் கண்டான்; நிச்சயிக்கப்பட்ட அந்தப் பெண் அச்சமயத்தில் கூக்குரலிட்டும் அவளைக் காப்பாற்றுவவர் இல்லாமற்போனது.

28 “நிச்சயிக்கப்படாத கன்னிகையாகிய ஒரு பெண்ணை ஒருவன் கண்டு, கையைப் பிடித்து அவளுடன் உறவுகொள்ளும்போது, அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால்,

29 அவளுடன் உறவுகொண்ட மனிதன் பெண்ணின் தகப்பனுக்கு ஐம்பது வெள்ளிக்காசுகளைக் கொடுக்கக்கடவன்; அவன் அவளைக் கற்பழித்ததால், அவள் அவனுக்கு மனைவியாக இருக்கவேண்டும்; அவன் உயிரோடிருக்கும்வரை அவளை விவாகரத்து செய்யக்கூடாது.

30 “ஒருவனும் தன் தகப்பனுடைய

மனைவியுடன்[‡] உறவுகொள்ளக்கூடாது;
தன் தகப்பன் மானத்தை அவன்
வெளிப்படுத்தக்கூடாது.

அத்தியாயம் 23

சபையின் ஒழுங்குகள்

1 “விரை நசுக்கப்பட்டவனும், ஆணுறுப்பு
வெட்டப்பட்டவனும் யெகோவாவுடைய
சபையில் சேர்க்கப்படக்கூடாது.

2 “வேசித்தனத்தினால் பிறந்த
பிள்ளையும் யெகோவாவுடைய சபையில்
சேர்க்கப்படக்கூடாது; அவனுக்குப் பத்தாம்
தலைமுறையானவனும் யெகோவாவுடைய
சபையில் சேர்க்கப்படக்கூடாது.

3 “அம்மோனியனும் மோவாபியனும்
யெகோவாவுடைய சபையில்
சேர்க்கப்படக்கூடாது; பத்தாம்
தலைமுறையிலும் என்றைக்கும்
அவர்கள் யெகோவாவுடைய சபையில்
சேர்க்கப்படக்கூடாது.

4 நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு
வருகிற வழியிலே, அவர்கள் அப்பத்தோடும்,
தண்ணீரோடும் உங்களுக்கு எதிர்கொண்டு
வராததினாலும், உன்னை சபிக்கும்படியாக
மெசொப்பொத்தாமியாவின் ஊராகிய
பேத்தோரிலிருந்த பேயோரின் மகன்
பிலேயாமுக்குக் கூலி பேசி அவனை

[‡] **அத்தியாயம் 22:30** தகப்பனுடைய எந்த மனைவியுடன்

அழைப்பித்ததினாலும் இப்படிச்
செய்யவேண்டும்.

5 உன் தேவனாகிய யெகோவா
பிலேயாமுக்குச் செவிகொடுக்க
விருப்பமில்லாமல், உன் தேவனாகிய
யெகோவா உன்மேல் அன்புசெலுத்தியதால்,
உன் தேவனாகிய யெகோவா அந்த சாபத்தை
உனக்கு ஆசீர்வாதமாக மாறச்செய்தார்.

6 நீ உயிருள்ளவரை அவர்களுக்கு
ஒருபோதும் சமாதானத்தையும்
நன்மையையும் செய்யாதே.

7 “ஏதோமியனை வெறுக்காதே, அவன்
உன்னுடைய சகோதரன்; எகிப்தியனை
வெறுக்காதே, அவனுடைய தேசத்திலே நீ
அந்நியனாக இருந்தாய்.

8 மூன்றாம் தலைமுறையில் அவர்களுக்குப்
பிறந்த பிள்ளைகள் யெகோவாவுடைய
சபையில் சேர்க்கப்படலாம்.

முகாமிற்குள் அசுத்தம்

9 “நீ படையெடுத்து உன்னுடைய
எதிரிகளுக்கு விரோதமாகப் புறப்படும்போது,
தீமையான காரியங்கள் எல்லாவற்றிற்கும்
விலகியிருப்பாயாக.

10 இரவு நேரத்தில் விந்து வெளியேறியதால்
அசுத்தமாயிருக்கிற ஒருவன் உங்களுக்குள்
இருந்தால், அவன் முகாமிற்கு வெளியே
போய், முகாமிற்குள் வராமல்,

11 மாலையில் தண்ணீரில் குளித்து, சூரியன் மறையும்போது முகாமிற்குள் வரக்கடவன்.

12 “உன் மலம் கழிக்கும் இடம் முகாமிற்கு வெளியே இருக்கவேண்டும்.

13 உன் ஆயுதங்களுடன் ஒரு சிறுகோலும் உன்னிடத்தில் இருக்கவேண்டும்; நீ மலம் கழிக்கும்போது, அந்தக் கோலினால் மண்ணைத் தோண்டி, உன்னிலிருந்து கழிந்துபோனதை மூடிப்போடவேண்டும்.

14 உன் தேவனாகிய யெகோவா உன்னை இரட்சிக்கவும், உன் எதிரிகளை உனக்கு ஒப்புக்கொடுக்கவும், உன் முகாமிற்குள்ளே உலாவிக்கொண்டிருக்கிறார்; ஆகையால், அவர் உன்னிடத்தில் அசுத்தமான காரியத்தைக் கண்டு, உன்னைவிட்டுப் போகாமலிருக்க, உன்னுடைய முகாம் சுத்தமாயிருக்கக்கடவது.

பல்வேறு சட்டங்கள்

15 “தன் எஜமானுக்குத் தப்பி உன்னிடத்திற்கு வந்த வேலைக்காரனை அவனுடைய எஜமான் கையில் ஒப்புக்கொடாதே.

16 அவன் உனக்கு இருக்கிற உன் வாசல்கள் ஒன்றிலே தனக்கு விருப்பமான இடத்தைத் தெரிந்துகொண்டு, அதிலே உன்னுடனே இருப்பானாக; அவனை ஒடுக்கவேண்டாம்.

17 “இஸ்ரவேலின் மகள்களில் ஒருத்தியும் வேசியாயிருக்கக்கூடாது;

இஸ்ரவேலின் மகன்களில் ஒருவனும் ஆண்புணர்ச்சிக்காரனாக* இருக்கக்கூடாது.

18 வேசிப்பணத்தையும், ஆண்புணர்ச்சிக்காரனின் பணத்தையும் எந்தப் பொருத்தனையினாலாகிலும் உன் தேவனாகிய யெகோவாவின் ஆலயத்திலே கொண்டுவராதே; அவைகள் இரண்டும் உன் தேவனாகிய யெகோவாவுக்கு அருவருப்பானவைகள்.

19 “கடனாகக் கொடுக்கிற பணத்திற்கும், ஆகாரத்திற்கும், கடனாகக் கொடுக்கிற வேறே எந்தப் பொருளுக்கும், உன் சகோதரனுடைய கையில் வட்டிவாங்காதே.

20 அந்நியன் கையில் நீ வட்டிவாங்கலாம்; நீ சொந்தமாக்கப்போகிற தேசத்தில் உன் தேவனாகிய யெகோவா நீ கையிட்டுச்செய்யும் வேலையிலெல்லாம் உன்னை ஆசீர்வதிக்க உன் சகோதரன் கையிலே வட்டிவாங்காதே.

21 “நீ உன் தேவனாகிய யெகோவாவுக்குப் பொருத்தனை செய்திருந்தால், அதைச் செலுத்தத் தாமதம்செய்யாதே; உன் தேவனாகிய யெகோவா அதை நிச்சயமாக உன் கையில் கேட்பார்; அது உனக்குப் பாவமாகும்.

22 நீ பொருத்தனை செய்யாமலிருந்தால், உன்மேல் பாவம் இல்லை.

23 உன் வாயினால் சொன்னதை

* **அத்தியாயம் 23:17** தேவதாசியாக இருக்கக்கூடாது லேவி 19:29.

நிறைவேற்றவேண்டும்; உன் தேவனாகிய
யெகோவாவுக்கு உன் வாயினால்
நீ பொருத்தனைசெய்து சொன்ன
உற்சாகபலியைச் செலுத்தித் தீர்ப்பாயாக.

²⁴ “நீ பிறனுடைய திராட்சைத்தோட்டத்தில்
நுழைந்தால், உன் ஆசைதீர
திராட்சைப்பழங்களைத் திருப்தியாக
சாப்பிடலாம்; உன் கூடையிலே ஒன்றும்
எடுத்துக்கொண்டு போகக்கூடாது.

²⁵ பிறனுடைய விளைச்சலில் நுழைந்தால்,
உன் கையினால் கதிர்களைப் பறிக்கலாம்;
நீ அந்த விளைச்சலில் அரிவாளைப்
பயன்படுத்தக்கூடாது.

அத்தியாயம் 24

விவாகரத்து

¹ “ஒருவன் ஒரு பெண்ணைத் திருமணம்
செய்துகொண்டபின்பு, அவளிடத்தில்
வெட்கக்கேடான காரியத்தைக் கண்டு,
அவள்மேல் பிரியமற்றவனானால், அவன்
விவாகரத்தின் கடிதத்தை எழுதி, அவளுடைய
கையிலே கொடுத்து, அவளைத் தன்
வீட்டிலிருந்து அனுப்பிவிடலாம்.

² அவள் அவனுடைய வீட்டைவிட்டுப்
போனபின்பு, வேறொருவனுக்கு
மனைவியாகலாம்.

³ அந்த இரண்டாம் கணவனும் அவளை
வெறுத்து, விவாகரத்தின் கடிதத்தை எழுதி,

அவளுடைய கையிலே கொடுத்து, அவளைத் தன் வீட்டிலிருந்து அனுப்பிவிட்டாலும், அவளைத் திருமணம்செய்த அந்த இரண்டாம் கணவன் இறந்துபோனாலும்,

4 அவள் தீட்டுப்பட்டபடியினால், அவளை விவாகரத்து செய்த அவளுடைய முந்தின கணவன் திரும்பவும் அவளை மனைவியாகச் சேர்த்துக்கொள்ளக்கூடாது; அது யெகோவாவுக்கு முன்பாக அருவருப்பானது; உன் தேவனாகிய யெகோவா உனக்குச் சொந்தமாகக் கொடுக்கும் தேசத்தின்மேல் பாவத்தை வரச்செய்யாதே.

5 “ஒருவன் ஒரு பெண்ணைப் புதிதாகத் திருமணம்செய்திருந்தால், அவன் போருக்குப் புறப்படவேண்டாம்; அவன்மேல் எந்தவொரு வேலையையும் சுமத்தவேண்டாம்; அவன் ஒரு வருடம்வரை தன் வீட்டில் தன் விருப்பப்படி இருந்து, தான் திருமணம்செய்த பெண்ணைச் சந்தோஷப்படுத்துவானாக.

6 “மாவரைக்கும் அடிக்கல்லையாவது அதின் மேற்கல்லையாவது ஒருவரும் அடைமானமாக வாங்கக்கூடாது; அது ஜீவனை அடகு வாங்குவதுபோலாகும்.

7 “தன் சகோதரர்களாகிய இஸ்ரவேல் மக்களில் ஒருவனைத் திருடி, அதினால் ஆதாயத்துக்காக அவனை விற்றுப்போட்ட ஒருவன் அகப்பட்டால், அந்தத் திருடன் கொலைசெய்யப்படவேண்டும்;

இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்குவாயாக.

8 “தொழுநோயைக்குறித்து லேவியர்களாகிய ஆசாரியர்கள் உங்களுக்குப் போதிக்கும் யாவையும் கவனித்துச் செய்யும்படி மிகவும் எச்சரிக்கையாயிருங்கள்; நான் அவர்களுக்குக் கட்டளையிட்டபடியே செய்யக் கவனமாயிருப்பீர்களாக.

9 நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு வருகிற வழியிலே உங்கள் தேவனாகிய யெகோவா மிரியாமுக்குச் செய்ததை நினைத்துக்கொள்ளுங்கள்.

10 “பிறனுக்கு நீ ஏதாகிலும் கடனாகக் கொடுத்தால், அவன் கொடுக்கும் அடகை வாங்க நீ அவன் வீட்டிற்குள் நுழையவேண்டாம்.

11 வெளியே நிற்பாயாக; கடன் வாங்கினவன் அந்த அடகை வெளியே உன்னிடத்தில் கொண்டுவருவானாக.

12 அவன் ஏழையாயிருந்தால், நீ அவனுடைய அடகை வைத்துக்கொண்டு தூங்காமல்,

13 அவன் தன் ஆடையைப் போட்டுப் படுத்துக்கொண்டு, உன்னை ஆசீர்வதிக்கும்படி, பொழுதுபோகும்போது, திரும்ப அந்த அடகை அவனுக்குக் கொடுத்துவிடவேண்டும்; அது உன் தேவனாகிய யெகோவாவுக்கு முன்பாக உனக்கு நீதியாயிருக்கும்.

14 “உன் சகோதரர்களிலும், உன் தேசத்தின் வாசல்களிலுள்ள அந்நியரிலும் ஏழையும் எளிமையுமான கூலிக்காரனை ஒடுக்காதே.

15 அவன் வேலைசெய்த நாளிலேயே, பொழுதுபோகுமுன்னே, அவனுடைய கூலியை அவனுக்குக் கொடுத்துவிடவேண்டும்; அவன் ஏழையும் அதின்மேல் ஆவலுமாயிருக்கிறான்; அதைக் கொடுக்காவிட்டால் அவன் உன்னைக்குறித்துக் யெகோவாவை நோக்கி முறையிடுவான்; அது உனக்குப் பாவமாயிருக்கும்.

16 “பிள்ளைகளுக்காகப் பெற்றோர்களும், பெற்றோர்களுக்காகப் பிள்ளைகளும் கொலைசெய்யப்படவேண்டாம்; அவனவன் செய்த பாவத்திற்காக அவனவன் கொலைசெய்யப்படவேண்டும்.

17 “நீ அந்நியனுடைய நியாயத்தையும் திக்கற்ற பிள்ளையின் நியாயத்தையும் புரட்டாமலும், விதவையின் உடையை அடகாக வாங்காமலும் இருந்து.

18 நீ எகிப்திலே அடிமையாயிருந்ததையும், உன் தேவனாகிய யெகோவா உன்னை அங்கேயிருந்து மீட்டுக்கொண்டுவந்ததையும் நினைப்பாயாக; ஆகையால், இப்படிச் செய்யும்படி நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்.

19 “நீ உன் பயிரை அறுக்கும்போது உன் வயலிலே ஒரு அரிக்கட்டை மறதியாக வைத்து வந்தாயானால், அதை

எடுத்துவர திரும்பிப் போகவேண்டாம்;
 உன் தேவனாகிய யெகோவா நீ செய்யும்
 வேலைகளையெல்லாம் ஆசீர்வதிப்பதற்காக,
 அதைப் பரதேசிக்கும் திக்கற்ற பிள்ளைக்கும்
 விதவைக்கும் விட்டுவிடுவாயாக.

20 நீ உன் ஒலிவமரத்தை உதிர்த்துவிட்ட
 பின்பு, கொம்பிலே விடுபட்டதைப்
 பறிக்கும்படி திரும்பிப் போகவேண்டாம்;
 அதை அந்நியனுக்கும், திக்கற்ற
 பிள்ளைக்கும், விதவைக்கும்
 விட்டுவிடுவாயாக;

21 நீ உன் திராட்சைப்பழங்களை அறுத்த
 பின்பு, மறுபடியும் அதை அறுக்கத்
 திரும்பிப்போகவேண்டாம்; அதை
 அந்நியனுக்கும், திக்கற்ற பிள்ளைக்கும்,
 விதவைக்கும் விட்டுவிடுவாயாக.

22 நீ எகிப்திலே அடிமையாயிருந்ததை
 நினைப்பாயாக; ஆகையால்,
 இப்படிச் செய்யும்படி நான் உனக்குக்
 கட்டளையிடுகிறேன்.

அத்தியாயம் 25

சகோதரனின் மனைவியைத் திருமணம்
 செய்தல்

1 “மனிதர்களுக்குள்ளே வழக்கு
 இருந்தால், அவர்கள் நியாயம்
 விசாரிக்கப்பட நீதிமன்றத்திற்கு வந்தால்,
 நியாயாதிபதிகள் நீதிமானை நீதிமான்

என்றும் குற்றவாளியைக் குற்றவாளி என்றும் நியாயம் தீர்க்கவேண்டும்.

² குற்றவாளி அடிக்கப்பட தண்டனை பெற்றால், நியாயாதிபதி அவனைக் கீழே படுக்கச்செய்து, அவன் குற்றத்திற்குத்தக்கதாகத் தனக்கு முன்பாகக் கணக்கின்படி அவனை அடிப்பிக்கக்கடவன்.

³ அவனை நாற்பது அடிகள்வரைக்கும் அடிக்கலாம்; அவனை அதிலும் அதிகமாக அடிக்கிறதினால் உன் சகோதரன் உன் கண்களுக்கு முன்பாக அற்பமானவனாக காணப்படுவான்; ஆதலால் அவனை அதிகமாக அடிக்கவேண்டாம்.

⁴ “போரடிக்கிற மாட்டை வாய் கட்டாதே.

⁵ “சகோதரர்கள் ஒன்றாகக் குடியிருக்கும்போது, அவர்களில் ஒருவன் வாரிசு இல்லாமல் இறந்தால், இறந்தவனுடைய மனைவி வெளியிலிருக்கிற அந்நியனுக்கு மனைவியாகக்கூடாது; அவளுடைய கணவனின் சகோதரன் அவளைத் தனக்கு மனைவியாகக் கொண்டு, அவளிடத்தில் சேர்ந்து, கணவனுடைய சகோதரன் செய்யவேண்டிய கடமையைச் செய்யக்கடவன்.

⁶ இறந்த சகோதரனுடைய பெயர் இஸ்ரவேலில் மறைந்துபோகாதிருக்க, அவன் பெயரை அவள் பெறும் தலைமகனுக்கு வைக்கவேண்டும்.

7 அவன் தன் சகோதரனுடைய
மனைவியைத் திருமணம்செய்ய
விருப்பமில்லாதிருந்தால், அவன்
சகோதரனுடைய மனைவி வாசலில்
கூடிய மூப்பர்களிடத்திற்குப் போய்,
என் கணவனுடைய சகோதரன்
தன் சகோதரனுடைய பெயரை
இஸ்ரவேலில் நிலைக்கச்செய்யமாட்டேன்
என்கிறான்; கணவனுடைய சகோதரன்
செய்யவேண்டிய கடமையைச் செய்ய
அவன் விருப்பமில்லாதிருக்கிறான் என்று
சொல்வாளாக.

8 அப்பொழுது அந்தப் பட்டணத்து மூப்பர்கள்
அவனை அழைத்து அவனுடன் பேசியும்,
அவன் அவளைத் திருமணம் செய்துகொள்ள
எனக்குச் சம்மதமில்லை என்று பிடிவாதமாகச்
சொன்னால்,

9 அவன் சகோதரனுடைய மனைவி
மூப்பரின் கண்களுக்கு முன்பாக
அவனிடத்தில் வந்து, அவன்
காலிலிருக்கிற காலணியைக் கழற்றி,
அவன் முகத்திலே துப்பி, தன்
சகோதரன் வீட்டைக்கட்டாதவனுக்கு
இப்படியே செய்யப்படவேண்டும் என்று
சொல்லவேண்டும்.

10 இஸ்ரவேலில் அப்படிப்பட்டவன் வீடு,
காலணி கழற்றிப்போடப்பட்டவன் வீடு
என்னப்படும்.

11 “இரண்டு கணவன்கள்

ஒருவரோடொருவர் சண்டையிட்டுக்கொண்டிருக்கும்போது ஒருவனுடைய மனைவி தன் கணவனை அடிக்கிறவன் கைக்கு அவனைத் தப்புவிக்க வந்து, தன் கையை நீட்டி, அடிக்கிறவனுடைய உயிர்நாடியைப் பிடித்ததுண்டானால்.,

12 அவளுடைய கையை வெட்டுவாயாக; உன் கண் அவளுக்கு இரங்கவேண்டாம்.

13 “உன் பையிலே பெரிதும் சிறிதுமான பலவித நிறைகற்களை வைத்திருக்கவேண்டாம்.

14 உன் வீட்டில் பெரிதும் சிறிதுமான பலவித படிகளையும் வைத்திருக்கவேண்டாம்.

15 உன் தேவனாகிய யெகோவா உனக்குக்கொடுக்கும் தேசத்தில் உன் நாட்கள் நீடித்திருப்பதற்காக, குறையற்ற சரியான நிறைகல்லும், குறையற்ற சரியான படியும் உன்னிடத்தில் இருக்கவேண்டும்.

16 இதுபோன்ற அநியாயத்தைச் செய்கிறவன் எவனும் உன் தேவனாகிய யெகோவாவுக்கு அருவருப்பானவன்.

17 “எகிப்திலிருந்து புறப்பட்டு வருகிற வழியிலே, அமலேக்கு தேவனுக்குப் பயப்படாமல் உனக்கு எதிராக வந்து,

18 நீ இளைத்து சோர்ந்திருக்கும்போது, பின்வருகிற உன் முகாமிலுள்ள பலவீனரையெல்லாம் வெட்டினான் என்பதை நினைத்திரு.

19 உன் தேவனாகிய யெகோவா நீ சொந்தமாக்கிக்கொள்ள உனக்குக்

கொடுக்கும் தேசத்தின் சுற்றுப்புறத்தாராகிய உன்னுடைய எதிரிகளையெல்லாம் உன் தேவனாகிய யெகோவா விலக்கி, உன்னை இளைப்பாறச்செய்யும்போது, நீ அமலேக்கியர்களின் பெயர் வானத்தின்கீழ் இராமல் அழித்துப்போடுவாயாக; இதை மறக்கவேண்டாம்.

அத்தியாயம் 26

முதற்பலன்களும் தசம்பாகங்களும்

¹ “உன் தேவனாகிய யெகோவா உனக்குச் சொந்தமாகக் கொடுக்கும் தேசத்தில் நீ போய்ச் சேர்ந்து, அதைக் கட்டிக்கொண்டு அதில் குடியிருக்கும்போது,

² உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கொடுக்கும் உன் தேசத்தில் நீ பயிரிடும் நிலத்தின் அறுவடையிலெல்லாம் முந்தின பலனை எடுத்து, ஒரு கூடையிலே வைத்து, உன் தேவனாகிய யெகோவா தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொண்டிருக்கும் இடத்திற்குப் போய்,

³ அந்நாட்களில் இருக்கும் ஆசாரியனிடத்தில் சென்று, அவனை நோக்கி: யெகோவா எங்களுக்குக் கொடுக்க நம்முடைய முற்பிதாக்களுக்கு வாக்களித்த தேசத்தில் வந்து சேர்ந்தேன் என்று இன்று உம்முடைய தேவனாகிய யெகோவாவுடைய

சந்நிதியில் அறிக்கையிடுகிறேன்
என்பாயாக.

⁴ அப்பொழுது ஆசாரியன் அந்தக் கூடையை
உன் கையிலிருந்து வாங்கி, அதை உன்
தேவனாகிய யெகோவாவின் பலிபீடத்திற்கு
முன்பாக வைக்கக்கடவன்.

⁵ அப்பொழுது நீ உன் தேவனாகிய
யெகோவாவுடைய சந்நிதியில் நின்று
அறிக்கையிட்டுச் சொல்லவேண்டியது
என்னவென்றால்: என் தகப்பன் அழிவுக்கு
நேரான சீரியா தேசத்தானாக இருந்தான்;
அவன் கொஞ்சம் மக்களுடன் எகிப்திற்குப்
போய், அவ்விடத்தில் அந்நியனாகக்
குடியிருந்து, அங்கே பெரிய பலத்த
எண்ணிக்கை மிகுந்த மக்கள் கூட்டமானான்.

⁶ எகிப்தியர்கள் எங்களை ஒடுக்கி,
எங்களைச் சிறுமைப்படுத்தி, எங்கள்மேல்
கடினமான வேலையைச் சுமத்தினபோது,

⁷ எங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய
யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டோம்;
யெகோவா எங்கள் சத்தத்தைக்
கேட்டு, எங்களுடைய சிறுமையையும்,
வருத்தத்தையும், ஒடுக்கத்தையும் பார்த்து,

⁸ எங்களைப் பலத்த கையினாலும், ஓங்கிய
புயத்தினாலும், மகா பயங்கரங்களினாலும்,
அடையாளங்களினாலும், அற்புதங்களினாலும்,
எகிப்திலிருந்து புறப்படச்செய்து,

⁹ எங்களை இவ்விடத்திற்கு அழைத்துவந்து,
நல்ல விளைச்சல் உள்ள செழிப்பான

தேசமாகிய இந்தத் தேசத்தை எங்களுக்குக் கொடுத்தார்.

10 இப்பொழுதும், இதோ, யெகோவாவே, தேவரீர் எனக்குக் கொடுத்த நிலத்தினுடைய அறுவடைகளின் முதற்பலனைக் கொண்டுவந்தேன் என்று சொல்லி, அதை உன் தேவனாகிய யெகோவாவுடைய சந்நிதியில் வைத்து, உன் தேவனாகிய யெகோவாவுடைய சந்நிதியில் பணிந்து,

11 நீயும், லேவியனும் உன்னிடத்தில் இருக்கிற அந்நியனும் உன் தேவனாகிய யெகோவா உனக்கும் உன் வீட்டாருக்கும் செய்த சகல நன்மைகளுக்காகவும் சந்தோஷப்படுவீர்களாக.

12 “தசமபாகம் செலுத்தும் வருடமாகிய மூன்றாம் வருடத்திலே, நீ உன் விளைச்சலில் பத்தில் ஒன்றை எடுத்து, லேவியனும் அந்நியனும், திக்கற்ற பிள்ளையும், விதவையும் உன் வாசல்களில் சாப்பிட்டுத் திருப்தியாகும்படி அவர்களுக்குக் கொடுத்தபின்பு,

13 நீ உன் தேவனாகிய யெகோவாவுடைய சந்நிதியில் போய் அவரை நோக்கி: தேவரீர் எனக்குக் கொடுத்த எல்லாக் கட்டளைகளின்படியும், நான் பரிசுத்தமான பொருட்களை என் வீட்டிலிருந்து எடுத்துவந்து, லேவியனுக்கும், அந்நியனுக்கும், திக்கற்ற பிள்ளைக்கும், விதவைக்கும் கொடுத்தேன்; உம்முடைய கட்டளைகளில் ஒன்றையும் நான்

மீறவும் இல்லை, மறக்கவும் இல்லை.

14 நான் துக்கம்கொண்டாடும்போது அதைச் சாப்பிடவும் இல்லை, தீட்டான காரியத்திற்கு அதில் ஒன்றும் எடுக்கவும் இல்லை; மரணகாரியத்துக்காக அதில் ஒன்றும் செலுத்தவும் இல்லை; நான் என் தேவனாகிய யெகோவாவின் சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து, தேவரீர் எனக்குக் கட்டளையிட்டபடி சகலமும் செய்தேன்.

15 நீர் உமது பரிசுத்த வாசஸ்தலமாகிய பரலோகத்திலிருந்து பார்த்து, உமது மக்களாகிய இஸ்ரவேலர்களையும், நீர் எங்களுடைய முற்பிதாக்களுக்கு வாக்களித்தபடியே, எங்களுக்குக் கொடுத்த நல்ல விளைச்சல் உள்ள செழிப்பான தேசத்தையும் ஆசீர்வதியும் என்று சொல்வாயாக.

யெகோவாவுடைய கட்டளைகள்

16 “இந்தக் கட்டளைகளின்படியும் நியாயங்களின்படியும் நீ செய்ய, இன்று உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கட்டளையிடுகிறார்; ஆகையால் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் அவைகளைக் கைக்கொண்டு நடக்கக்கடவாய்.

17 யெகோவா எனக்கு தேவனாயிருப்பார் என்றும், நான் அவருடைய வழிகளில் நடந்து, அவர் கட்டளைகளையும்,

கற்பனைகளையும், நியாயங்களையும்
கைக்கொண்டு, அவருடைய சத்தத்திற்குக்
கீழ்ப்படிவேன் என்றும் நீ இன்று அவருக்கு
வாக்குக்கொடுத்தாய்.

18 யெகோவாவும் உனக்கு
வாக்குக்கொடுத்து உனக்குச்
சொல்லியிருக்கிறபடி: நீ என்னுடைய
கட்டளைகளையெல்லாம் கைக்கொண்டால்,
எனக்குச் சொந்த மக்களாயிருப்பாய் என்றும்,

19 நான் உண்டாக்கிய எல்லா
மக்களையும்விட, புகழ்ச்சியிலும்,
கீர்த்தியிலும், மகிமையிலும் உன்னைச்
சிறந்திருக்கச் செய்வேன் என்றும், நான்
சொன்னபடியே, நீ உன் தேவனாகிய
யெகோவாவான எனக்குப் பரிசுத்த
மக்களாயிருப்பாய் என்றும், அவர் இன்று
உனக்குச் சொல்லுகிறார்” என்றான்.

அத்தியாயம் 27

ஏபால் மலையின் பலிபீடம்

1 பின்பு மோசே, இஸ்ரவேலின்
மூப்பர்களுடன் இருக்கும்போது, மக்களை
நோக்கி: “நான் இன்று உங்களுக்கு
கொடுக்கிற கட்டளைகளையெல்லாம்
கைக்கொள்ளுங்கள்.

2 உன் தேவனாகிய யெகோவா
உங்களுக்குக் கொடுக்கும் தேசத்திற்கு நீ
போக யோர்தானைக் கடக்கும் நாளில், நீ

பெரிய கற்களை நாட்டி, அவைகளுக்குச் சாந்து பூசி,

³ உன் முற்பிதாக்களின் தேவனாகிய யெகோவா உனக்குச் சொன்னபடி உனக்குக் கொடுக்கும் நல்ல விளைச்சல் உள்ள செழிப்பான தேசத்திற்குள் நுழையும்படி நீ கடந்துபோனபின்பு, இந்த நியாயப்பிரமாண வார்த்தைகள் யாவையும் அவைகளில் எழுதக்கடவாய்.

⁴ மேலும் நீங்கள் யோர்தான் நதியைக் கடந்தபின்பு, இன்று நான் உங்களுக்குக் கட்டளையிட்டபடி அந்தக் கற்களை ஏபால் மலையிலே நாட்டி, அவைகளுக்குச் சாந்து பூசி,

⁵ அங்கே இரும்பு ஆயுதம்படாத கற்களாலே உங்கள் தேவனாகிய யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டுவாயாக.

⁶ நீ உன் தேவனாகிய யெகோவாவின் பலிபீடத்தை முழுக்கற்களாலே கட்டி, அதின்மேல் உன் தேவனாகிய யெகோவாவுக்குச் சர்வாங்கதகனபலிகளையும்,

⁷ சமாதானபலிகளையும் செலுத்தி, உன் தேவனாகிய யெகோவாவுடைய சந்நிதியில் சாப்பிட்டுச் சந்தோஷமாக இருந்து,

⁸ அந்தக் கற்களில் இந்த நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளையெல்லாம் மிகத்தெளிவாக எழுதக்கடவாய்” என்று கட்டளையிட்டான்.

ஏபால் மலையிலிருந்து கூறப்பட்ட சாபங்கள்

9 பின்னும் மோசே, லேவியர்களாகிய ஆசாரியர்களுடன் இருக்கும்போது, இஸ்ரவேலர்கள் எல்லோரையும் நோக்கி: “இஸ்ரவேலே, கவனித்துக் கேள்; இந்நாளில் உன் தேவனாகிய யெகோவாவுக்குரிய மக்கள் கூட்டமானாய்.

10 ஆகையால் நீ உன் தேவனாகிய யெகோவாவுடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து, இன்று நான் உனக்கு கொடுக்கிற அவருடைய கற்பனைகளின்படியும், கட்டளைகளின்படியும் செய்வாயாக” என்று சொன்னான்.

11 மேலும் அந்நாளிலே மோசே மக்களை நோக்கி:

12 “நீங்கள் யோர்தான் நதியைக் கடந்தபின்பு, மக்கள் ஆசீர்வதிக்கப்படும்படி கெரிசீம் மலையில் சிமியோன், லேவி, யூதா, இசக்கார், யோசேப்பு, பென்யமீன் என்னும் கோத்திரங்கள் நிற்கவேண்டும்.

13 சாபத்தைக் கூறுவதற்கு, ஏபால் மலையில் ரூபன், காத், ஆசேர், செபுலோன், தாண், நப்தலி என்னும் கோத்திரங்கள் நிற்கவேண்டும்.

14 அப்பொழுது லேவியர்கள் உரத்த சத்தமிட்டு இஸ்ரவேல் மனிதர்கள் எல்லோரையும் பார்த்து:

15 யெகோவாவுக்கு அருவருப்பான காரியமாகிய தொழிலாளிகளுடைய

கைவேலையாக செய்யப்பட்டதும்
 வார்ப்பிக்கப்பட்டதுமான எந்தவொரு
 விக்கிரகத்தையும் உண்டாக்கி
 ஒளித்துவைக்கிறவன் சபிக்கப்பட்டவன்
 என்பார்களாக; அதற்கு மக்களெல்லோரும்
 மறுமொழியாக ஆமென் என்று
 சொல்வார்களாக.

16 தன் தகப்பனையும் தன் தாயையும்
 அவமதிக்கிறவன் சபிக்கப்பட்டவன்
 என்பார்களாக; மக்களெல்லோரும் ஆமென்
 என்று சொல்வார்களாக.

17 பிறனுடைய எல்லைக்குறியை
 மாற்றிப்போடுகிறவன் சபிக்கப்பட்டவன்
 என்பார்களாக; மக்களெல்லோரும் ஆமென்
 என்று சொல்வார்களாக.

18 குருடனை வழிமாறச் செய்கிறவன்
 சபிக்கப்பட்டவன் என்பார்களாக;
 மக்களெல்லோரும் ஆமென் என்று
 சொல்வார்களாக.

19 அந்நியன், திக்கற்றவன், விதவை ஆகிய
 இவர்களுடைய நியாயத்தைப் புரட்டுகிறவன்
 சபிக்கப்பட்டவன் என்பார்களாக;
 மக்களெல்லோரும் ஆமென் என்று
 சொல்வார்களாக.

20 தன் தகப்பனுடைய மனைவியோடே
 உறவுகொள்கிறவன், தன் தகப்பனை
 அவமானப்படுத்தியதால், சபிக்கப்பட்டவன்
 என்பார்களாக; மக்களெல்லோரும் ஆமென்
 என்று சொல்வார்களாக.

21 யாதொரு மிருகத்தோடே
உறவுகொள்கிறவன் சபிக்கப்பட்டவன்
என்பார்களாக; மக்களெல்லோரும் ஆமென்
என்று சொல்வார்களாக.

22 தன் தகப்பனுக்காவது தாய்க்காவது
மகளாகிய தன் சகோதரியுடன்
உறவுகொள்கிறவன் சபிக்கப்பட்டவன்
என்பார்களாக; மக்களெல்லோரும் ஆமென்
என்று சொல்வார்களாக.

23 தன் மாமியாருடன் உறவுகொள்கிறவன்
சபிக்கப்பட்டவன் என்பார்களாக;
மக்களெல்லோரும் ஆமென் என்று
சொல்வார்களாக.

24 மறைவிலே பிறனைக் கொலைசெய்கிறவன்
சபிக்கப்பட்டவன் என்பார்களாக;
மக்களெல்லோரும் ஆமென் என்று
சொல்வார்களாக.

25 குற்றமில்லாதவனைக் கொலைசெய்வதற்கு
லஞ்சம் வாங்குகிறவன் சபிக்கப்பட்டவன்
என்பார்களாக; மக்களெல்லோரும் ஆமென்
என்று சொல்வார்களாக.

26 இந்த நியாயப்பிரமாண
வார்த்தைகளையெல்லாம் கைக்கொண்டு
நடக்காதவன் சபிக்கப்பட்டவன்
என்பார்களாக; மக்களெல்லோரும் ஆமென்
என்று சொல்வார்களாக.

அத்தியாயம் 28

கீழ்ப்படிதலின் ஆசீர்வாதங்கள்

1 “இன்று நான் உனக்கு கொடுக்கிற உன் தேவனாகிய யெகோவாவுடைய கட்டளைகளின்படியெல்லாம் செய்ய நீ கவனமாயிருப்பதற்கு, அவருடைய சத்தத்திற்கு உண்மையாகச் செவிகொடுப்பாயானால், உன் தேவனாகிய யெகோவா பூமியிலுள்ள அனைத்து மக்களிலும் உன்னை மேன்மையாக வைப்பார்.

2 நீ உன் தேவனாகிய யெகோவாவின் சத்தத்திற்குச் செவிகொடுக்கும்போது, இப்பொழுது சொல்லப்படும் ஆசீர்வாதங்களெல்லாம் உன்மேல் வந்து உனக்குப் பலிக்கும்.

3 நீ பட்டணத்திற்கு உள்ளேயும் வெளியேயும் வயல்வெளிகளிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்.

4 உன் கர்ப்பத்தின் பிறப்புகளும், உன் நிலத்தின் பலனும், உன் மாடுகளின் பெருக்கமும், உன் ஆடுகளின் மந்தைகளுமாகிய உன் மிருகஜீவன்களின் பலனும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும்.

5 உன் பழ கூடையும், மாவு பிசைகிற உன் பாத்திரமும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும்.

6 நீ வரும்போதும் போகும்போதும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்.

7 “உனக்கு விரோதமாக எழும்பும் உன் எதிரிகளைக் யெகோவா உனக்கு முன்பாக தோற்கடிக்கப்பட ஒப்புக்கொடுப்பார்; ஒரு

வழியாக உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாக உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்.

8 யெகோவா உன் பண்டகசாலைகளிலும், நீ செய்யும் எல்லா வேலையிலும் உனக்கு ஆசீர்வாதம் கட்டளையிடுவார்; உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கொடுக்கும் தேசத்திலே உன்னை ஆசீர்வதிப்பார்.

9 நீ உன் தேவனாகிய யெகோவாவின் கட்டளைகளைக் கைக்கொண்டு, அவருடைய வழிகளில் நடக்கும்போது, யெகோவா உனக்கு வாக்களித்தபடியே, உன்னைத் தமக்குப் பரிசுத்த மக்களாக நிலைப்படுத்துவார்.

10 அப்பொழுது யெகோவாவுடைய நாமம் உனக்குச் சூட்டப்பட்டது என்று பூமியின் மக்களெல்லாம் கண்டு, உனக்குப் பயப்படுவார்கள்.

11 உனக்குக் கொடுப்பேன் என்று யெகோவா உன் முற்பிதாக்களுக்கு வாக்களித்த தேசத்தில், யெகோவா உன் கர்ப்பப்பிறப்பிலும், உன் மிருகஜீவன்களின் பலனிலும், உன் நிலத்தின் பலனிலும் உனக்குப் பரிபூரண நன்மை உண்டாகக் கட்டளையிடுவார்.

12 ஏற்ற காலத்தில் உன் தேசத்திலே மழை பெய்யவும் நீ கையிட்டுச்செய்யும் வேலைகளையெல்லாம் ஆசீர்வதிக்கவும்,

யெகோவா உனக்குத் தமது நல்ல
பொக்கிஷசாலையாகிய வானத்தைத்
திறப்பார்; நீ அநேகம் மக்களுக்குக்
கடன்கொடுப்பாய், நீயோ கடன்
வாங்காதிருப்பாய்.

13 இன்று நான் உங்களுக்கு கொடுக்கிற
வார்த்தைகள் யாவையும் விட்டுவிலகி
வேறே தெய்வங்களை வணங்குவதற்கு, நீ
வலதுபுறமோ, இடதுபுறமோ சாயாமல்,

14 இன்று நான் உனக்கு கொடுக்கிற
உன் தேவனாகிய யெகோவாவின்
கட்டளைகளைக் கைக்கொள்ளவும்
அவைகளின்படி நடக்கவும் அவைகளுக்குச்
செவிகொடுத்துவந்தால், யெகோவா
உன்னை வாலாக்காமல் தலையாக்குவார்,
நீ கீழாகாமல் மேலாவாய்.

கீழ்ப்படியாமையின் சாபங்கள்

15 “இன்று நான் உனக்கு கொடுக்கிற உன்
தேவனாகிய யெகோவாவுடைய எல்லாக்
கற்பனைகளின்படியும் கட்டளைகளின்படியும்
நடக்கக் கவனமாயிருக்கிறதற்கு, அவருடைய
சத்தத்தை கேட்காவிட்டால், இப்பொழுது
சொல்லப்படும் சாபங்களெல்லாம் உன்மேல்
வந்து, உனக்குப் பலிக்கும்.

16 நீ பட்டணத்திற்கு உள்ளேயும்
வெளியேயும் சபிக்கப்பட்டிருப்பாய்.

17 உன் கூடையும், மாவு பிசைகிற உன்
பாத்திரமும் சபிக்கப்பட்டிருக்கும்.

18 உன் கர்ப்பத்தின் பிறப்பும், உன் நிலத்தின் பலனும், உன் மாடுகளின் பெருக்கமும், உன் ஆடுகளின் மந்தைகளும் சபிக்கப்பட்டிருக்கும்.

19 நீ வரும்போதும் போகும்போதும் சபிக்கப்பட்டிருப்பாய்.

20 “என்னைவிட்டு விலகி நீ செய்துவருகிற உன் தீயசெயல்களின் காரணமாக சீக்கிரத்தில் கெட்டுப்போய் அழியும்வரை, நீ கையிட்டுச் செய்கிற எல்லாவற்றிலும் யெகோவா உனக்கு சாபத்தையும், குழப்பத்தையும், அழிவையும் வரச்செய்வார்.

21 நீ சொந்தமாக்கிக்கொள்ளும் தேசத்தில் யெகோவா நீ அழிந்துபோகும்வரை கொள்ளை நோய் உன்னைப் பிடித்துக்கொள்ளச்செய்வார்.

22 யெகோவா உன்னை நோயினாலும், காய்ச்சலினாலும், வெப்பத்தினாலும், எரிகொப்பளத்தினாலும், வறட்சியினாலும்*, கருக்காயினாலும், விஷப்பனியினாலும் வாதிப்பார்; நீ அழியும்வரை இவைகள் உன்னைப் பின்தொடரும்.

23 உன் தலைக்கு மேலுள்ள வானம் வெண்கலமும், உனக்குக் கீழுள்ள பூமி இரும்புமாக இருக்கும்.

24 உன் தேசத்தின் மழையை யெகோவா புழுதியும் மண்ணுமாக பெய்யச்செய்வார்; நீ

* **அத்தியாயம் 28:22** பட்டயத்தினாலும்

அழியும்வரை அப்படியே வானத்திலிருந்து உன்மேல் இறங்கிவரும்.

25 “உன் எதிரிகளுக்கு முன்பாக நீ தோற்கடிக்கப்படும்படி யெகோவா செய்வார்; ஒரு வழியாக அவர்களுக்கு எதிராகப் புறப்படுவாய், ஏழு வழியாக அவர்களுக்கு முன்பாக ஓடிப்போவாய்; நீ பூமியிலுள்ள எல்லா ராஜ்ஜியங்களிலும் சிதறிப்போவாய்.

26 உன் பிணம் ஆகாயத்துப் பறவைகளுக்கும் பூமியின் மிருகங்களுக்கும் இரையாகும்; அவைகளை விரட்டுபவர்கள் இல்லாதிருப்பார்கள்.

27 நீ குணமாகாதபடி யெகோவா உன்னை எகிப்தின் எரிபந்தமான பருக்களினாலும், மூலவியாதியினாலும், சொறியினாலும், சிரங்கினாலும் வாதிப்பார்.

28 யெகோவா உன்னைப் புத்திமயக்கத்தினாலும், குருட்டாட்டத்தினாலும், மனத்திகைப்பினாலும் வாதிப்பார்.

29 குருடன் அந்தகாரத்திலே தடவித்திரிகிறதுபோல, நீ பட்டப்பகலிலே தடவிக்கொண்டு திரிவாய்; உன் வழிகளில் ஒன்றும் உனக்கு வாய்க்காதேபோகும்; உதவி செய்பவர் இல்லாமல் நீ எந்நாளும் ஒடுக்கப்படுகிறவனும் பறிகொடுக்கிறவனுமாக இருப்பாய்.

30 பெண்ணை உனக்கு நிச்சயம் செய்வாய், வேறொருவன் அவளுடன் உறவுகொள்வான்; வீட்டைக் கட்டுவாய்,

அதிலே குடியிருக்கமாட்டாய்; திராட்சைத்தோட்டத்தை நாட்டுவாய், அதின் பலனை அனுபவிக்கமாட்டாய்.

31 உன் மாடுகள் உன் கண்களுக்கு முன்பாக அடிக்கப்படும், நீ அதில் ஒன்றும் சாப்பிடுவதில்லை; உன்னுடைய கழுதை உனக்கு முன்பாகக் கொள்ளையிட்டுக் கொண்டுபோகப்பட்டு, உனக்குத் திரும்ப கிடைக்காமற்போகும்; உன்னுடைய ஆடுகள் உன் எதிரிகளுக்குக் கொடுக்கப்படும். விடுவிப்பவர் ஒருவரும் உனக்கு இல்லாதிருப்பார்கள்.

32 உன்னுடைய மகன்களும் மகள்களும் அந்நிய மக்களுக்கு ஒப்புக் கொடுக்கப்படுவார்கள்; அவர்களைக் காண உன் கண்கள் நாள்தோறும் பார்த்துப் பார்த்துப் பூத்துப்போகும்; உன் கையில் பெலனில்லாதிருக்கும்.

33 உன் நிலத்தின் பலனையும், உன் உழைப்பின் எல்லாப் பலனையும் நீ அறியாத மக்கள் சாப்பிடுவார்கள்; நீ சகல நாளும் ஒடுக்கப்பட்டும் நொறுக்கப்பட்டும் இருப்பாய்.

34 உன் கண்கள் காணும் காரியங்களினாலே மதிமயங்கிப்போவாய்.

35 உன் உள்ளங்கால் துவங்கி உன் உச்சந்தலைவரை குணமாகாதபடி, யெகோவா உன்னை முழங்கால்களிலும், தொடைகளிலும் கொடிய எரிபந்தப் பருக்களினாலே வாதிப்பார்.

36 “யெகோவா உன்னையும், உனக்காக நீ ஏற்படுத்திக்கொண்ட ராஜாவையும், நீயும் உன் முற்பிதாக்களும் அறியாத மக்களிடத்திற்குப் போகச்செய்வார்; அங்கே நீ மரமும் கல்லுமான அந்நிய தெய்வங்களை வணங்குவாய்.

37 யெகோவா உன்னைக் கொண்டுபோய்விடும் எல்லா மக்களுக்குள்ளும் பிரமிப்பும் பழமொழியும் கேலிச் சொல்லுமாவாய்.

38 மிகுந்த விதையை வயலுக்குக் கொண்டுபோவாய், கொஞ்சம் அறுப்பாய்; வெட்டுக்கிளி அதை அழித்துப்போடும்.

39 திராட்சைத்தோட்டங்களை நாட்டிப் பயிரிடுவாய், ஆனாலும் நீ திராட்சைரசம் குடிப்பதும் இல்லை, திராட்சைப்பழங்களைச் சேர்ப்பதும் இல்லை; பூச்சி அதைத் தின்றுவிடும்.

40 ஒலிவமரங்கள் உன்னுடைய எல்லைகளிலெங்கும் இருக்கும், ஆனாலும் அதின் எண்ணெயை நீ பூசிக்கொள்வதில்லை; உன் ஒலிவமரத்தின் பிஞ்சுகள் உதிர்ந்துபோகும்.

41 நீ மகன்களையும் மகள்களையும் பெறுவாய், ஆனாலும் அவர்கள் உன்னோடுகூட இருக்கமாட்டார்கள்; அவர்கள் சிறைப்பட்டுப்போவார்கள்.

42 உன் மரங்களெல்லாவற்றையும் உன் நிலத்தின் பலன்களையும் வெட்டுக்கிளி அழித்துப்போடும்.

43 உன் நடுவிலிருக்கிற அந்நியன் உனக்கு மேலாக மேன்மேலும் உயர்ந்திருப்பான்; நீ மிகவும் தாழ்த்தப்பட்டுப்போவாய்.

44 அவன் உன்னிடத்தில் கடன்படமாட்டான், நீ அவனிடத்தில் கடன்படுவாய்; அவன் உனக்குத் தலைவனாயிருப்பான், நீ அவனுக்குக் கீழாயிருப்பாய்.

45 உன் தேவனாகிய யெகோவா உனக்கு கொடுத்த அவருடைய கற்பனைகளையும் கட்டளைகளையும் கைக்கொள்ளும்படி, நீ அவர் சத்தத்தை கேட்காதால், இந்தச் சாபங்கள் எல்லாம் உன்மேல் வந்து, நீ அழியும்வரை உன்னைத் தொடர்ந்து பிடித்து,

46 உன்னிலும் உன் சந்ததியிலும் என்றைக்கும் அடையாளமாகவும் அற்புதமாகவும் இருக்கும்.

47 “சகலமும் நிறைவாக இருக்கும்போது, நீ மனமகிழ்ச்சியோடும் ஆனந்தத்தோடும் உன் தேவனாகிய யெகோவாவை வணங்காததால்,

48 சகலமும் குறைவுபட்டு, பட்டினியோடும், தாகத்தோடும், நிர்வாணத்தோடும், யெகோவா உனக்கு விரோதமாக அனுப்பும் எதிரிகளுக்கு வேலைசெய்வாய்; அவர்கள்† உன்னை முற்றிலும் அழிக்கும்வரை, இரும்பு நுகத்தை உன் கழுத்தின்மேல் போடுவார்கள்.

49 முதியவன் என்று பாராமலும், வாலிபன்

† அத்தியாயம் 28:48 யெகோவா

என்று இரங்காமலும் இருக்கும் கொடிய முகமுள்ளதும்,

50 உனக்குத் தெரியாத மொழியைப் பேசுகிறதுமான மக்களை வெகுதூரத்திலுள்ள பூமியின் கடைசியிலிருந்து யெகோவா உன்மேல் கழுகைப்போல வேகமாக வரச்செய்வார்.

51 நீ அழியும்வரை அந்த மனிதன் உன் மிருகஜீவன்களின் பலனையும், உன் நிலத்தின் பலனையும் சாப்பிடுவான்; அவன் உன்னை முற்றிலும் அழிக்கும்வரை உன் தானியத்திலும், திராட்சைரசத்திலும், எண்ணெயிலும், உன் மந்தைகளிலுள்ள ஆடுமாடுகளிலும் உனக்கு ஒன்றும் மீதியாக வைக்கமாட்டான்.

52 உன் தேசமெங்கும் நீ நம்பியிருக்கும் உயரமும் பாதுகாப்புமான உன் மதில்கள் விழும்வரை, அவன் உன்னுடைய வாசல்களிலெங்கும் உன்னை முற்றுகையிடுவான்; உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கொடுத்த உன்னுடைய தேசமெங்குமுள்ள உன்னுடைய ஒவ்வொரு வாசல்களிலும் உன்னை முற்றுகையிடுவான்.

53 உன்னுடைய எதிரிகள் உன்னை முற்றுகையிட்டு நெருக்கும்போது, உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கொடுத்த உன் கர்ப்பப்பிறப்பான உன்னுடைய மகன்கள் மற்றும் மகள்களின் மாம்சத்தை சாப்பிடுவாய்.

54 உன் எதிரிகள் உன் வாசல்களிலெங்கும் உன்னை முற்றுகையிட்டு நெருக்கும்போது, உன்னிடத்தில் கர்வமும் செல்வச்செழிப்புமுள்ள மனிதன் சகலத்தையும் இழந்து, தன் இல்லாமையினாலே தான் உண்ணும் தன் பிள்ளைகளின் மாம்சத்திலே,

55 தன் சகோதரனுக்காவது, தன் மனைவிக்காவது, தனக்கு மீதியாயிருக்கிற தன் மக்களின் ஒருவனுக்காவது கொஞ்சமும் கொடுக்காமல் அவர்கள்மேல் கொடுமையுள்ளவனாக இருப்பான்.

56 உன்னிடத்தில் செல்வச்செழிப்பினாலும் கர்வத்தினாலும் தன் உள்ளங்காலைத் தரையின்மேல் வைக்க பயப்பட்ட பெண் தன் கால்களின் நடுவே புறப்பட்ட தன் நஞ்சுக்கொடியினிமித்தமும், தான் பெற்ற பிள்ளைகளினிமித்தமும், தன்னுடைய கணவன், மகன் மற்றும் மகளின் மேலும் கொடுமையுள்ளவளாக இருப்பாள்;

57 உன் எதிரிகள் உன் வாசல்களில் உன்னை முற்றுகையிட்டு நெருக்கும்போது, சகலமும் குறைவுபடுவதால், அவைகளை இரகசியமாக சாப்பிடுவான்.

58 “உன் தேவனாகிய யெகோவா என்னும் மகிமையும் பயங்கரமுமான நாமத்திற்குப் பயப்படும்படி, நீ இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிற இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளின்படியெல்லாம் நடக்கக் கவனமாக இருக்காவிட்டால்,

59 யெகோவா நீங்காத பெரிய
வாதைகளாலும் நீங்காத கொடிய
வியாதிகளாலும் உன்னையும் உன்
சந்ததியையும் கடுமையாக வாதித்து,

60 நீ கண்டு பயந்த எகிப்தின்
வியாதிகளெல்லாம் உன்மேல் வரச்செய்வார்;
அவைகள் உன்னைப் பிடித்துக்கொள்ளும்.

61 இந்த நியாயப்பிரமாண புத்தகத்தில்
எழுதப்பட்டிராத எல்லா வியாதியையும்
வாதையையும் நீ அழியும்வரை யெகோவா
உன்மேல் வரச்செய்வார்.

62 எண்ணிக்கையிலே வானத்து
நட்சத்திரங்களைப்போல் இருந்த நீங்கள்,
உங்கள் தேவனாகிய யெகோவாவின்
சத்தத்திற்குச் செவிகொடாமற்போனதினால்,
எண்ணிக்கையில் குறைந்துபோவீர்கள்.

63 யெகோவா உங்களுக்கு நன்மை
செய்யவும் உங்களைப் பெருகச்செய்யவும்
எப்படி உங்கள்மேல் விருப்பமாயிருந்தாரோ,
அப்படியே யெகோவா உங்களை
அழிக்கவும் விருப்பமாயிருப்பார்; நீங்கள்
சொந்தமாக்கப்போகிற தேசத்திலிருந்து
பிடுங்கிப் போடப்படுவீர்கள்.

64 யெகோவா உன்னைப் பூமியின்
ஒருமுனை துவக்கி பூமியின் மறுமுனைவரை
இருக்கிற எல்லா மக்களுக்குள்ளும்
சிதறடிப்பார்; அங்கே நீயும் உன்
முற்பிதாக்களும் அறியாத மரமும் கல்லுமான
அந்நிய தெய்வங்களை வணங்குவாய்.

65 அந்த மக்களுக்குள்ளே உனக்கு இளைப்பாறுதல் இருக்காது, உன் உள்ளங்கால்கள் ஊன்றி நிற்க இடமும் இருக்காது; அங்கே யெகோவா உனக்குத் தத்தளிக்கிற இருதயத்தையும், சோர்ந்துபோகிற கண்களையும், மனவேதனையையும் கொடுப்பார்.

66 உன் வாழ்க்கை உனக்கு முன்பாகச் சந்தேகத்தில் ஊசலாடும்; உன் வாழ்க்கையைப்பற்றி நம்பிக்கையில்லாமல் இரவும் பகலும் மிகுந்த பயத்தோடிருப்பாய்.

67 உன் இருதயத்தின் பயத்தினாலும், உன் கண்கள் காணும் காட்சியினாலும், விடியற்காலத்தில் எப்பொழுது சாயங்காலம் வருமோ என்றும், சாயங்காலத்தில், எப்பொழுது விடியற்காலம் வருமோ என்றும் சொல்லுவாய்.

68 இனிக் காணாதிருப்பாய் என்று நான் உனக்குச் சொன்னவழியாக, யெகோவா உன்னைக் கப்பல்களிலே எகிப்திற்குத் திரும்பக் கொண்டுபோகச்செய்வார்; அங்கே உங்கள் எதிரிகளுக்கு வேலைக்காரர்களாகவும், வேலைக்காரிகளாகவும் விற்கப்படுவீர்கள்; உங்களைக் வாங்குபவரும் இல்லாதிருப்பார்கள்” என்றான்.

அத்தியாயம் 29

உடன்படிக்கையைப் புதுப்பித்தல்

1 ஓரேபிலே இஸ்ரவேல் மக்களுடன் செய்துகொண்ட உடன்படிக்கையை அல்லாமல், மோவாபின் தேசத்திலே அவர்களுடன் உடன்படிக்கையெய்யெய்கோவா மோசேக்குக் கட்டளையிட்ட வார்த்தைகள் இவைகளே.

2 மோசே இஸ்ரவேலர்கள் எல்லோரையும் வரவழைத்து, அவர்களை நோக்கி: “எகிப்து தேசத்தில் உங்கள் கண்களுக்கு முன்பாகப் பார்வோனுக்கும் அவனுடைய எல்லா ஊழியக்காரர்களுக்கும் அவனுடைய தேசம் முழுவதற்கும்,

3 யெகோவா செய்த பெரிய சோதனைகளையும், பெரிய அடையாளங்களையும், அற்புதங்களையும் கண்ணாரக் கண்டீர்களே.

4 என்றாலும் யெகோவா உங்களுக்கு உணரத்தக்க இருதயத்தையும், காணத்தக்கக் கண்களையும், கேட்கத்தக்கக் காதுகளையும் இந்நாள்வரைக்கும் கொடுக்கவில்லை.

5 யெகோவாவாகிய நான் உங்கள் தேவன் என்று நீங்கள் அறிந்துகொள்வதற்காக, நான் நாற்பது வருடங்கள் உங்களை வனாந்திரத்தில் நடத்தினேன்; உங்களுடைய ஆடைகள் பழையதாகப் போகவும் இல்லை, உங்கள் காலிலிருந்த காலணிகள் பழையதாகப் போகவும் இல்லை.

6 நீங்கள் அப்பம் சாப்பிடவும் இல்லை, திராட்சைரசமும், மதுவும் குடிக்கவும் இல்லை

என்றார்.

7 நீங்கள் இவ்விடத்திற்கு வந்தபோது, எஸ்போனின் ராஜாவாகிய சீகோனும், பாசானின் ராஜாவாகிய ஓகும் நம்முடன் போர்செய்யப் புறப்பட்டார்கள்; நாம் அவர்களைத் தோற்கடித்து,

8 அவர்களுடைய தேசத்தைப் பிடித்து, அதை ரூபனியர்களுக்கும் காத்தியர்களுக்கும் மனாசேயின் பாதிக் கோத்திரத்திற்கும் சொந்தமாகக் கொடுத்தோம்.

9 இப்பொழுதும் நீங்கள் செய்வதெல்லாம் உங்களுக்கு வாய்ப்பதற்கு, இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்வீர்களாக.

10 “உன் தேவனாகிய யெகோவா உனக்குச் சொன்னபடியேயும், உன் முற்பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் வாக்குக்கொடுத்தபடியேயும், இன்று உன்னைத் தமக்கு மக்களாக ஏற்படுத்திக்கொள்ளவும், தாம் உனக்கு தேவனாயிருக்கவும்,

11 நீ உன் தேவனாகிய யெகோவாவுடைய உடன்படிக்கைக்கும் இன்று அவர் உன்னுடன் செய்கிற அவருடைய வாக்குறுதிக்கும் உட்படுவதற்கு,

12 உங்கள் கோத்திரங்களின் தலைவர்களும் உங்கள் மூப்பர்களும் உங்கள் அதிபதிகளும் இஸ்ரவேலின் எல்லா ஆண்களும்,

13 உங்கள் பிள்ளைகளும், மனைவிகளும், உங்கள் முகாமிற்குள்ளிருக்கிற விறகுக்காரனும், தண்ணீர்க்காரனுமான அந்நியர்கள் எல்லோரும் இன்று உங்கள் தேவனாகிய யெகோவாவுடைய சமூகத்தில் நிற்கிறீர்களே.

14 நான் உங்களுடன்மட்டும் இந்த உடன்படிக்கையையும் இந்த வாக்கையும் உறுதியையும் செய்யாமல்,

15 இன்று இங்கே நம்முடனும், நம்முடைய தேவனாகிய யெகோவாவுடைய சமூகத்தில் நிற்கிறவர்களுடனும், இன்று இங்கே நம்முடன் இல்லாதவர்களுடனும் அதைச்செய்கிறேன்.

16 நாம் எகிப்து தேசத்தில் குடியிருந்ததையும், நாம் கடந்துவந்த இடங்களிலிருந்த மக்களின் நடுவில் நடந்துவந்ததையும் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.

17 அவர்களுடைய அருவருப்புகளையும், அவர்களிடத்திலிருக்கிற மரமும் கல்லும் வெள்ளியும் பொன்னுமான அவர்களுடைய நரகலான தெய்வங்களையும் கண்டிருக்கிறீர்கள்.

18 ஆகையால், அந்த மக்களின் தெய்வங்களை வணங்கப்போகும்படி, இன்று நம்முடைய தேவனாகிய யெகோவாவை விட்டு விலகுகிற இருதயமுள்ள ஒரு ஆணாகிலும், பெண்ணாகிலும்

குடும்பமாகிலும் கோத்திரமாகிலும்
உங்களில் இல்லாதபடிக்கும், விஷத்தையும்
கசப்பையும் முளைப்பிக்கிற எந்தவொரு வேர்
உங்களில் இல்லாமலிருக்கப்பாருங்கள்.

19 அப்படிப்பட்டவன் இந்த
வாக்குறுதியின் வார்த்தைகளைக்
கேட்டும், தாகத்தினாலே வெறிக்கக்
குடித்து, மன விருப்பத்தின்டி நடந்தாலும்
எனக்குச் சுகமுண்டாயிருக்கும் என்று
தன் உள்ளத்தைத் தேற்றிக்கொண்டால்,
யெகோவா அவனை மன்னிக்க
விரும்பமாட்டார்.

20 அப்பொழுது யெகோவாவின் கோபமும்
எரிச்சலும் அந்த மனிதன்மேல் புகையும்;
இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிற
சாபங்களெல்லாம் அவன்மேல் வரும்;
யெகோவா அவன் பெயரை வானத்தின்கீழ்
இல்லாமல் அழித்துப்போடுவார்.

21 இந்த நியாயப்பிரமாண புத்தகத்தில்
எழுதப்பட்டிருக்கிற உடன்படிக்கையினுடைய
எல்லா சாபங்களின்படியும் அவனுக்குத்
தீங்காக இஸ்ரவேல் யெகோவா
கோத்திரங்கள் எல்லாவற்றிற்கும் அவனை
வெளியேற்றிப்போடுவார்*.

22 அப்பொழுது உங்களுக்குப்பின் வரும்
தலைமுறையான உங்கள் பிள்ளைகளும்,
தூரதேசத்திலிருந்து வரும் அந்நியர்களும்,

* **அத்தியாயம் 29:21** அவனை கெட்ட உதாரணமாக
வைப்பார்.

யெகோவா இந்த தேசத்திற்கு வரச்செய்த
வாதைகளையும் நோய்களையும்
காணும்போதும்,

²³ யெகோவா தமது கோபத்திலும்,
பயங்கரத்திலும் சோதோமையும்,
கொமோராவையும், அத்மாவையும்,
செபோயீமையும் கவிழ்த்துப்போட்டதுபோல,
இந்த தேசத்தின் நிலங்களெல்லாம்
விதைப்பும் விளைவும் எந்தவொரு பூண்டின்
முளைப்பும் இல்லாதபடி, கந்தகத்தாலும்,
உப்பாலும் எரிக்கப்பட்டதைக் காணும்போதும்,

²⁴ அந்த மக்களெல்லாம் யெகோவா இந்த
தேசத்திற்கு ஏன் இப்படிச் செய்தார்; இந்த மகா
கோபம் பற்றியெரிந்ததற்குக் காரணம் என்ன
என்று சொல்லுவார்கள்.

²⁵ அதற்கு: அவர்களுடைய முற்பிதாக்களின்
தேவனாகிய யெகோவா அவர்களை எகிப்து
தேசத்திலிருந்து புறப்படச்செய்தபோது,
அவர்களுடன் செய்த உடன்படிக்கையை
அவர்கள் விட்டுப்போய்,

²⁶ தாங்கள் அறியாமலும் தங்களுக்கு
ஒரு பலனும் அளிக்காமலும்
இருக்கிற தெய்வங்களாகிய வேறே
தெய்வங்களை வணங்கி, அவைகளைப்
பணிந்துகொண்டதினாலே,

²⁷ யெகோவா இந்தப் புத்தகத்தில்
எழுதப்பட்டிருக்கிற சாபங்கள்
எல்லாவற்றையும் இந்தத் தேசத்தின்மேல்
வரச்செய்ய, அதின்மேல் கோபம்

மூண்டவராகி,

28 அவர்களைக் கோபத்தினாலும், பயங்கரத்தினாலும், மகா எரிச்சலினாலும் அவர்களுடைய தேசத்திலிருந்து வேரோடே பிடுங்கி, இந்நாளில் இருக்கிறதுபோல, அவர்களை வேறே தேசத்தில் எறிந்துவிட்டார் என்று சொல்லப்படும்.

29 “மறைவானவைகள் நம்முடைய தேவனாகிய யெகோவாவுக்கே உரியவைகள்; வெளிப்படுத்தப்பட்டவைகளோ, இந்த நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளின்படியெல்லாம் செய்வதற்கு, நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் உரியவைகள்.

அத்தியாயம் 30

கர்த்தரிடம் திரும்பிவரும்போது கிடைக்கும் செழிப்பு

1 “நான் உனக்கு முன்பாக வைத்த ஆசீர்வாதமும் சாபமுமாகிய இந்தக் காரியங்களெல்லாம் உன்மேல் வரும்போது: நீ உன் தேவனாகிய யெகோவாவால் துரத்திவிடப்பட்டு, எல்லா மக்களுக்கும் நாம் சிதறியிருக்கும்போது, நீ உன் இருதயத்திலே சிந்தனைசெய்து,

2 உன் தேவனாகிய யெகோவாவிடத்துக்கே திரும்பி, இன்று நான் உனக்குக் கற்பிக்கிறபடியெல்லாம், நீயும் உன்

பிள்ளைகளும் உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும் அவருடைய சத்தத்தை கேட்டால்,

³ உன் தேவனாகிய யெகோவா உன் சிறையிருப்பை மாற்றி, உனக்கு மனமிரங்கி, உன் தேவனாகிய யெகோவா உன்னைச் சிதறடித்த எல்லா மக்களுக்குள்ளும் சிதறியிருக்கிற உன்னைத் திரும்பச் சேர்த்துக்கொள்வார்.

⁴ உன்னுடையவர்கள் வானத்தின்கீழே கடைசி எல்லைவரை துரத்தப்பட்டிருந்தாலும், உன் தேவனாகிய யெகோவா அங்கே இருக்கிற உன்னை ஒன்றுசேர்த்து, அங்கேயிருந்து உன்னைக் கொண்டுவந்து,

⁵ உன் முற்பிதாக்கள் சொந்தமாக்கியிருந்த தேசத்தை நீ மீண்டும் சொந்தமாக்க, உன் தேவனாகிய யெகோவா அதில் உன்னைச் சேர்த்து, உனக்கு நன்மைசெய்து, உன் முற்பிதாக்களைவிட உன்னைப் பெருகச்செய்வார்.

⁶ உன் தேவனாகிய யெகோவாவில் நீ உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் அன்புசெலுத்தி பிழைக்கும்படி, உன் தேவனாகிய யெகோவா உன் இருதயத்தையும் உன் சந்ததியாரின் இருதயத்தையும் விருத்தசேதனம்செய்து,

⁷ இந்தச் சாபங்களையெல்லாம் உன் எதிரிகளின்மேலும் உன்னைத் துன்பப்படுத்தின உன் பகைவர்கள்மேலும்

வரச்செய்வார்.

⁸ நீயோ மனந்திரும்பி, யெகோவாவின் சத்தத்திற்குச் செவிகொடுத்து, நான் இன்று உனக்குக் கற்பிக்கிற அவருடைய எல்லாக் கற்பனைகளின்படியும் செய்வாய்.

⁹ அப்பொழுது உனக்கு நன்மை உண்டாகும்படி உன் தேவனாகிய யெகோவா உன் கைகள் செய்யும் எல்லா வேலைகளிலும், உன் கர்ப்பத்தின் பிறப்பிலும், உன் மிருகஜீவனின் பலனிலும், உன் நிலத்தின் பலனிலும் உனக்குப் பரிபூரணமுண்டாகச் செய்வார்.

¹⁰ உன் தேவனாகிய யெகோவாவுடைய சத்தத்திற்குச் செவிகொடுத்து, இந்த நியாயப்பிரமாண புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிற அவருடைய கற்பனைகளையும் அவருடைய கட்டளைகளையும் கைக்கொள்ளும்போதும், உன் தேவனாகிய யெகோவாவிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் திரும்பும்போதும், யெகோவா உன் முற்பிதாக்கள்மேல் மகிழ்ச்சியாயிருந்ததுபோல, உன்மேலும் உனக்கு நன்மை உண்டாக மீண்டும் மகிழ்ச்சியாயிருப்பார்.

ஜீவனும் மரணமும்

¹¹ “நான் இன்று உனக்கு கொடுக்கிற கட்டளை உனக்கு மிகக் கடினமானதும் அல்ல,

அது உனக்குத் தூரமானதும் அல்ல.

12 நாங்கள் அதைக் கேட்டு, அதின்படி செய்வதற்கு, எங்களுக்காக வானத்திற்கு ஏறி, அதை எங்களுக்குக் கொண்டுவருகிறவன் யாரென்று நீ சொல்லத்தக்கதாக, அது வானத்திலுள்ளதும் அல்ல;

13 நாங்கள் அதைக் கேட்டு, அதின்படி செய்வதற்கு, எங்களுக்காக சமுத்திரத்தைக் கடந்து, அதைக் கொண்டுவருகிறவன் யார் என்று நீ சொல்லத்தக்கதாக, அது சமுத்திரத்திற்கு அப்புறத்திலுள்ளதும் அல்ல;

14 நீ அந்த வார்த்தையின்படியே செய்வதற்கு, அது உனக்கு மிகவும் சமீபமாக உன் வாயிலும் உன் இருதயத்திலும் இருக்கிறது.

15 “இதோ, ஜீவனையும் நன்மையையும், மரணத்தையும் தீமையையும் இன்று உனக்கு முன்பாக வைத்தேன்.

16 நீ பிழைத்து, பெருகுவதற்கும், நீ சொந்தமாக்கப்போகிற தேசத்தில் உன் தேவனாகிய யெகோவா உன்னை ஆசீர்வதிப்பதற்கும், நீ உன் தேவனாகிய யெகோவாவில் அன்புசெலுத்தவும், அவருடைய வழிகளில் நடக்கவும், அவருடைய கற்பனைகளையும், கட்டளைகளையும், நியாயங்களையும் கைக்கொள்ளவும், நான் இன்று உனக்குக் கற்பிக்கிறேன்.

17 நீ கேட்காதபடி, மனம் தடுமாறி, இழுக்கப்பட்டு, மற்ற தெய்வங்களைப்

பணிந்து, அவர்களை வணங்கினால்,

18 நீங்கள் சொந்தமாக்குவதற்கு யோர்தான் நதியைக் கடந்துபோகிற தேசத்தில் நீண்டநாட்கள் வாழாமல், நிச்சயமாக அழிந்துபோவீர்கள் என்பதை இன்று உங்களுக்கு அறிவிக்கிறேன்.

19 நான் ஜீவனையும், மரணத்தையும், ஆசீர்வாதத்தையும், சாபத்தையும் உனக்கு முன்பாக வைத்தேன் என்று உங்கள்மேல் வானத்தையும் பூமியையும் இன்று சாட்சியாக வைக்கிறேன்; ஆகையால், நீயும் உன் சந்ததியும் பிழைப்பதற்கு, நீ ஜீவனைத் தெரிந்துகொண்டு,

20 யெகோவா உன் முற்பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும், ஈசாக்குக்கும், யாக்கோபுக்கும் கொடுப்பேன் என்று அவர்களுக்கு வாக்களித்துக் கொடுத்த தேசத்திலே குடியிருக்கும்படி, உன் தேவனாகிய யெகோவாவில் அன்புசெலுத்தி, அவருடைய சத்தத்திற்குச் செவிகொடுத்து, அவரைப் பற்றிக்கொள்வாயாக; அவரே உனக்கு வாழ்க்கையும், நீண்ட ஆயுளுமானவர்” என்றான்.

அத்தியாயம் 31

யோசுவாவுக்குக்
தலைமைப்பொறுப்பு

கிடைத்த

1 பின்னும் மோசே போய் இஸ்ரவேலர்கள் அனைவரையும் நோக்கி:

2 “இன்று நான் 120 வயதுள்ளவன்; இனி நான் போக்கும் வரத்துமாக இருக்கக்கூடாது; இந்த யோர்தானை நதியை நீ கடந்துபோவதில்லை என்று யெகோவா என்னுடன் சொல்லியிருக்கிறார்.

3 உன் தேவனாகிய யெகோவா தாமே உனக்கு முன்பாகக் கடந்துபோவார், அவரே உனக்கு முன்னிருந்து, அந்த தேசத்தாரை அழிப்பார்; நீ அவர்களுடைய தேசத்தைச் சொந்தமாக்குவாய்; யெகோவா சொன்னபடியே யோசவா உனக்கு முன்பாகக் கடந்துபோவான்.

4 யெகோவா அழித்த எமோரியர்களின் ராஜாக்களாகிய சீகோனுக்கும், ஓசுக்கும், அவர்களுடைய தேசத்திற்கும் செய்ததுபோலவே அவர்களுக்கும் செய்வார்.

5 நான் உங்களுக்குக் கொடுத்த கட்டளைகளின்படி அவர்களுக்குச் செய்வதற்கு யெகோவா அவர்களை உங்களுக்கு ஒப்புக்கொடுப்பார்.

6 நீங்கள் பலங்கொண்டு திடமானதாயிருங்கள், அவர்களுக்குப் பயப்படவும் திகைக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய யெகோவா தாமே உன்னுடன்கூட வருகிறார்; அவர் உன்னைவிட்டு விலகுவதும் இல்லை, உன்னைக் கைவிடுவதும் இல்லை” என்று சொன்னான்.

7 பின்பு மோசே யோசவாவை அழைத்து, இஸ்ரவேலர்கள் எல்லோரும் பார்த்துக்கொண்டிருக்கும்போது, அவனை நோக்கி: “பலங்கொண்டு திடமனதாயிரு; யெகோவா இவர்களுக்குக் கொடுப்பேன் என்று இவர்களுடைய முற்பிதாக்களுக்கு வாக்களித்த தேசத்திற்கு நீ இந்த மக்களை அழைத்துக்கொண்டு போய், அதை இவர்கள் சொந்தமாக்கும்படி செய்வாய்.

8 யெகோவா தாமே உனக்கு முன்பாகப் போகிறவர், அவர் உன்னுடன் இருப்பார்; அவர் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை; நீ பயப்படவும் கலங்கவும் வேண்டாம்” என்றான்.

நியாயப்பிரமாணத்தை வாசித்தல்

9 மோசே இந்த நியாயப்பிரமாணத்தை எழுதி, அதைக் யெகோவாவுடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சமக்கிற லேவி வம்சத்தாரான ஆசாரியர்களுக்கும் இஸ்ரவேலுடைய மூப்பர்கள் எல்லோருக்கும் ஒப்புவித்து,

10 அவர்களுக்குக் கட்டளையிட்டது என்னவென்றால்: “விடுதலையின் வருடமாகிய ஒவ்வொரு ஏழாம் வருடத்தின் முடிவிலே கூடாரப்பண்டிகையில்,

11 உன் தேவனாகிய யெகோவா தெரிந்துகொள்ளும் இடத்தில், இஸ்ரவேலர்கள் எல்லோரும் அவருடைய

சந்நிதியில் சேர்ந்து வந்திருக்கும்போது, இந்த நியாயப்பிரமாணத்தை இஸ்ரவேலர்கள் எல்லோரும் கேட்க அவர்களுக்கு முன்பாக வாசிப்பாயாக.

¹² ஆண்களும், பெண்களும், பிள்ளைகளும் உன் வாசல்களிலிருக்கும் அந்நியர்களும் கேட்டு, கற்றுக்கொண்டு, உங்கள் தேவனாகிய யெகோவாவுக்குப் பயந்து, இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளின்படியெல்லாம் செய்யக் கவனமாயிருக்கும்படிக்கும்,

¹³ அதை அறியாத அவர்கள் பிள்ளைகளும் கேட்டு, நீங்கள் யோர்தானைக் கடந்து சொந்தமாக்கப்போகிற தேசத்தில் உயிரோடிருக்கும் நாட்களெல்லாம், உங்கள் தேவனாகிய யெகோவாவுக்குப் பயப்படக் கற்றுக்கொள்ளும்படிக்கும் மக்களைக்கூட்டி, அதை வாசிக்கவேண்டும்” என்றான்.

இஸ்ரவேலர்களின் கலகம்

¹⁴ பின்பு யெகோவா மோசேயை நோக்கி: “இதோ, நீ மரணமடையும்காலம் நெருங்கியிருக்கிறது; நான் யோசுவாவுக்குக் கட்டளை கொடுக்கும்படி, அவனை அழைத்துக் கொண்டு, ஆசரிப்புக் கூடாரத்தில் வந்து நில்லுங்கள்” என்றார்; அப்படியே மோசேயும் யோசுவாவும் போய், ஆசரிப்புக் கூடாரத்தில் நின்றார்கள்.

15 யெகோவா கூடாரத்திலே
மேகமண்டலத்தில் காட்சியளித்தார்;
மேகமண்டலம் கூடார வாசலின்மேல் நின்றது.

16 யெகோவா மோசேயை நோக்கி: “நீ உன்
முற்பிதாக்களுடன் அடக்கம் செய்யப்படப்
போகிறாய்; இந்த மக்கள் எழும்பி, தாங்கள்
போயிருக்கும் தேசத்திலுள்ள அந்நிய
தெய்வங்களை, விபசாரம் செய்வதுபோலப்
பின்பற்றி, என்னைவிட்டு, தங்களுடன் நான்
செய்த உடன்படிக்கையை மீறுவார்கள்.

17 அந்நாளிலே நான் அவர்கள்மேல்
கோபம்கொண்டு, அவர்களைக் கைவிட்டு,
என் முகத்தை அவர்களுக்கு மறைப்பேன்;
அதினால் அவர்கள் அழிக்கப்படும்படி அநேக
தீமைகளும் இடையூறுகளும் அவர்களைத்
தொடரும்; அந்நாளிலே அவர்கள்: எங்கள்
தேவன் எங்கள் நடுவே இல்லாததினால்
அல்லவா இந்தத் தீங்குகள் எங்களைத்
தொடர்ந்தது என்பார்கள்.

18 அவர்கள் வேறே தெய்வங்களிடத்தில்
திரும்பிப்போய்ச் செய்த சகல
தீமைகளுக்காகவும் நான் அந்நாளிலே என்
முகத்தை நிச்சயமாகவே மறைப்பேன்.

19 இப்பொழுது நீங்கள் இந்தப் பாட்டை
எழுதிக்கொண்டு, இதை இஸ்ரவேல்
மக்களுக்குக் கற்றுக்கொடுத்து, இந்தப்
பாட்டு எனக்குச் சாட்சியாக இஸ்ரவேல்
மக்களுக்குள்ளே இருக்கும்படி இதை
அவர்களைப் பாடச்செய்யுங்கள்.

20 நான் அவர்களுடைய முற்பிதாக்களுக்கு வாக்களித்துக்கொடுத்த நல்ல விளைச்சல் உள்ள செழிப்பான தேசத்தில் அவர்களை நுழையச்செய்த பின்பு, அவர்கள் சாப்பிட்டுத் திருப்தியாகிக் கொழுத்துப்போயிருக்கும்போது, அவர்கள் வேறே தெய்வங்களிடத்தில் திரும்பி, அவர்களை வணங்கி, என்னைக் கோபப்படுத்தி, என் உடன்படிக்கையை மீறுவார்கள்.

21 அநேக தீமைகளும் இடையூறுகளும் அவர்களைத் தொடரும்போது, அவர்களுடைய சந்ததியார் மறந்துபோகாமலிருக்கிற இந்தப் பாட்டே அவர்களுக்கு விரோதமான சாட்சி சொல்லும்; நான் வாக்களித்துக்கொடுத்த தேசத்தில் அவர்களை நுழையச்செய்யாதிருக்கிற இப்பொழுதே அவர்கள் கொண்டிருக்கும் எண்ணம் எப்படிப்பட்டது என்பதை அறிவேன்” என்றார்.

22 அன்றைக்கே மோசே அந்தப் பாட்டை எழுதி, அதை இஸ்ரவேல் மக்களுக்குக் கற்பித்தான்.

23 அவர் நூனின் மகனாகிய யோசுவாவை நோக்கி: “நீ பலங்கொண்டு திடமானதாயிரு, இஸ்ரவேல் மக்களுக்கு நான் வாக்களித்துக்கொடுத்த தேசத்தில் நீ அவர்களை நடத்திக்கொண்டுபோவாய்; நான் உன்னோடிருப்பேன்” என்று கட்டளையிட்டார்.

24 மோசே இந்த நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகள் முழுவதையும் ஒரு புத்தகத்தில் எழுதி முடித்தபின்பு,

25 மோசே யெகோவாவுடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற லேவியர்களை நோக்கி:

26 “நீங்கள் இந்த நியாயப்பிரமாண புத்தகத்தை எடுத்து, அதை உங்கள் தேவனாகிய யெகோவாவுடைய உடன்படிக்கைப் பெட்டியின் அருகிலே வைப்பீர்கள்; அங்கே அது உனக்கு எதிரான சாட்சியாயிருக்கும்.

27 நான் உன் கலக குணத்தையும் உன் பிடிவாதத்தையும் அறிந்திருக்கிறேன்; இன்று நான் இன்னும் உங்களுடன் உயிரோடிருக்கும்போது, யெகோவாவுக்கு விரோதமாகக் கலகம்செய்தீர்களே; என் மரணத்திற்குப்பின்பு எவ்வளவு அதிகமாகக் கலகம்செய்வீர்கள்!

28 உங்கள் கோத்திரங்களிலுள்ள மூப்பர்கள் மற்றும் அதிபதிகள் எல்லோருடைய காதுகளும் கேட்கத்தக்கதாக நான் இந்த வார்த்தைகளைச் சொல்லவும், அவர்களுக்கு விரோதமாக வானத்தையும் பூமியையும் சாட்சிவைக்கவும் அவர்களை என்னிடத்தில் கூடிவரச்செய்யுங்கள்.

29 என் மரணத்திற்குப்பின்பு நீங்கள் நிச்சயமாக உங்களைக் கெடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட

வழியை விட்டு விலகுவீர்கள்;
 ஆகையால், கடைசி நாட்களில் தீமை
 உங்களுக்கு நேரிடும்; உங்கள் கைகளின்
 செயல்களினாலே யெகோவாவைக்
 கோப்படுத்துதும்படி, அவருடைய
 பார்வைக்குப் பொல்லாப்பானதைச்
 செய்வீர்கள் என்பதை அறிவேன்” என்று
 சொல்லி.

³⁰ இஸ்ரவேல் சபையார் எல்லோரும் கேட்க,
 மோசே இந்தப் பாட்டின் வார்த்தைகளை
 முடியும்வரை சொன்னான்.

அத்தியாயம் 32

மோசேயின் பாடல்

1 “வானங்களே, செவிகொடுங்கள், நான்
 பேசுவேன்;

பூமியே, என் வாய்மொழிகளைக் கேட்பாயாக.

2 மழையானது இளம்பயிரின்மேல்
 பொழிவதுபோல, என் உபதேசம்
 பொழியும்;

பனித்துளிகள் புல்லின்மேல்
 இறங்குவதுபோல, என் வசனம்
 இறங்கும்.

3 யெகோவாவுடைய நாமத்தை
 பிரபலப்படுத்துவேன்;

நம்முடைய தேவனுக்கு மகத்துவத்தைச்
 செலுத்துங்கள்.

4 “அவர் கன்மலை;

அவருடைய செயல் உத்தமமானது;

அவருடைய வழிகளெல்லாம் நியாயம்,
 அவர் அநீதி இல்லாத சத்தியமுள்ள தேவன்;
 அவர் நீதியும் செம்மையுமானவர்.

⁵ அவர்களோ தங்களைக் கெடுத்துக்கொண்டார்கள்,
 அவர்கள் அவருடைய பிள்ளைகள்
 அல்ல;

இதுவே அவர்களுடைய காரியம்;
 அவர்கள் மாறுபாடும் தாறுமாறுமுள்ள
 சந்ததியார்.

⁶ விவேகமில்லாத மதிகெட்ட மக்களே,
 இப்படியா யெகோவாவுக்குப்
 பதிலளிக்கிறீர்கள்,

உன்னை ஆட்கொண்ட தகப்பன் அவரல்லவா?
 உன்னை உண்டாக்கி உன்னை
 நிலைப்படுத்தினவர் அவரல்லவா?

⁷ ஆரம்பநாட்களை நினை;
 தலைமுறை தலைமுறையாக கடந்துபோன
 வருடங்களைக் கவனித்துப்பார்;

உன் தகப்பனைக் கேள்,
 அவன் உனக்கு அறிவிப்பான்;
 உன் மூப்பர்களைக் கேள், அவர்கள் உனக்குச்
 சொல்லுவார்கள்.

⁸ உன்னதமான தேவன் மக்களுக்குச்
 சொத்துக்களைப் பங்கிட்டு,

ஆதாமின் பிள்ளைகளை வெவ்வேறாகப்
 பிரித்த காலத்தில்,

இஸ்ரவேல் மக்களுடைய எண்ணிக்கைக்குத்தக்கதாக,
 அனைத்து மக்களின் எல்லைகளைத்
 திட்டம்செய்தார்.

9 யெகோவாவுடைய மக்களே அவருடைய பங்கு;

யாக்கோபு அவருக்குச் சொந்தமானவர்கள்.

10 “பாழான நிலத்திலும் ஊளையிடுதலுள்ள வெறுமையான வெட்டவெளியிலும் அவர் அவனைக் கண்டுபிடித்தார்,

அவனை நடத்தினார்,

அவனை உணர்த்தினார், அவனைத் தமது கண்மணியைப் போலக் காத்தருளினார்.

11 கழுகு தன் கூட்டைக் கலைத்து,

தன் குஞ்சுகளின்மேல் அசைவாடி,

தன் இறக்கைகளை விரித்து,

குஞ்சுகளை எடுத்து, அவைகளைத் தன் இறக்கைகளின்மேல் சுமந்துகொண்டுபோகிறதுபோல,

12 யெகோவா ஒருவரே அவனை வழிநடத்தினார்,

அந்நிய தெய்வம் அவருடன் இருந்ததில்லை.

13 பூமியிலுள்ள உயர்ந்த இடங்களின்மேல் அவனை ஏறிவரச்செய்தார்;

வயலில் விளையும் பலனை அவனுக்குச் சாப்பிடக் கொடுத்தார்;

கன்மலையிலுள்ள தேனையும் கற்பாறையிலிருந்து வடியும் எண்ணெயையும்

அவன் சாப்பிடும்படி செய்தார்.

14 பசுவின் வெண்ணெயையும், ஆட்டின் பாலையும்,

பாசானில் மேயும் ஆட்டுக்குட்டிகள்,
ஆட்டுக்கடாக்கள்,
வெள்ளாட்டுக்கடாக்கள் இவைகளுடைய
கொழுப்பையும்,
கொழுமையான கோதுமையையும்,
இரத்தம்போன்ற பொங்கிவழிகிற
திராட்சைரசத்தையும் சாப்பிட்டாய்.

15 “யெஷூரன்* கொழுத்துப்போய்
உதைத்தான்;

கொழுத்து, பருத்து, கொழுப்பு
அதிகமானதால்,
தன்னை உண்டாக்கின தேவனைவிட்டு,
தன் இரட்சிப்பின் கன்மலையை
அசட்டைசெய்தான்.

16 அந்நிய தெய்வங்களால் அவருக்கு
எரிச்சலை மூட்டினார்கள்;
அருவருப்பானவைகளினால் அவரைக்
கோபப்படுத்தினார்கள்.

17 அவர்கள் தேவனுக்குப் பலியிடவில்லை;
தாங்கள் அறியாதவைகளும்,
தங்கள் முற்பிதாக்கள் பயப்படாதவைகளும்,
புதுமையாகத் தோன்றிய புது
தெய்வங்களுமாகிய பேய்களுக்கே
பலியிட்டார்கள்.

18 உன்னை பிறக்கச் செய்த கன்மலையை நீ
நினைக்காமற்போனாய்;
உன்னைப் பெற்ற தேவனை மறந்தாய்.

* **அத்தியாயம் 32:15** இஸ்ரவேலின் நீதிபரரை

19 “யெகோவா அதைக்கண்டு, தமது மகன்களும்,

மகள்களும் தம்மைக் கோபப்படுத்தியதால் மனச்சோர்வடைந்து,

அவர்களைப் புறக்கணித்து:

20 என் முகத்தை அவர்களுக்கு மறைப்பேன்; அவர்களுடைய முடிவு எப்படியிருக்கும் என்று பார்ப்பேன்;

அவர்கள் மகா மாறுபாடுள்ள சந்ததி;

உண்மையில்லாத பிள்ளைகள்.

21 தெய்வம் அல்லாதவைகளினால் எனக்கு எரிச்சலை மூட்டி,

தங்களுடைய வீணான தீயசெயல்களினால் என்னைக் கோபப்படுத்தினார்கள்;

ஆகையால் மதிக்கப்படாத மக்களினால் அவர்களுக்கு எரிச்சலை உண்டாக்கி,

மதிகெட்ட மக்களால் அவர்களைப் கோபப்படுத்துவேன்.

22 என் கோபத்தினால் அக்கினி பற்றிக்கொண்டது,

அது தாழ்ந்த நரகம்வரை எரியும்;

அது பூமியையும், அதின் பலனையும் அழித்து, மலைகளின் அஸ்திபாரங்களை

வேகச்செய்யும்.

23 “தீமைகளை அவர்கள்மேல் குவிப்பேன்;

என்னுடைய அம்புகளையெல்லாம் அவர்கள்மேல் பயன்படுத்துவேன்.

24 அவர்கள் பசியினால் வாடி,

சுட்டெரிக்கும் வெப்பத்தினாலும்,
கொடிய தண்டனையினாலும்
இறந்துபோவார்கள்;

கொடிய மிருகங்களின் பற்களையும்,
தரையில் ஊரும் பாம்புகளின் விஷத்தையும்
அவர்களுக்குள் அனுப்புவேன்.

²⁵ வெளியிலே பட்டயமும்,
உள்ளே பயங்கரமும்,
வாலிபனையும், இளம்பெண்ணையும்,
குழந்தையையும்,
நரைத்த கிழவனையும் அழிக்கும்.

²⁶ எங்கள் கை உயர்ந்ததென்றும்,
யெகோவா இதையெல்லாம் செய்யவில்லை
என்றும் அவர்களுடைய பகைவர்கள்
தவறான எண்ணம்கொண்டு
சொல்லுவார்கள் என்று,

²⁷ நான் எதிரியின் கோபத்திற்கு பயப்படாமல்
இருந்தேன் என்றால்,

நான் அவர்களை மூலைக்குமூலை
சிதறடித்து,
மனிதர்களுக்குள் அவர்களுடைய பெயர்
அழிந்துபோகச்செய்வேன் என்று
சொல்லியிருப்பேன்.

²⁸ “அவர்கள் யோசனை இல்லாத மக்கள்,
அவர்களுக்கு உணர்வு இல்லை.

²⁹ அவர்கள் ஞானமடைந்து, இதை உணர்ந்து,
தங்கள் முடிவைச் சிந்தித்துக்கொண்டால்
நலமாயிருக்கும் என்றார்.

- 30 அவர்களுடைய கன்மலை அவர்களை
விற்காமலும்,
யெகோவா அவர்களை ஒப்புக்கொடாமலும்
இருந்தாரானால், ஒருவன்
ஆயிரம்பேரைத் துரத்தி,
இரண்டுபேர் பத்தாயிரம்பேரைத் துரத்துவது
எப்படி?
- 31 தங்கள் கன்மலை நம்முடைய
கன்மலையைப்போல் அல்ல
என்று நம்முடைய எதிரிகளே
தீர்மானிக்கிறார்கள்.
- 32 அவர்களுடைய திராட்சைச்செடி,
சோதோமிலும் கொமோரா நிலங்களிலும்
பயிரான திராட்சைச்செடியிலும்
குறைந்த தரமுள்ளதாக இருக்கிறது,
அவைகளின் பழங்கள் விஷமும் அவைகளின்
குலைகள் கசப்புமாக இருக்கிறது.
- 33 அவர்களுடைய திராட்சைரசம்
வலுசர்ப்பங்களின் விஷமும்,
விரியன் பாம்புகளின் கொடிய
விஷமுமானது.
- 34 “இது என்னிடத்தில் பாதுகாப்பாக
வைக்கப்பட்டு,
என் பொக்கிஷங்களில் இது முத்திரை
போடப்பட்டு இருக்கிறதில்லையோ?
- 35 பழிவாங்குவதும் பதிலளிப்பதும் எனக்கு
உரியது;
ஏற்றகாலத்தில் அவர்களுடைய கால்
தள்ளாடும்;

அவர்களுடைய ஆபத்துநாள்
நெருங்கியிருக்கிறது;
அவர்களுக்கு சம்பவிக்கும் காரியங்கள்
விரைவாக வரும்.

36 யெகோவா தம்முடைய மக்களை
நியாயந்தீர்த்து,
அவர்கள் பெலன் போயிற்று என்றும்,
அடைக்கப்பட்டவர்களாவது விடுதலை
பெற்றவர்களாவது ஒருவரும்
இல்லையென்றும் காணும்போது,
தம்முடைய ஊழியக்காரர்கள்மேல்
பரிதாபப்படுவார்.

37 அப்பொழுது அவர்: அவர்கள் பலியிட்ட
பலிகளின் கொழுப்பைச் சாப்பிட்டு,
பானபலிகளின் திராட்சைரசத்தைக் குடித்த
அவர்களுடைய தெய்வங்களும்
அவர்கள் நம்பின கன்மலையும் எங்கே?

38 அவைகள் எழுந்து உங்களுக்கு
உதவிசெய்து
உங்களுக்கு மறைவிடமாயிருக்கட்டும்.

39 “நான் நானே அவர்,
என்னுடன் வேறே தேவன் இல்லை என்பதை
இப்பொழுது பாருங்கள்;
நான் கொல்லுகிறேன், நான்
உயிர்ப்பிக்கிறேன்;
நான் காயப்படுத்துகிறேன், நான்
குணமாக்குகிறேன்;
என் கைக்குத் தப்புவிப்பவர் இல்லை.

40 நான் என் கையை வானத்திற்கு நேராக
உயர்த்தி,
நான் என்றென்றைக்கும் உயிரோடிருக்கிறவர்
என்கிறேன்.

41 மின்னும் என் பட்டயத்தை நான்
கூர்மையாக்கி,
என் கையானது நியாயத்தைப்
பிடித்துக்கொள்ளுமானால், என்
எதிரிகளிடத்தில் பழிவாங்கி,
என்னைப் பகைக்கிறவர்களுக்குப்
பதில்கொடுப்பேன்.

42 கொலைசெய்யப்பட்டும், சிறைப்பட்டும்
போனவர்களுடைய இரத்தத்தாலே என்
அம்புகளை வெறிகொள்ளச் செய்வேன்;
என் பட்டயம் தலைவர்கள் முதற்கொண்டு
சகல எதிரிகளின் மாம்சத்தையும்
அழிக்கும்.

43 “மக்களே, அவருடைய மக்களுடன்
மகிழ்ச்சியாயிருங்கள்; அவர் தமது
ஊழியக்காரர்களின் இரத்தத்திற்குப்
பழிவாங்கி,
தம்முடைய எதிரிகளுக்குப் பதில்கொடுத்து,
தமது தேசத்தின்மேலும் தமது
மக்களின்மேலும் கிருபையுள்ளவராக
இருப்பார்”.

44 மோசேயும் நூனின் மகனாகிய
யோசுவாவும் வந்து, இந்தப் பாட்டின்
வார்த்தைகளையெல்லாம் மக்கள்
கேட்கத்தக்கதாகச் சொன்னார்கள்.

45 மோசே இந்த வார்த்தைகளையெல்லாம் இஸ்ரவேலர்கள் யாவருக்கும் சொல்லி முடித்தபின்பு,

46 அவர்களை நோக்கி: “இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளின்படியெல்லாம் உங்கள் பிள்ளைகள் செய்யும்படி கவனமாயிருக்க, நீங்கள் அவர்களுக்குக் கற்பிக்கும்படி, நான் இன்று உங்களுக்குச் சாட்சியாக ஒப்புவிக்கிற வார்த்தைகளையெல்லாம் உங்கள் மனதிலே வையுங்கள்.

47 இது உங்களுக்கு பயனற்ற காரியம் அல்லவே; இது உங்கள் உயிராயிருக்கிறது, நீங்கள் சொந்தமாக்கிக்கொள்ள யோர்தானைக் கடந்துபோய்ச் சேரும் தேசத்தில் இதினால் உங்கள் நாட்களை நீடிக்கச்செய்வீர்கள்” என்றான்.

மோசேயின் மரணம்

48 அந்த நாளிலேதானே யெகோவா மோசேயை நோக்கி:

49 “நீ எரிகோவுக்கு எதிரேயுள்ள மோவாப் தேசத்திலுள்ள இந்த அபாரீம் என்னும் மலைகளிலிருக்கிற நேபோ மலையில் ஏறி, நான் இஸ்ரவேல் சந்ததியாருக்கு சொந்தமாகக் கொடுக்கும் கானான் தேசத்தைப் பார்;

50 நீங்கள் சீன் வனாந்திரத்திலுள்ள காதேசிலே மேரிபாவின் தண்ணீரின் அருகில்

இஸ்ரவேல் மக்களுக்குள்ளே என்னைப் பரிசுத்தம்செய்யாமல், அவர்கள் நடுவே என் கட்டளைகளை மீறினதினாலே,

⁵¹ உன் சகோதரனாகிய ஆரோன், ஓர் என்னும் மலையிலே மரணமடைந்து, தன் முன்னோர்களிடத்தில் சேர்க்கப்பட்டதுபோல நீயும் ஏறப்போகிற மலையிலே மரணமடைந்து, உன் முன்னோர்களிடத்தில் சேர்க்கப்படுவாய்.

⁵² நான் இஸ்ரவேல் மக்களுக்குக் கொடுக்கப்போகிற எதிரேயுள்ள தேசத்தை நீ பார்ப்பாய்; ஆனாலும் அதற்குள் நீ நுழைவதில்லை” என்றார்.

அத்தியாயம் 33

மோசே இஸ்ரவேல் கோத்திரங்களை ஆசீர்வதித்தல்

¹ தேவனுடைய மனிதனாகிய மோசே தான் மரணமடைவதற்கு முன்னே இஸ்ரவேல் மக்களை ஆசீர்வதித்த ஆசீர்வாதமாவது:

² “யெகோவா சீனாயிலிருந்து எழுந்தருளி, சேயீரிலிருந்து அவர்களுக்கு உதயமானார்; பாரான் மலையிலிருந்து பிரகாசித்து, பத்தாயிரங்களான பரிசுத்தவான்களுடன் வெளிப்பட்டார்; அவர்களுக்காக அக்கினிமயமான பிரமாணம் அவருடைய வலதுகரத்திலிருந்து புறப்பட்டது.

3 உண்மையாகவே அவர் மக்களை
நேசிக்கிறார்;

அவருடைய பரிசுத்தவான்கள் எல்லோரும்
உம்முடைய கையில் இருக்கிறார்கள்;
அவர்கள் உம்முடைய பாதத்தில் விழுந்து,
உம்முடைய வார்த்தைகளினால்
போதிக்கப்படுவார்கள்.

4 மோசே நமக்கு ஒரு நியாயப்பிரமாணத்தைக்
கற்பித்தான்;

அது யாக்கோபின் சபைக்குச் சொந்தமானது.

5 மக்களின் தலைவர்களும்
இஸ்ரவேலின் கோத்திரங்களும்
ஒன்றாகக்கூடினபோது

அவர் யெஷூரனுக்கு ராஜாவாயிருந்தார்.

6 “ரூபன் மரணமடையாமல் பிழைப்பானாக;
அவன் மக்கள் குறைவாக இருக்கமாட்டார்கள்”
என்றான்.

7 அவன் யூதாவைக்குறித்து: “யெகோவாவே,
யூதாவின் சத்தத்தைக் கேட்டு,

அவன் தன்னுடைய மக்களிடத்திற்கு
திரும்பிவரச் செய்யும்;

அவனுடைய கை பலப்படுவதாக;

அவனுடைய எதிரிகளுக்கு அவனைப்
பாதுகாத்து விடுவிக்கிற உதவி
செய்கிறவராக இருப்பீராக” என்றான்.

8 லேவியர்களைக்குறித்து: “நீ மாசாவிலே
பரீட்சைபார்த்து,

மேரிபாவின் தண்ணீரின் அருகில்
வாக்குவாதம்செய்த உன் பரிசுத்த
மனிதனிடம்

உன்னுடைய தும்மீம் ஊரீம் என்பவைகள்
இருப்பதாக.

⁹ தன்னுடைய தகப்பனையும்,
தாயையும் குறித்து நான் அவர்களுக்கு
முக்கியத்துவம் கொடுக்கமாட்டேன்
என்று சொல்லி,

தன் சகோதரர்களையும், பிள்ளைகளையும்
ஏற்றுக்கொள்ளாமல் இருக்கிறவனிடத்தில்
அவைகள் இருப்பதாக;

அவர்கள் உம்முடைய வார்த்தைகளைக்
கைக்கொண்டு,
உம்முடைய உடன்படிக்கையைக்
காக்கிறவர்கள்.

¹⁰ அவர்கள் யாக்கோபுக்கு உம்முடைய
நியாயங்களையும்,

இஸ்ரவேலுக்கு உம்முடைய
பிரமாணத்தையும் கற்பித்து,

உமது சந்நிதானத்திலே தூபவர்க்கத்தையும்,
உமது பலிபீடத்தின்மேல் சர்வாங்க
தகனபலிகளையும் செலுத்துவார்கள்.

¹¹ யெகோவாவே, அவனுடைய ஆஸ்தியை
ஆசீர்வதித்து,

அவன் கையின் செயல்களின்மேல்
பிரியமாயிரும்;

அவனைப் பகைத்து அவனுக்கு விரோதமாக
எழும்புகிறவர்கள்

திரும்ப எழுந்திருக்காதபடி அவர்களுடைய
இடுப்புகளை நொறுக்கிவிடும்”
என்றான்.

12 பென்யமீனைக்குறித்து:

“யெகோவாவுக்குப் பிரியமானவன்,
அவருடன் சுகமாகத் தங்கியிருப்பான்;
அவனை எந்நாளும் அவர் காப்பாற்றி,
அவனுடைய எல்லைக்குள்ளே
தங்கியிருப்பார்” என்றான்.

13 யோசேப்பைக்குறித்து: “யெகோவாவால்
அவனுடைய தேசம் ஆசீர்வதிக்கப்படுவதாக;
அது வானத்தின் செல்வத்தினாலும்,
பனியினாலும், ஆழத்திலுள்ள
நீரூற்றுகளினாலும்,

14 சூரியன் பக்குவப்படுத்தும் அருமையான
பழங்களினாலும்,*
சந்திரன் பக்குவப்படுத்தும் அருமையான
பலன்களினாலும்,

15 பழமையான மலைகளில் உண்டாகும்
விலையுயர்ந்த பொருட்களினாலும்,
நித்திய மலைகளில் கிடைக்கும் அரிதான
பொருட்களினாலும்,

16 நாடும் அதின் நிறைவும் கொடுக்கும்
அருமையான தானியங்களினாலும்
ஆசீர்வதிக்கப்படுவதாக.

முட்செடியில் காட்சியளித்தவரின் தயவு
யோசேப்புடைய தலையின்மேலும்,

* **அத்தியாயம் 33:14** மோந்த்லி

தன் சகோதரர்களில் விசேஷித்தவனுடைய
உச்சந்தலையின்மேலும் வருவதாக.

17 அவனுடைய அலங்காரம் அவன்
முதற்பிறந்த காளையினுடைய
அலங்காரத்தைப்போலவும்,
அவன் கொம்புகள் காண்டாமிருகத்தின்
கொம்புகளைப்போலவும் இருக்கும்;
அவைகளாலே மக்கள் அனைவரையும்
தேசத்தின் கடைசிவரை முட்டித்
துரத்துவான்;
அவைகள் எப்பிராயீமின் பத்தாயிரங்களும்
மனாசேயின் ஆயிரங்களுமானவைகள்”
என்றான்.

18 “செபுலோனைக்குறித்து: செபுலோனே,
நீ வெளியே புறப்பட்டுப்போகும்போதும்,
இசக்காரே,
நீ உன் கூடாரங்களில் தங்கும்போதும்
சந்தோஷமாயிரு.

19 அவர்கள், மக்களை மலையின்மேல்
வரவழைத்து,
அங்கே நீதியின் பலிகளைச்
செலுத்துவார்கள்;
கடல்களிலுள்ள சம்பூரணத்தையும்
மணலுக்குள்ளே மறைந்திருக்கும்
பொருட்களையும் அநுபவிப்பார்கள்”
என்றான்.

20 “காத்தைக்குறித்து:
காத்திற்கு விசாலமான இடத்தைக்
கொடுக்கிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்;

அவன் சிங்கத்தைப்போல் தங்கியிருந்து,
புயத்தையும் உச்சந்தலையையும்
பீறிப்போடுவான்.

21 அவன் தனக்காக முதல் இடத்தைப்
பார்த்துக்கொண்டான்;

அங்கே தனக்கு நியாயப்பிரமாணிகள்
கொடுத்த பங்கு பத்திரமாயிருக்கிறது;
ஆனாலும் அவன் மக்களுக்கு முன்பாக வந்து,
மற்ற இஸ்ரவேலுடனே யெகோவாவின்
நீதியையும் அவருடைய
நியாயங்களையும் செய்வான்”
என்றான்.

22 “தாணைக்குறித்து: தான் ஒரு பாலசிங்கம்,
அவன் பாசானிலிருந்து பாய்வான்” என்றான்.

23 “நப்தலியைக்குறித்து: நப்தலி
யெகோவாவுடைய தயவினாலே
திருப்தியடைந்து,

அவருடைய ஆசீர்வாதத்தினாலே
நிறைந்திருப்பான்.

நீ மேற்குத் திசையையும் தெற்குத்
திசையையும் சொந்தமாக்கிக்கொள்”
என்றான்.

24 ஆசேரைக்குறித்து: “ஆசேர் குழந்தை
பாக்கியமுடையவனாக, தன்
சகோதரர்களுக்குப் பிரியமாயிருந்து,
தன் காலை எண்ணெயிலே தோய்ப்பான்.

25 இரும்பும் வெண்கலமும் உன் காலணியின்
கீழிருக்கும்;

உன் நாட்களுக்குத்தக்கதாக உன் பெலனும்
இருக்கும் என்றான்.

26 “யெஷூரனுடைய தேவனைப்போல்
ஒருவரும் இல்லை;

அவர் உனக்கு உதவியாக வானங்களின்மேலும்
தமது மாட்சிமையோடு ஆகாய
மண்டலங்களின் மேலும் ஏறிவருகிறார்.

27 அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்;
அவருடைய நித்திய புயங்கள் உனக்கு
ஆதாரம்;

அவர் உனக்கு முன்னின்று எதிரிகளைத்
துரத்தி,

அவர்களை அழித்துப்போடு என்று
கட்டளையிடுவார்.

28 இஸ்ரவேல் சுகமாகத் தனித்து
குடியிருப்பான்;

யாக்கோபின் ஊற்றானது[†] தானியமும்
திராட்சைரசமும் உள்ள தேசத்திலே
இருக்கும்;

அவருடைய வானமும் பனியைப் பெய்யும்.

29 இஸ்ரவேலே, நீ பாக்கியவான்;
யெகோவாவால் இரட்சிக்கப்பட்ட
மக்களே,

உனக்கு ஒப்பானவன் யார்?

உனக்கு உதவிசெய்யும் கேடகமும் உனக்கு
மகிமை பொருந்திய பட்டயமும் அவரே;

உன் எதிரிகள் உன்னை நிந்தித்துப் பேசி
அடங்குவார்கள்;

[†] அத்தியாயம் 33:28 வாசஸ்தலம்

அவர்களுடைய மேடுகளை‡ மிதிப்பாய்”
என்று சொன்னான்.

அத்தியாயம் 34

மோசே தேவனால் அடக்கம்
செய்யப்படுதல்

1 பின்பு மோசே மோவாபின்
சமவெளிகளிலிருந்து எரிகோவுக்கு எதிரான
நேபோ மலையிலிருக்கும் பிஸ்காவின்
மலையுச்சியில் ஏறினான்; அப்பொழுது
யெகோவா அவனுக்கு, தாண்வரை உள்ள
கீலேயாத் தேசம் அனைத்தையும்,

2 நந்தலி தேசம் அனைத்தையும், எப்பிராயீம்
மனாசே என்பவர்களின் தேசத்தையும்,
கடைசி மத்திய தரை சமுத்திரம்வரை உள்ள
யூதா தேசம் அனைத்தையும்,

3 தென்புறத்தையும், சோவார்வரை
உள்ள பேரீச்சமரங்களின் பட்டணம்
என்னும் ஊர் முதற்கொண்டு எரிகோவின்
பள்ளத்தாக்காகிய சமமான பூமியையும்
காண்பித்தார்.

4 அப்பொழுது யெகோவா அவனை
நோக்கி: “நான் உங்களுடைய சந்ததிக்குக்
கொடுப்பேன் என்று ஆபிரகாமுக்கும்,
ஈசாக்குக்கும், யாக்கோபுக்கும் வாக்களித்த
தேசம் இதுதான், இதை உன்னுடைய கண்

‡ அத்தியாயம் 33:29 முதுகுகளை.

காணும்படி செய்தேன்; ஆனாலும் நீ அந்த இடத்திற்குக் கடந்துபோவதில்லை” என்றார்.

⁵ அப்படியே யெகோவாவின் தாசனாகிய மோசே மோவாப் தேசமான அந்த இடத்திலே யெகோவாவுடைய வார்த்தையின்படியே மரணமடைந்தான்.

⁶ அவர் அவனை மோவாப் தேசத்திலுள்ள பெத்பேயோருக்கு எதிரான பள்ளத்தாக்கிலே அடக்கம் செய்தார். ஒருவனுக்கும் அவனுடைய பிரேதக்குழி எங்கேயென்று இந்நாள்வரைக்கும் தெரியாது.

⁷ மோசே மரணமடைகிறபோது 120 வயதாயிருந்தான்; அவனுடைய கண்கள் இருளடையவுமில்லை, அவன் பெலன் குறையவுமில்லை.

⁸ இஸ்ரவேல் மக்கள் மோவாபின் சமவெளிகளில் மோசேக்காக முப்பது நாட்கள் அழுதுகொண்டிருந்தார்கள்; மோசேக்காக அழுது துக்கங்கொண்டாடின நாட்கள் முடிந்தது.

⁹ மோசே நூனின் மகனாகிய யோசுவாவின்மேல் தன் கைகளை வைத்ததால் அவன் ஞானத்தின் ஆவியினால் நிரப்பப்பட்டான்; இஸ்ரவேல் மக்கள் அவனுக்குக் கீழ்ப்படிந்து, யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்தார்கள்.

¹⁰ மோசே எகிப்துதேசத்திலே பார்வோனுக்கும், அவனுடைய எல்லா

வேலைக்காரர்களுக்கும், அவனுடைய
தேசம் அனைத்திற்கும் செய்யும்படி
யெகோவா அவனை அனுப்பி நடப்பித்த சகல
அடையாளங்களையும் அற்புதங்களையும்,

¹¹ அவன் இஸ்ரவேலர்கள் எல்லோருக்கும்
வெளிப்படையாகச் செய்த சகல
வல்லமையான செயல்களையும், மகா
பயங்கரமான செய்கைகளையும் பார்த்தால்,

¹² யெகோவாவை முகமுகமாக அறிந்த
மோசேயைப்போல, ஒரு தீர்க்கதரிசியும்
இஸ்ரவேலில் அவனுக்குப்பின்பு
எழும்பினதில்லை என்று விளங்கும்.

**இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) -
தமிழ்
The Indian Revised Version Holy Bible in the Tamil
language of India**

copyright © 2017, 2019 Bridge Connectivity Solutions

Language: தமிழ் (Tamil)

Translation by: Bridge Connectivity Solutions

Contributor: Bridge Connectivity Solutions Pvt. Ltd.

This translation is made available to you under the terms of the Creative Commons Attribution Share-Alike license 4.0.

You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that:

You include the above copyright and source information.

If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes.

If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original.

Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents. For other uses, please contact the respective copyright owners.

Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19.

2023-04-19

PDF generated using Haiola and XeLaTeX on 18 Apr 2025 from source files dated 19 Apr 2023

3a0fb119-8b83-5122-8f97-ecde66939145